

அரைநூற்றாண்டு கடக்கும் தமிழீழ விடுதலையின் வழிகாட்டும் ஒளிச்சுடர்கள்!



வட்டுக்கோட்டை பிரகடனம்
14.05.1976

ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் தொகுதியில் வழகம்பரை அம்மன் கோவில் அருகில் மிக பிரமாண்ட அரங்கில் பிரகடனம் செய்தனர்.

1. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறை யாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
2. அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
3. அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்.

(தொடர்ச்சி 2ம் பக்கம்....)



தமிழீழ விடுதலைப் புலிகள் உதயம்
05.05.1976

மூன்று தசாப்தங்களாக பல்வேறு மக்கள் போராட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தியும், சிங்கள அரசின் அதிகார அமைப்பிலிருந்து ஒதுக்கப் பட்ட நிலையிலும், தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் நாடாளுமன்றத்தை நம்பியபடி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அந்தக் குரல்கள் யாராலும் கேட்கப்படாத வெறுமையான கூக்குரல்களாகவே இருந்தன.

இந்த அரசியல் வெற்றிடத்தையும், சகிக்க முடியாத தேசிய ஒடுக்குமுறையால் உருவான புரட்சிகர சூழ்நிலையையும் எதிர்கொண்ட தமிழ் இளைஞர்கள், தேசிய விடுதலையை முன்னெடுக்க ஒரு புரட்சிகர அரசியல் அமைப்பை

உருவாக்கத் தீவிரமாக முயன்றனர். இவ்வாறான அரசியல் சூழலில்தான் 1972ஆம் ஆண்டு புலிகள் இயக்கம் வரலாற்றில் தோன்றியது.

இந்த இயக்கத்தை அதன் தற்போதைய தலைவரும் இராணுவத் தளபதியுமான வேலுப் பிள்ளை பிரபாகரன் உருவாக்கினார். ஆரம்பத்தில் இந்த அமைப்பு புதிய தமிழ்ப் புலிகள் (Tamil NewTigers) என அழைக்கப்பட்டது. பின்னர் 1976 மே 5ஆம் தேதி, அதன் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என மாற்றப் பட்டது.

(தொடர்ச்சி 8ம் பக்கம்....)

சனநாயக ஒளி பரவட்டும்!

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பிற்கும், உரிமைகளுக்குமான போராட்டம் அகிம்சை வழியில் அரை நூற்றாண்டு கலாத்து வரலாற்றை நகர்த்தின. சேர் பொன் இராமநாதன் முதல் தந்தை செல்வா வரை உலகறிந்த தலைவர்கள் இதனை தலைமை தாங்கினர். சர்வதேச நியதிகளுக்கும், நியாயங்களுக்கும் உட்பட்டு, மென்வழி வலுவின் வழியில் உற்ரெடுத்த இந்த சனநாயகத் திற்கான பயணம் சிங்கள கடும் தேசியவாத அரசின் வன்முறைகளை எதிர்கொண்ட போது ஆயுதம் தரித்த எதிர்ப்பியக்கம் எனும் வரலாற்று வடிவமெடுத்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் ஆயுதம் ஏந்தி போராடுவது என்பது அனைத்துலக அறத்திற்கும், நியதிகளுக்கும், சட்டங்களுக்கும் உட்பட்ட போராட்ட வடிவமாகும்.

புவிசார் அரசியல் நலன்களுக்கவும், உலக

வல்லமைகளின் பாதுகாப்பு நலன்களுக்கவும் உருவாகிய உலகளாவிய இராணுவ ஒத்துழைப்பு எமது சனநாயகத்திற்கான ஆயுதப் போரையும் நசுக்கிவிட்டது. ஆயினும் தமிழீழப் போரின் நியாயங்களும், தேவைகளும் எதுவித, மாற்றங்களின்றி தொடர்ந்து வருகின்றன. எதுவித அதிகாரப் பரவலு மற்று, சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதியின் கீழ் பௌத்த சிங்கள மேலதிகத்தினால் கட்டமைக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் கருணையில் வாழும் நிலை இன்றும் தொடர்கின்றது. அதனை எதிர்த்து ஒன்று பட்ட அரசியல் வலுவடன போராட்டம் சாத்தியங்களை தாயகத்திலும், புலத்திலும் ஈழத்தமிழ்ச் சமூகம் இழந்து வருகின்றது அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களிடம் இன்று வரலாற்றின் படிப்பி

னைகளையும், வலுச்சம் நிலையின் தேவைகளையும், புதிய உலக ஒழுங்கின் பலதருவ அமைப்பிற்கான அறிவுகளை பகுத்தறிதும் அறிவினையும் உள்வாங்கிய அரசியல் வேலைத் திட்டமோ, தலைமையோ இல்லை என்பதை கடந்த 17 வருட நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

தாயகத்தில் தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியோ, ஜி.ஜி பொன்னம் பலத்தின் தமிழ் காங்கிரசோ மக்களை ஒன்று திரட்டி, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் விட்டுச் சென்ற தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை எனும் அரசியலை மையப்படுத்திய வரலாற்று பயணத்தை முன்னெடுக்கவில்லை. அந்தப் பணிக்காக புலிகள் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டு பல்வேறு அரசுகளின் செல்வாக்குகளினால் உடைக்கப் பட்டுவிட்டது.

புலத்தமிழ் சமூகம் பொருளாதார வலுவிலும், அறிவுசார் தளங்களிலும் மேம்பட்டு இருந்தாலும், தாயகம் நோக்கிய பயணத்தில் தாக்கமுள்ள எந்த அரசியல் வலுவினையும் பிறப்பிக்க முடியவில்லை. புலத்து இளம் தலைமுறையின் பங்கு பற்றுதல் உரிமைப் போரிற்கு வலு சேர்க்கும் வேலைத் திட்டங்களின் பகுதியாக அமைகின்றதா என்பது பெரும் கேள்வியாகும். போர்க்குற்ற விசாரணைகளும், இணைப் படுகொலை விசாரணைகளும் தேசிய விடுதலை என்கின்ற மையப்புள்ளியுடன் இணைக்கப்படாது, பிறரது தேவைகளுக்காக பயன்படும் அபாயத்தில் உள்ளது என்பதை உலக அரசியலை புரிந்தவர்களால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

தொடர்ச்சி 6ம் பக்கம்.....

வட்டுக்கோட்டைத் தீர்மானம்



தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணியின் (TULF) முதல் தேசிய மாநாட்டில், 1976 மே 14 அன்று வட்டுக்கோட்டையில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம்.

தலைவர்: திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம், க்யூ.சி. நாடாளுமன்ற உறுப்பினர். (காங்கேசன் துறை) எனவே, வரலாற்றின் தொடக்கக் காலங் களிலிருந்து பல நூற்றாண்டுகளாக, சிங்கள மற்றும் தமிழ் நாடுகள் இலங்கையின் உரிமையைத் தமக்குள் பிரித்துக் கொண்டிருந்தன வலவே ஆற்றிலிருந்து சிலாபம் வரை நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு உள்பகுதிகளில் சிங்களர்கள் வசித்தனர் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் தமிழர்களின் வசிப்பிடமாக இருந்தன.

மேலும், தமிழரின் இராச்சியம் 1619 ஆம் ஆண்டில் போரில் தோற்கடிக்கப்பட்டு போர்த்து கீசியரால் கைப்பற்றப் பட்டது பின்னர் அது டச்சு ஆட்சிக்கும், அதன் பின்னர் பிரித்தானிய ஆட்சிக்கும் உட்பட்டது இவை அனைத்தும் சிங்கள இராச்சியங்களிலிருந்து தனித்த நிலையில் நடைபெற்றன.

மேலும், சிங்கள மற்றும் தமிழ் இராச்சியங்களின் பகுதிகளை தனித்தனியாக ஆட்சி செய்த பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்கள், 1833 ஆம் ஆண்டு கோல் புரூக் ஆணைக்குழுவினர் பரிந்துரையின் அடிப்படையில், நிர்வாக வசதிக்காக சிங்கள மற்றும் தமிழ் இராச்சியங்களின் பிரதேசங்களை கட்டாயமாக ஒன்றிணைத்தனர்.

மேலும், இலங்கையை காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் தலைவர்கள் முன்னணியில் இருந்தனர் அதன் விளைவாக 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

மேலும், மேற்கூறிய வரலாற்று உண்மைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, முழு நாட்டின் ஆட்சி அதிகாரம் எண்ணிக்கைப் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு சிங்கள இனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ் இனம் கீழ்ப்படிந்த மக்களின் நிலைக்கு தள்ளப்பட்டது.

மேலும், சுதந்திரத்திற்குப் பின்னர் தொடர்ந்து ஆட்சி செய்த சிங்கள அரசுகள், சிங்கள தேசியவாதத்தை ஊக்குவித்து வளர்த்ததோடு, தங்களது அரசியல் அதிகாரத்தை தமிழர்களுக்கு தீங்கான வகையில் பயன்படுத்தின. அவை:

(அ) தமிழ் மக்களில் சமார் பாதியினரிடம் இருந்து குடியரிமை மற்றும் வாக்குரிமை யைப் பறித்து, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்தன.

(ஆ) திட்டமிட்ட மற்றும் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற சிங்கள குடியேற்றத் திட்டங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் மூலம் முன்னாள் தமிழ் இராச்சியத்தின் பகுதிகளில் பெரும் அளவில் புகுந்து, தமிழர்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே சிறுபான்மையினராக மாறும் சூழ்நிலையை உருவாக்கின.

(இ) இலங்கை முழுவதும் சிங்கள மொழியை மட்டுமே அரசு மொழியாக்கி, தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் தாழ்வான நிலையை ஏற்படுத்தின

(ஈ) குடியரசு அரசியலமைப்பின் கீழ் புத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கி, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகக் குறைத்தனர்.

(உ) வேலைவாய்ப்பு, கல்வி, நில ஒதுக்கீடு மற்றும் பொருளாதார வாழ்க்கையின் பல

துறைகளில் தமிழர்களுக்கு சம வாய்ப்புகளை மறுத்ததோடு, தமிழ் பகுதிகளில் பெரிய தொழில் துறை மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை புறக்கணித்து, அவர்களின் வாழ்வாதாரத்தையே ஆபத்துக்குள்ளாக்கினர்.

(ஊ) தென்னிந்தியத் தமிழ் பண்பாட்டின் பிரதான ஓட்டத்திலிருந்து தமிழர்களை முறையாகப் பிரித்துவைத்து, அதே நேரத்தில் இலங்கையில் தமது மொழி மற்றும் பண்பாட்டை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளையும் மறுத்து, தமிழர்களின் பண்பாட்டு இனஅழிப்பை நோக்கி தவிர்க்க முடியாத வகையில் செயல்பட்டனர்.

(எ) 1956 ஆம் ஆண்டு அம்பாறை மற்றும் கொழும்பில் 1958 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1961 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ அச்சுறுத்தல் ஆட்சி 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் காவல் துறை வன்முறையால் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் 1976 ஆம் ஆண்டு புத்தளம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறை மற்றும் இனவாத வன்முறைகள் ஆகியவற்றை அனுமதித்தும் தூண்டியும், தமிழ் பேசும் மக்களின் மனங்களில் அச்சத்தை விதைத்து, அவர்களின் மனவலிமையையும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் உறுதியையும் உடைக்கும் நோக்கில் செயல்பட்டனர்.

(ஏ) மிகச் சிறிய காரணங்களின் பேரில்கூட, தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தி, சித்திரவதை செய்து, விசாரணையின்றி நீண்டகாலம் சிறையில் அடைத்தனர்.

(ஐ) இவை அனைத்திற்கும் மேலாக, குடியரிமைச் சட்டங்களால் சிதைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபையால், அவசரநிலைச் சூழலில், சுதந்திரமான விவாதத்திற்கு வாய்ப்பின்றி தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பை தமிழ் இனத்தின் மீது திணித்தனர். இதனால் சிங்கள பெரும்பான்மைக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்ததோடு, முந்தைய அரசியலமைப்பின் கீழ் தமிழர்களுக்கு இருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகளின் எச்சங்கள் கூட பறிக்கப்பட்டன.

மேலும், தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு ஏற்ப குறைந்தபட்ச அரசியல் உரிமைகளைப் பெறும் நோக்கில், அரசுகளுடன் ஒத்துழைப்பு த்தும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் போராட்டங்களை நடத்தியும், தொடர்ந்து வந்த பிரதமர்களுடன் உடன்படிக்கைகளையும் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்தியும் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றதாக முடிந்துள்ளன.

மேலும், ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் சமநிலை பிரதிநிதித்துவத் திட்டம் மூலம் பெரும் பான்மையினரால் சிறு பான்மையினர் ஆதிக்கப்படாத நிலையை உறுதி செய்ய அனைத்திலங்கைத் தமிழ் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன மேலும் பாகுபாடான சட்டங்களுக்கு எதிராக சோல்பரி அரசியலமைப்பின் 29ஆம் பிரிவில் வழங்கப் பட்டிருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகள்கூட குடியரசு அரசியலமைப்பால் நீக்கப்பட்டன.

மேலும், நாட்டின் ஒற்றுமையைப் பேணிக் காத்தபடி, இலங்கை கூட்டாட்சி குடியரசின் கட்டமைப்பிற்குள் தன்னாட்சி தமிழ் மாநிலத்தை நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களின் தனித்துவத்தை காக்கும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு சமர்ப்பித்த பரிந்துரைகள், அவற்றின் சிறப்புகளைப் பரிசீலிக்கத் தேவையான மரியாதைக்கூட வழங்கப்படாமல் முற்றாக நிராகரிக்கப்பட்டன.

மேலும், 1971 பிப்ரவரி 7 அன்று வல்வெட்டித் துறையில் நடைபெற்ற அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் வடிவமைக்கப்பட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களும், தனிப்பட்ட கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய ஆளும் கட்சியில் உள்ள தமிழர் உறுப்பினர்களும் உட்பட முன்வைத்த குறைந்த பட்ச பாதுகாப்புத் திருத்தங்களும், அரசாங்கத்தாலும் அரசியலமைப்பு நிர்ணய சபையாலும் முழுமையாக நிராகரிக்கப்பட்டன.

மேலும், மொழி, மதம் மற்றும் அடிப்படை உரி

மைகள் தொடர்பான வரைவு முன்மொழிவுகளுக்கான திருத்தங்கள்கூட குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் தமிழ் மொழி (சிறப்பு விதிகள்) ஒழுங்கு முறைகளின் பிரிவுகளையாவது அரசியல் அமைப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தோற்கடிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அரசியலமைப்பு நிர்ணய சபையைப் புறக்கணித்தனர்.

மேலும், 1972 மே 22 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட குடியரசு அரசியலமைப்பை நிராகரித்த தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணி, 1972 ஜூன் 25 அன்று பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் இனத்தின் அபிவிருத்திகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க மூன்று மாத அவகாசம் வழங்கியது. அவ்வாறு செய்யத் தவறினால், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் இனத்தின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் வெல்ல அரசுக்கு எதிராக அகிம்சை நேரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.

மேலும், நாட்டின் ஒற்றுமையை பாதிக்காமல் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரம் பெற தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணி மேற்கொண்ட இந்த இறுதி முயற்சியும் பிரதமராலும் அரசாங்கத்தாலும் அடைசியமாக புறக்கணிக்கப்பட்டது.

மேலும், அரசின் அரசியலமைப்பிற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருப்பதாக அரசாங்கம் கூறியதைச் சோதித்து நிரூபிக்க, தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணித் தலைவர் தேசிய மாநில சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இடைத்தேர்தலை ஏற்படுத்தியபோதும், காங்கேசன்துறை தமிழ் வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை முற்றிலும் புறக்கணித்து, அந்தத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், 1975 பிப்ரவரி 6 அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், காங்கேசன்துறை வாக்காளர்கள் பெரும் பெரும்பான்மையுடன் சிங்கள அரசாங்கம் திணித்த குடியரசு அரசியலமைப்பை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும், அவரின் மூலம் தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணிக்கும்



சுதந்திரமான, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சமூகவாதத் தமிழீழ அரசை மீள் நிறுவுவதற்கான ஆணையையும் வழங்கினர்.

1976 மே 14 ஆம் நாள் பண்ணாகத்தில் (வடுகோட்டைத் தொகுதி) கூடிய தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணியின் முதல் தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தமது சிறப்புமிக்க மொழி, மதங்கள், தனித்துவமான பண்பாடு மற்றும் பாரம்பரியம், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு பாளங்களால் ஆயுத பலத்தால் கைப்பற்றப்படும் வரை பல நூற்றாண்டுகளாக தனித்த நிலப்பரப்பில் சுயாட்சியுடன் வாழ்ந்த வரலாறு, மேலும் தமது சொந்த நிலப்பரப்பில் தாமே ஆட்சி செய்யும் தனித்த தேசிய அலகாகத் தொடரும் உறுதி ஆகியவற்றின் அடிப்படையில், சிங்களர்களிடமிருந்து வேறுபட்ட தனி தேசமாக உள்ளனர் என்று இம்மாநாடு அறிவிக்கிறது.

மேலும், 1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பு தமிழர்களை புதிய காலனித்துவ ஆட்சியாளர்களான சிங்களர்களால் ஆளப்படும் அடிமை இனமாக மாற்றியுள்ளதாகவும், அவர்கள் தமக்குச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் இனத்தின் நிலப்பரப்பு, மொழி, குடியரிமை, பொருளாதார வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை பறித்து, தமிழ் மக்களின் தேசிய இன அடையாளத்தின் அனைத்து கூறுகளையும் அழித்து வருவதாகவும் இம்மாநாடு உலகிற்கு அறிவிக்கிறது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்து பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தனித் தமிழீழ அரசை அமைப்பதற்கான உறுதிப்பாட்டில் சில இடஒதுக்கப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு.

ஒவ்வொரு தேசத்திற்கும் இயல்பாக உரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழ் இனத்தின் இருப்பை பாதுகாக்க சுதந்திரமான, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சமூகவாதத் தமிழீழ அரசை மீள் நிறுவுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மேலும், தமிழீழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை உள்ளடக்கியதாக இருக்கும் மேலும் இலங்கையின் எந்தப் பகுதி யிலும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும், உலகின் எந்தப் பகுதி யிலும் வாழும் ஈழத் தமிழருக்கும், அவர்கள் விரும்பினால் தமிழீழ குடியரிமையை முழுமையாகவும் சமமாகவும் வழங்கும், தமிழீழ அரசியலமைப்பு ஜனநாயக அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் அமையும் இதன் மூலம் எந்த மத அல்லது பிராந்தியக் குழுவும் மற்றொரு குழுவால் ஆதிக்கப்படாத நிலை உறுதி செய்யப்படும்.

தமிழீழத்தில் சாதி ஒழிக்கப்படும் தீண்டாமை உள்ளிட்ட பிறப்பின் அடிப்படையிலான எந்த வித சமத்துவமின்மையும் முற்றிலும் நீக்கப்பட்டு, அவற்றை கடைப்பிடிப்பது சட்டப்படி தண்டிக்கப்படும்.

தமிழீழம் மதச்சார்பற்ற அரசாக இருந்து, அதன் குடிமக்கள் சார்ந்திருக்கும் அனைத்து மதங்களுக்கும் சமமான பாதுகாப்பு உதவியும் வழங்கும்.

தமிழ் அரசின் மொழியாக இருக்கும் ஆனால் தமிழீழத்தில் வாழும் சிங்கள மொழி பேசும் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் தமது மொழியில் நிர்வாகச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் உரிமைகள், சிங்கள அரசில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கான பரஸ்பர அடிப்படையில் பாதுகாக்கப்படும்.

தமிழீழம் சமூகவாத அரசாக இருக்கும் மனிதன் மனிதனைச் சுரண்டுவது தடை செய்யப்படும் உழைப்பின் கண்ணியம் அங்கீகரிக்கப்படும் உற்பத்தி மற்றும் விநியோக சாதனங்கள் பொது உரிமை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சட்டத்தால் நிர்ணயிக்கப்படும் வரம்புகளுக்குள் தனியார் முயற்சிகளும் அனுமதிக்கப்படும் பொருளாதார முன்னேற்றம் சமூகவாதத் திட்டமிடலின் அடிப்படையில் அமையும் மேலும் எந்த தனிநபராலும் அல்லது குடும்பத்தாலும் குவிக்கக்கூடிய செல்வத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.

தமிழ் இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வெல்லும் போராட்டத்தை தாமதப்படுத்தி முன்னெடுக்க நடவடிக்கைத் திட்டம் வகுக்குமாறு தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு அறிவுறுத்துகிறது.

மேலும், தமிழ் மக்களையும் குறிப்பாக தமிழ் இளைஞர்களையும், சுதந்திரத்திற்கான இந்தப் புனிதப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு, இறைமையுள்ள தமிழீழ அரசை அடையும் இலக்கு நிறைவேறும் வரை பின்வாங்காது செயல்படுமாறு இம்மாநாடு அழைக்கிறது.

1977 இலங்கை பொதுத் தேர்தலில் TULF (தமிழர் ஊக்கிய விடுதலை முன்னணி) பெற்ற வெற்றி 1977 ஜூலை 21 அன்று நடைபெற்ற இலங்கை பொதுத் தேர்தலில், Tamil United Liberation Front (TULF) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. பல தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவான இந்தக் கூட்டணி, Vaddukodai Resolution முன்வைத்த "தமிழீழம்" என்ற தனிநாட்டு கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது.

1983 ஆம் ஆண்டு, Sixth Amendment to the Constitution of Sri Lanka அமல்படுத்தப்பட்டபோது, தனிநாடு கோரிக்கையை கைவிடும் சத்தியப்பிரமாணத்தை ஏற்க TULF நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்ததால், அவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தனர்.

தமிழர் விளையாட்டு விழா ஆறுதல் ஆற்றுகை முயற்சி! நம்பிக்கை வெற்றி!



1998ம் ஆண்டு எ்தான் மைதானத்தில் ஆயிரம் மக்கள் திரளோடு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் விளையாட்டு விழா! 27வது ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளோடு நடைபெற்று வருவது பிரான்ஸ் வாழ் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம்.

விழாவின் நோக்கம் அன்பையும் மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் அறப்பணி கொண்டது.

கோடையில் ஒருநாள் குடும்பமாக ஒன்று கூடி ஆடிப்பாடி விளையாடி உண்டு மகிழ்ந்து ஆனந்தம் கொள்ளும் விழாவாகவே தமிழர் விளையாட்டு விழா அமைகின்றது.

அறப்பணியை மனங்கொண்டு ஆற்றும் பல நூறு தொண்டர்களின் அறப்பணிப்புமிக்க சேவை.

ஓய்வின்றி ஓடும் இன்றைய மானிட வாழ் வியலில் ஆறுதலும் ஆற்றுகையுமாக தென்பையும் தன் நம்பிக்கையும் வழங்கும்

விழாவாக இன்றும் தமிழர் விளையாட்டு விழா.

கடந்த ஆண்டு கொட்டும் மழை, நுழைவு வாசல் அனைவருக்கும் கட்டணமின்றி திறந்து விடப்பட்டு, இயற்கை இடரினிலும் தன்னலன்ற சேவையாற்றிய தொண்டு நிறுவனம்.

தமிழீழ மக்களின் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இன்றும் சேவையாற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை பலப்படுத்துவதும் தொண்டாற்றுவதும் பெருமை கொள்வதும் அனைவரினதும் கடமை.

கடமையை செய்வோம் தன்னிறைவான தாயகத்தை கட்டியெழுப்புவோம்.

கனவுகள் மெய்ப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அறம் கொண்டு எழுந்தால் அவலங்கள் யாவும் மறைந்திடும் நாளை.

“ஒன்றிணைவோம் சேவை செய்வோம்”
-தமிழர் புனர்வாழ்வுக் கழகம்-



உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - பிரான்சு
International Movement for Tamil Culture - France
M. Alain ANANDANE, Président
Conseiller Municipal de la Ville de Drancy



நினைவுத் துளிகளில் எனது வாழ்த்துகள்.

எத்தனை காலம் வாழ்ந்தோம் என்கிற எண்ணிக்கை தேவை இல்லை. எந்த வகையில், பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ்கிறோம், வாழ்ந்தோம் என்பதே என் நிலைப்பாடு.

தமிழர் விளையாட்டு விழா 27 ஆம் ஆண்டில் பயணிக்கும் வேளை இது. இந்த விழாவில் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும், விழாவில் சிறப்பு அம்சங்களும், தொண்டர்களும், பார்வையாளர்களும் கூடிக்கொண்டே செல்லுவது பெருமைக்குரிய விடயம்.

முதல் பாராட்டு...

தன்னலமற்ற சேவையைச் செய்திடும் ஏற்பாட்டாளர்களின் செயல்பாடுகள் பாராட்டிற்கு உரியவை.

தமிழர் விளையாட்டு விழாவில் என் பங்கு ஓர் தலைமுறையைத் தாண்டுகிறது. 25 ஆண்டுகள் எனது பசுமையான நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன். வியப்பு தருகிறது. எத்தனை வகையான மாந்தர்கள், அன்பும், அரவணைப்பும், கோப தாபங்களும் எனது மனதில் ஏற்பட்ட காயங்களும், மகிழ்ச்சியும் வியப்பை அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், வித விதமான எண்ணங்கள் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சந்திப்பு, அவர்களின் பேச்சும், எழுச்சியும் இன வளர்ச்சிக்கு மிகவும் ஆக்கபூர்வமான உரை நிகழ்வுகள். விளையாட்டு விழா நிகழ்வில் இளையோரின் பங்களிப்பு, சிறப்பானகருத்துகளின் வெளிப்பாடுகள், வியத்தகு வகையில் இருந்ததாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

நிகழ்விற்கு முன்பும், நிகழ்வுநாளன்று செயல்பாடுகள், சிரமங்கள் சொல்லி முடியாது. நிகழ்வு முடிந்த மறு தினம், துப்புரவும் பணி...எண்ணிப் பார்க்க இயலாது. அப்பணியை இன்முகத்தோடு செயல்பட்ட, தொண்டர்களின், ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பை விவரிக்க இயலாது. பொறுப்பாளர்களின் குடும்பத்தாரும் உழைக்கும் பண்பு தலைவர் காட்டிய வழியாகவே எண்ணுகிறேன்.

தொண்டர்கள் சொந்த அலுவலகத்தைப் புறந்தள்ளி, குடும்ப விழாவாகவே எண்ணி செயல்படுவது மாண்பு மிக்க செயல். காற்றோ, மழையோ, வெயிலோ செயல்படும் பாங்கு காண்பதில் வியப்பு.

இளமையில், இணைந்த எனது இணைப்பு, வயது மூப்பின் காரணத்தால் முன்போல் எல்லா இடங்களிலும் பங்கு பெறுவதை சிறிது குறைத்துக் கொண்டுள்ளேன்.

தமிழர் விளையாட்டு விழா என்றால், ஏதோ இனம்புரியா இன்ப உணர்வு உத்வேகம் வருகிறது. நம் இனத்திற்காக இந்த விழா பிரான்சு மண்ணில் தலைமையின் ஆலோசனை, வழிகாட்டுதலோடு துவங்கியது.

பல மாவட்டங்களிலும், தொலைதூர நகரங்களிலும் இருந்து மக்கள் குடும்பத்தோடு விழா நிகழ்வில் வந்து கலந்து கொள்ளும் காட்சி இனிய காட்சி.

விழா நாளில், மக்களின் இன்ப உரையாடல்கள், ஊர்ப் பெருமை பேசி மகிழும் காட்சி, தமது சந்ததிகளின் வளர்ச்சியை எண்ணிப் பூரிப்பது, வதிவிடத்தின் வசதிகள் வாய்ப்புகள் இவற்றையெல்லாம் கூடிக் கதைப்பதைக் கேட்பதில் பெரும் இன்பத்திற்கு அளவில்லை.

விளையாட்டு விழாவில் என்னை முழுமையாக இணைந்துக் கொண்டதனால் பலவித சிரமங்களுக்கு ஆளானேன். 14 ஆண்டுகள் வனவாசம்.. இந்தியாவில் குடும்ப உறவுகளின் மறைவில் பங்குபெறும் வாய்ப்பை இழந்து அனாதையானேன். இனத்திற்காக இணைப்பில் இருந்து என்னால் விலகி முடியவில்லை.

1996 ஆண்டு முதல் நகரமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து, 30 ஆண்டுகள் பொது சேவையில் இருந்து இந்த ஆண்டுதான் ஓய்வு பெறுகிறேன். இந்த பொறுப்பில் இருந்த காரணத்தால் பல உதவிகளைப் பெற முடிந்தது குறிப்பிடத் தக்கது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கௌரவ ஆலோசகராக இன்றளவும் இருந்து வருகின்றேன்.

வியந்து பார்க்கிறேன். முதுமை, சோர்வு அளிக்கிறது, இளைஞர்கள் நல்ல மென்மையுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

50 ஆண்டு கால திருமண வாழ்க்கை..

40 ஆண்டுகள் அரசியல் இணைப்பு...

30 ஆண்டுகாலம் நகரமன்ற உறுப்பினர்...

25 ஆண்டுகாலம் தமிழர் விளையாட்டு விழாவில் இணைந்து பணியாற்றியமை

இவையாவும் இறைவன் எனக்கிட்ட நல் வாய்ப்புகள்.

தமிழினத்தின் ஒற்றுமை, உயர்வு, நாட்டுப்பற்று இவற்றை நமது இளம் தலைமுறையினர் நன்கு உணர்ந்து உள்ளனர். மக்களின் மனதில் புகைந்து வரும் விடுதலை வேட்கை இளையோர் உள்ளத்திலும், செயலிலும் உள்ளது! மண்ணின் வளம், பெருமை, செய்ய வேண்டிய சேவைகள் இவற்றை உணர்ந்தே வாழ்வை நகர்த்தும் இளையோர் நம்மவர். பண்பாடு, கலை, மொழி வளர்ச்சி இவற்றை உள்வாங்கியே சேவை மனப்பான்மையோடு உள்ளவர்கள் நம் இளையோர்கள்.

நமது இனம் உலகத்தாரால் போற்றும் காலம் உருவாகிவிட்டது.

27 ஆம் ஆண்டு விழாவாக நடைபெற உள்ள “தமிழர் விளையாட்டு விழா” சிறப்புடன் அமைய என் நல் வாழ்த்துகள். செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், விழாவில் பங்குபெறும் இன மக்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

ஒன்றுபடுவோம்! வெற்றிபெறுவோம்!

என்றும் உறவுடன் இணைந்து மகிழும்...

அலன் ஆனந்தன்.

தலைவர்.

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - பிரான்சு.

Les évènements prévus en France 2026ல் பிரான்சில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்

- 01-01-2026 au 31-01-2026
Projet de tirelire / தை பிறந்தால் வழி பிறக்கும் - உண்டியல் திட்டம்
Reprise et remise des tirelires / உண்டியல்கள் வைப்பதும் மீள் எடுப்பதும்
- 16-02-2026
25ème Salangai / 25வது சலங்கை பரதவிழா
Grand récital de danses classiques
- 01-04-2026 au 30-04-2026
Jours de réforme / துயர் துடைப்பு நாட்கள்
Réévaluation des projets, recrues de nouveaux membres / செயற்திட பிரச்சாரம், அங்கத்தவர்களை இணைத்தல்
- 13-04-2026
Senthamil Maalai / செந்தமிழ் மாலை இசைநிகழ்ச்சி, நாடகம்
- 28-06-2026
26ème Grande rencontre sportive / 26வது தமிழர் விளையாட்டு விழா
Journée sportive traditionnelle des tamouls
- 04 & 05-10-2026
15ème Ragasangamam / 15வது ராகசங்கமம்
Compétition de musique traditionnelle / வாய்ப்பட்டு மற்றும் நுண்கலை போட்டி நிகழ்ச்சி
- 26-12-2026
22ème Commémoration du Tsunami / சுனாமி 22ம் ஆண்டு நினைவு கூரல்
Journée commémorative pour rendre hommage aux victimes du Tsunami

பதில்களை தவிர்க்கும் தலைமைகள் பதில்களைத் தேடும் மக்கள்!

ஈழத்தமிழ் அரசியலின் சமகால நிலைமைகளை புலம்பெயர் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் நான்கு அடிப்படைக் கேள்விகளுடன் “தமிழ்வாணம்” பத்திரிகை சார்பில் தாயக தமிழர் தலைமைகளை அணுகினோம். போரின் பின் பதினேழு வருடங்கள் கடந்து விட்டன என்ற போதும் விடுதலைப் போரிற் கானநியாயங்கள் அப்படியே உள்ளன என்ற நிலைமையில், இசைச்சிக்கல் தீர்வுக்கான முக்கிய விடயங்கள் தொடர்புபட்ட தாகவே இந்த நான்கு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. எனினும் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மட்டுமே தனது பதிலை வழங்கினார். வேறு பதில்கள் பல வழிகளிலும் கேட்கப்பட்ட போதும் பதில் கிடைக்கப் பெறவில்லை. சிறீதரன் அவர்களின் பதில்கள் கேள்வியின் மைய உள்ளடக்கத்தை தொட்டு வழங்கப்படவில்லை யாயினும், பதில் தந்தமைக்கு நன்றி.

இத்தகைய பின்னணியில் இக் கட்டுரை எழுதப்படுகின்றது.

“தமிழர்வாணம்” முன்வைத்த நான்கு அரசியல் கேள்விகள், சாதாரண அரசியல் விவாதத்திற்கு கான கேள்விகள் அல்ல. அவை தமிழர் அரசியலின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை வினாக்கள். குறிப்பாக, பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும் தமிழர் அரசியல் எந்தத் திசையில் பயணிக்கிறது, அதன் இலக்கு என்ன, அதனை அடைவதற்கான நடை முறைத் திட்டம் என்ன என்பதைக் கேட்கும் வினாக்கள் இவை.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறும் நோக்கில் இலங்கையின் பல முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களும் கட்சித் தலைவர்களும் அணுகப்பட்டனர். பெரும்பாலானோர் “மிகச் சிறந்த கேள்விகள்” என்று பாராட்டினார்கள். ஆனால் அதற்கும் அப்பால் சென்று தெளிவான அரசியல் பதிலை வழங்க முன்வரவில்லை. சிலர் கேள்விகளின் உள்ளடக்கத்தை விட, “இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?” என்பதை அறிய ஆர்வம் காட்டினார்கள். இன்னும் சிலர் மெளனத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இந்த நிலைமை, தமிழர் அரசியலின் தற்போதைய நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. ஒரு அரசியல் இயக்கம் தனது மக்களின் எதிர்காலம் குறித்த அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயங்கும் நிலை உருவாகும் போது, அது வெறும் தலைமைப் பற்றாக்குறையை மட்டும் குறிக்காது மாறாக அரசியல் திசைமாறுதலையும் சிந்தனைச் சோர்வையும் வெளிப்படுத்துகிறது.

அதனால், அரசியல் தலைவர்களிடமிருந்து பதில்கள் கிடைக்காத சூழலில், தமிழினத்தின் அரசியல் உரிமைகளையும் அதன் எதிர்காலத்தையும் நேசிக்கும் ஒரு சக மனிதனின் பார்வையில், களத்தின் யதார்த்தங்களையும் வரலாற்று அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நான்கு கேள்விகளையும் ஆராய்வது அவசியமாகிறது.

1. பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னரும் அரசியல் தீர்வு இல்லை: தமிழர் அரசியலின் எதிர்கால உத்தி என்ன?

2009 ஆம் ஆண்டு போரின் முடிவிலிருந்து இன்று வரை பதினேழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் பல அரசுகள் மாறின. பல தேர்தல்கள் நடந்தன. பல்வேறு சர்வ

தேச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இன்னும் உருவாகவில்லை.

இதற்குக் காரணம் சிங்கள அரசியல் மற்றும் புவிசார் சர்வதேசவியூக நோக்கங்கள் மட்டும் காரணங்கள் அல்ல. தமிழர் அரசியலின் உள்புற பலவீனங்களும் காரணமாகின்றன.

ஒரு காலத்தில் தமிழர் அரசியலின் மையக் கோரிக்கை சுயநிர்ணய உரிமை மற்றும் தாயக அங்கீகாரம் ஆகும். பின்னர் அது சமஷ்டி, அதன்பின் அதிகாரப் பகிர்வு, பின்னர் 13ஆம் திருத்தம், அதன் பின் 13 பிளஸ் என படிப்படியாகச் சுருங்கிக் கொண்டே வந்தது. ஆனால் எந்தக் கோரிக்கைக்கும் பின்னால் அதனை அடைவதற்கான சக்தி உருவாக்கப்படவில்லை.

இன்றைய யதார்த்தத்தில் தமிழர் அரசியலுக்கான முதன்மைத் தேவை, ஒரு புதிய அதிகாரக் கட்டமைப்பை அல்லது வலுவை உருவாக்குவதாகும். அது ஆயுத போராட்ட வலுவாக இருக்க வேண்டிய தல்ல. அவை, மக்களை அரசியல் புரிதலுடன் அணிதிரட்டிய மக்கள் சக்தியாக, புலம்பெயர் தமிழர்களின் வலுவின் ஒன்று திரட்டிய பொருளாதார சக்தியாக, வரலாற்றையும், சர்வதேச சூழல் பற்றிய புரிதலையும் ஒன்று திரட்டிய அறிவுசார் சக்தியாக, இவற்றின் ஊடாக தமிழர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் சர்வதேச உறவாட்களை கையாடும் வலுவை கொண்ட சக்தியாக அமைய வேண்டும்.

அடிப்படையில், எதிர்கால அரசியல் உத்தியில் பின்வரும் விடயங்கள் முக்கியமானதாக அமைய வேண்டும். தேசிய இனமாகிய தமிழர்களின் தேசம் என்கின்ற அரசியல் இருப்பை பாதுகாத்தல், தாயகத்தின் மக்கள் தொகை, நிலம், வளங்கள் ஆகியவற்றை பாதுகாத்தல். இது தேசம் என்பதன் அடிப்படை.

சர்வதேச மொழியில் உரிமைக் கோரிக்கைகளை மறுவடிவமைத்தல். அண்மைய உலக முரண்பாடுகள் அனைத்துல உறவுமுறைகளில் மாற்று சிந்தனைகளை கொண்டு வருகின்றமையால், எமக்கான பாதைகளை தேடி ஓடுதல் வேண்டும்.

உள்ளூர் நிர்வாக அதிகாரங்களை அதிக பட்சமாகப் பயன்படுத்தி தன்னாட்சி திறன்களை வளர்த்தல். உலகத் தமிழர் வளங்களைத் தாயக அபிவிருத்தியுடன் இணைத்தல்.

இவ்வாறான நீண்டகால அரசியல் திட்டமின்றி எந்தத் தீர்வுக் கோரிக்கையும் வெறும் தேர்தல் முழக்கமாகவே மாறிவிடும்.

2. வடகிழக்கு இணைந்த தாயகக் கோரிக்கை இன்னும் சாத்தியமா?

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்பாடு, வெறும் அரசியல் கோஷமல்ல. அது வரலாறு, புவியியல், மக்கள் வாழ்வு மற்றும் அரசியல் அனுபவத்தின் மீது கட்டப்பட்ட கோட்பாடு.

ஆனால் கடந்த பல தசாப்தங்களில் இந்தக் கோரிக்கைக்கு எதிராக பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மக்கள் தொகை அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நிர்வாக அமைப்புகள் தனித்தனியாக வலுப் படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிம் அரசியல் தனித்துவ அடையாளத்தை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சக்திகள் நிலைத் தன்மையை முன்னிறுத்துகின்றன. இந்த யதார்த்தங்களை மறுப்பது அரசியல் அல்ல.

அதே நேரத்தில், வடகிழக்கு இணைப்பு

முற்றிலும் சாத்தியமற்றது என்றும் கூற முடியாது. ஆனால் அது கடந்த காலத்தில் பேசப்பட்ட வடிவில் அல்ல புதிய அரசியல் உடன்படிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகலாம்.

குறிப்பாக தமிழர் முஸ்லிம் உறவுகளை மீளமைக்காமல் வடகிழக்கு அரசியல் கட்டமைப்பு உருவாகாது. கடந்த கால அவநம்பிக்கைகளை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, அதிகாரப் பகிர்வு மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகளின் அடிப்படையில் புதிய கூட்டிணைவு உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, வடகிழக்கு இணைப்பு இன்று ஒரு உணர்ச்சி முழக்கம் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் பேச்சுவார்த்தைத் திட்டமாக மறுவடிவமைக்கப்பட வேண்டிய கோரிக்கையாகும்.

3. இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடனான உரையாடல்கள் என்ன அரசியல் முடிவுகளை உருவாக்கி உள்ளன?

கடந்த பதினேழு ஆண்டுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவுடனும் மேற்குலக நாடுகளுடனும் தொடர்ச்சியாக உரையாடி வருகின்றன.

ஆனால் ஒரு கடினமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் எதுவும் தமிழர்களுக்காக இலங்கையின் அரசியல் அமைப்பை மாற்றப் போவதில்லை.

இந்தியாவின் முதன்மை அக்கறை தனது பிராந்திய பாதுகாப்பு மற்றும் புவிசார் நலன்களாகும். மேற்குலக நாடுகளின் அக்கறை மனித உரிமைகள், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைத் தன்மை ஆகும்.

இதன் பொருள், வெளிநாட்டு சக்திகள் தமிழர்களின் நண்பர்களாக இருக்கலாம் ஆனால் தமிழர் அரசியலின் மாற்று சக்தியாக இருக்க முடியாது.

இதுவரை கிடைத்துள்ள முக்கிய பலன்கள்:

மனித உரிமை மீறல்கள் சர்வதேச பதிவாகி உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உலக அரங்கில் பேசப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் கோரிக்கைகள் உயிருடன் வைத்திருக்கப்பட்டுள்ளன.

தமிழர் தேசியப் பிரச்சினை முழுமையாக மறைந்து போகாமல் தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவை அரசியல் தீர்வுக்கு சமமானவை அல்ல. சர்வதேச ஆதரவு என்பது ஒரு கருவி மட்டுமே. அது உள்ளூர் அரசியல் சக்திக்கு மாற்றாக இருக்க முடியாது.

4. புலம்பெயர் தமிழர்கள் எதிர்காலத்தில் என்ன பங்கு வகிக்க வேண்டும்?

இந்தக் கேள்வியே இன்று மிகவும் முக்கியமானது.

புலம்பெயர் தமிழர்கள் உலகளாவிய அளவில் பெரும் பொருளாதார, அறிவுசார் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெற்றுள்ளனர். ஆனால் இந்த வளங்கள் பல சமயங்களில் அரசியல் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்குள் மட்டுமே சிக்கிக் கொண்டுள்ளன.

எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகத்தின் பங்கு நான்கு தளங்களில் அமைய வேண்டும்.

(அ) பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல்

ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமைகள் அதன் பொருளாதார வலிமையிலிருந்து பிரிக்க முடியாதவை.

வடகிழக்கில்:

- தொழில் முயற்சிகள்,
- தொழில்நுட்ப முதலீடுகள்,
- கல்வி நிறுவனங்கள்,
- ஆராய்ச்சி மையங்கள்.

விவசாய மற்றும் கடல்சார் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

(ஆ) அறிவுசார் தலைமை உருவாக்குதல்

இன்று தமிழர் அரசியலின் மிகப் பெரிய குறைபாடு புதிய சிந்தனையாளர்கள் பற்றாக்குறை ஆகும்.

புலம்பெயர் சமூகத்தின் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சட்ட நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இணைந்து புதிய அரசியல் சிந்தனைத் தளங்களை உருவாக்க வேண்டும்.

(இ) உலகளாவிய வலையமைப்புகளைப் பயன்படுத்துதல்

சர்வதேச அரசியல், ஊடகம், கல்வி மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் நீண்டகால உறவுகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

(ஈ) தலைமுறை மாற்றத்தை உறுதி செய்தல்

இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை புலம்பெயர் இளைஞர்கள் தமிழர் தேசியக் கேள்வியுடன் அறிவார்ந்த தொடர்பைப் பேணும் வகையில் புதிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

முடிவுரை...

இந்த நான்கு கேள்விகளும் உண்மையில் தமிழ் அரசியலின் எதிர்காலத் தேர்வுகளைப் பற்றியவை. அவை கடந்த காலத்தைப் புகழ் வதற்கோ குற்றம் சாட்டுவதற்கோ அல்ல மாறாக “இனிமேல் என்ன செய்வது?” என்ற கேள்விகளான பதிலைத் தேடுகின்றன.

அரசியல் தலைமைகள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தயங்கியிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஏனெனில் இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான பதில்கள் பல பழைய அரசியல் கருதுகோள்களையும் வசதியான மாயைகளையும் சவாலுக்கு உட்படுத்துகின்றன.

ஆனால் மக்களுக்கு பதில் தேவை. ஒரு தேசிய இனம் தனது எதிர்காலத்தை கட்டி எழுப்ப வேண்டுமெனில், அது உணர்ச்சிகளை மட்டுமல்ல, யதார்த்தங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

தமிழர் அரசியலின் அடுத்த கட்டம், கடந்த காலத்தின் வீர வரலாற்றை மட்டும் நினைவு கூர்வதில் எதிர்காலத்திற்கான செயற்பாட்டு வரைபடத்தை உருவாக்குவதில் தான் உள்ளது. அந்த வரைபடம் தெளிவான இலக்குகள், நடைமுறைத் திட்டங்கள், பொருளாதார வலிமை, அறிவுசார் தலைமைகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் ஆகியவற்றின் மீது கட்டப்பட வேண்டியது அவசியம்.

அப்போதுதான் தமிழர் அரசியல் மீண்டும் கோரிக்கைகளை முன்வைக்கும் அரசியலிலிருந்து, முடிவுகளை உருவாக்கும் அரசியலாக மாறும்.

- மா.பார்த்தீபன் -

என்ன தவறுகளை இழைத்துவிட்டோம் என்பதை பட்டியலிட்டால் அரசியல் தீர்வுக்கான வழிமுறையைத் தீர்மானிக்கலாம்!

தமிழரசுக்கட்சி முக்கியத்தர் சிவஞானம் சிற்தரன் தமிழ்வானத்தின் கேள்விகளுக்கு வளங்கிய பதில்.

கேள்வி 01: தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 18 ஆண்டுகள் கடந்துள்ளன. எனினும், இலங்கைத் தீவில் ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டங்கள் எதையும் நடைமுறைப் படுத்தவில்லை. தன்னாட்சி, கூட்டாட்சி அல்லது மாகாண சபாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகள் இதுவரை உருவாகவில்லை. இந்தப் பின்னணியில், தமிழ்மக்களின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்காலம் குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் ஆயுத ரீதியாக முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்று உலகத்தின் கண்களை நிரிர்ந்து பார்க்க வைத்திருந்தாலும், அந்தப் போராட்டத்தின் மெளனிப்பு கடந்த 18 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து இருக்கிறது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பிற்பாடு, விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் அந்த நீட்சியை முன்னெடுத்து, அந்த உணர்வோடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இலட்சியக் கனவுகளோடும் உணர்வு ரீதியாக அந்தப் போராட்டத்தை நகர்த்திச் செல்வதில் தவறுகளை இழைத்திருக்கிறார்கள்.

13ஆம் திருத்தம் இலங்கையில் 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்தாலும், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, 2018ஆம் ஆண்டில் அது நிறைவுக்கு வந்தபோது தொடர்ச்சியாக அந்தத் தேர்தல்களை நடத்துவதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அதற்கான காரணம், 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்திருந்த காலத்தில் அதிகமான கனவுகளோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததும், அந்தத் தேர்தல்களை நடத்துவதன் மூலம் ஒரு அரசியல் இலக்கின் ஒரு கட்டத்தை முன்னெடுத்து செல்வதை தவறவிட்டதுமே ஆகும். இப்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் எனக் கோருவது வரலாற்றில் நாங்கள் விட்ட தவறின் விளைவானதாகவே அமைந்துள்ளது.

அதனை விட, அரசியல் தீர்வு காண முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2015 முதல் 2019 வரை 72 தடவைகள் அரசியலமைப்பு சபையாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும், அந்தப் பேச்சு வார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றால், "நான் அரைவாசி கடிதம் எழுதிவிட்டேன் மிகுதியையும் எழுதி, அந்த நடவடிக்கை யிலிருந்து விலகிவிடுவேன்" என்று சொன்னவர்கள் கூட இன்று தொடர்ச்சியாக, பதவிகளைப் பற்றி பேசுவதும், அல்லது அடுத்த கட்டத்தை கண்டுபிடித்து தருவது போல பேசுகிறார்களே தவிர வேறெதுவும் இல்லை. எங்களுடைய முயற்சிகள் நூர்ந்துபோயிருக்கின்றன அல்லது அவை ஒரு மெளனி நிலைக்கு வந்திருக்கின்றன.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவறுகள் விட்டதாக அதனைச் சுட்டிக் காட்ட நினைப்பவர்கள், இக்காலத்தில் நாங்கள் என்ன தவறுகளை விட்டோம், 2010ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பாகவும் தமிழ் தேசியக் கட்சிகளாகவும் என்னென்ன தவறுகளை இழைத்திருக்கிறோம் என்பதை பட்டியலிட்டாலே, எங்களுடைய மக்கள் இந்தப் பாதையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான வழிமுறைகளை உருவாக்க முடியும் என்பதே என்னுடைய பதிலாகும்.

கேள்வி 02: வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோரிக்கை, தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் முன் வைக்கப்பட்டு வருகிறது. எதிர்கால அரசியல்



தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் இந்த நிலைப்பாடு இன்னும் சாத்தியமானதா? மேலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர்கள் தங்களின் பாரம்பரிய வாழிடங்களில் சிறுபான்மை ஆக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

பதில்: வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களுடைய பாரம்பரிய வாழ்விடம் என்ற கருத்து தந்தை செல்வா காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மறைமலை அடிகளார் காலத்திலிருந்தே தமிழ்த் தேசியம் என்பது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. 1800களின் இறுதியில் இந்தியாவில் தோற்றம் பெற்ற தமிழ்த் தேசியம் மற்றும் 'நாம் தமிழர்' போன்ற சொற்பதங்கள், ஒரு தமிழ்த் தேசிய இனத்திற்கான அடையாளங்களை முன்னிறுத்தின. அதனோடுதான் பெருஞ்சித்திரனார் 'தமிழீழம்' என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தார். தமிழ்நாடு, தமிழீழம் போன்றவை தமிழர்களுடைய நிலங்கள் என்ற அடிப்படையிலேயே அவர் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

1940களின் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுகின்ற பொழுது, இனம் மற்றும் மொழிகளுக்கு இடையில் ஒற்றுமைகளை ஏற்படுத்தி, அந்தந்த இனங்களுக்கான உரிமைகளைச் சரியாகக் கையளிக்காமல் சென்றதுதான் வரலாற்றின் பெருந்தவறாகும். குறிப்பாக, போர்த்துக்கேயர்கள் இந்த நாட்டைப் பேரினவாதமாக ஆக்கிரமித்து, தொடர்ந்து ஒல்லாந்தர்கள் ஆட்சி செய்தது, பின்னர் 1815 இல் இருந்து ஆங்கிலேயர்கள் தொடர்ச்சியாக இந்த நாட்டை ஆண்டு வந்தமை என நீண்ட வரலாறு உண்டு. இக்காலகட்டங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் ஒரு பூர்வீக இனமாக, தங்களுக்கே உரித்தான சுயத்துவத்தோடு வாழ்ந்து வந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அவர்களுடைய மரபுவழித் தாயகமாகவும், சொந்த நிலமாகவும் விளங்கியதற்குக் காலத்தால் அழியாத பல வரலாற்று ஆதாரங்கள் உண்டு.

குறிப்பாக, பொலன்னறுவையில் இன்றும் கண்டெடுக்கப்படுகின்ற பல தொல்பொருள் அடையாளங்கள், நாசர்கள் மற்றும் இயக்கர்கள் இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், தமிழர்களுடைய சைவப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பஞ்ச ஈச்சரங்களான தொண்டேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்

கேதீஸ்வரம் மற்றும் நகுலேஸ்வரம் ஆகியவை இந்த மண்ணிலேயே அமைந்துள்ளன. ஆகவே, இவ்வாறான வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட ஒரு மண்ணில், தங்களுடைய இறமையோடுதான் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்த இறமை என்பது நீர் கொழும்பில் இருந்து மன்னார் வழியாக யாழ்ப்பாணம் வரைக்கும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாகப் பொத்துவில் மற்றும் அம்பாறையின் எல்லைப் பிரதேசங்கள் வரைக்கும் பரந்திருந்தது. இப்பிரதேசங்களில் தமிழர்கள் கரையோரப் பகுதிகளிலும், அனுராதபுரம் வரைக்கும் கூடப் பெரும்பகுதியாக, பெரும்பான்மையினராக இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

பிற்பட்ட காலங்களில் கல்லோயா போன்ற பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள் 1956 ஆம் ஆண்டு வன்முறைகள் மூலம் அடித்து விட்டப்பட்டு, அவ்விடம் சிங்கள மயமாக்கப்பட்டது. மலையகத்திலிருந்த தமிழர்கள் மெல்ல மெல்லக் கலைக்கப்பட்டு, அவர்களின் நில உரிமைகளும் பறிக்கப்பட்டன. இத்தகைய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழர்களுடைய நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் குறைத்திருக்கின்றனவே தவிர, அதற்காகத் தமிழர் களுடைய உரிமைப் போராட்டமோ அல்லது அவர்களின் நியாயமான கோரிக்கைகளோ வரலாற்றில் இல்லாதொழிக்கப் பட்டவில்லை. உலகில் பல விடுதலை இயக்கங்கள் தற்காலிகமாக அழிந்துபோயிருக்கலாம் அல்லது இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், அந்த நாடுகளின் விடுதலை என்பது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக உருவெடுத்திருக்கிறது. உதாரணமாக, இந்தோனேசியாவில் இருந்து கிழக்குத் திமோர் ஒரு தனி நாடாகப் பிரிந்திருக்கிறது. எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா தனி நாடாகப் பிரிந்துள்ளது. அதேபோல, 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உலக வரைபடத்தில் 23 நாடுகள் புதிய தனி நாடுகளாகப் பிரிந்து தோற்றம் பெற்றுள்ளன.

ஆகவே, நாம் சோர்ந்து போகவோ அல்லது நம்பிக்கையிழந்தவர்களாகவோ இருக்கமுடியாது. இனிமேல் எதுவும் முடியாது. இது நடக்குமா?, நடக்காதா?" என்ற அவநம்பிக்கைகள் தேவை இல்லை. அவற்றை முற்றாகத் தள்ளி வைத்து விட்டு, தமிழ்த் தேசிய இனம் என்பது ஒரு தனித்துவமான இனம், அதற்கென்று உரித்தான நிலப்பரப்பு, கலாச்சாரம் மற்றும் மரபுவழித் தாயகம்

உண்டு என்ற கொள்கைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும். அதற்கான ஜனநாயக அறவழிப் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமும், அதனை ஒரு காத்திரமான பாதையில் கொண்டு செல்வதன் மூலமும், குடியேற்றங்கள் என்ற பெயரில் எமது நிலம் விழுங்கப்படுவதைத் தடுத்து வெற்றி பெற முடியும்.

"நாம் வாழும் நிலத்திலிருந்தே மாற்றங்களைப் பெறலாம்" என்ற நம்பிக்கை கொண்ட ஒரு இனமாக நாமிருக்க வேண்டுமே தவிர, கேள்விகளோடும், சந்தேகங்களோடும் அல்லது எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மையோடும் எமது பயணத்தைத் தொடரக் கூடாது. "எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்" என்ற உன்னத கொள்கையின் அடிப்படையிலேயே எமது எதிர்காலப் பயணம் அமைய வேண்டும்.

கேள்வி 03: இந்தியாவும் மேற்குலக நாடுகளும், தமிழர் உரிமைகள் தொடர்பாக உங்களுடன் நடத்திய உரையாடல்களில் எவ்வாறான அரசியல் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கின்றன?

பதில்: அமெரிக்கா தலைமையிலான நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும், 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு படகுகளால் மேற்கொள்ளப்பட்டது. இனப்படுகொலைதான் என்பதைத் தீர்மானமாகக் கொண்டுவந்தமையினை நாங்கள் நன்றியுணர்வுடன் வரவேற்கின்றோம்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் அடிக்கடி எம்மோடு சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய உலக ஒழுங்கு முறை வேறொரு திசையை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட அதிகார மையங்களின் நிலைகளும் மாறியிருக்கின்றன. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையானது எரிபொருள் விநியோகம் மற்றும் உலகப் பொருளாதார ரீதியாகப் பெருமளவு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அதேபோல, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்குமான வர்த்தக நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் பரவலாகப் பேசப்படும் முக்கிய விடயமாக மாறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஜி7 (G7) மாநாட்டில் கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களும் இது குறித்து நம்பிக்கையோடு பேசியுள்ளனர். அதில் அவர்கள் இரு நாடுகளின் முக்கியத்துவம் மற்றும் தங்களுடைய தனித்துவமான உறவுகள் பற்றி விவாதித்துள்ளனர். ஆகவே, இந்த உலகத்தின் போக்கு, உலக நாடுகளின் தேவை மற்றும் அவர்களின் பொருளாதார பலத்தை அதிகரிப்பதற்கான நட்பு வட்டங்களின் சேர்க்கை என்பவற்றில்தான் எமக்கான தீர்வுத் தங்கியிருக்கிறது.

அதில் குறிப்பாக, சீனாவின் மைய பொருளாதார எழுச்சி, அதன் இராணுவப் பரிணாம வளர்ச்சி மற்றும் விண்வெளி ஆய்வுகள் உள்ளிட்ட தொழில்நுட்பச் செயல்பாடுகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவின் இந்த வருகையையும் எழுச்சியையும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றன. இத்தகையதொரு சூழலில், உலகிலேயே அதிகளவிலான நுகர்வோரைக் கொண்ட வர்த்தகச் சந்தையாக விளங்கும் இந்தியாவின் பொருளாதாரம், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்குப் பெருமளவிற்குத் தேவையாகவுள்ளது. இந்த அமெரிக்க-இந்திய வர்த்தகப் பாதையில், இந்து சமுத்திரத்தின் மிக முக்கிய கேந்திர மையமாக விளங்கும் இலங்கை முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்த்து, இலங்கையைத் தங்களுக்குச் சாதகமான ஒரு நாடாக மாற்றுவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் முயற்சிக்கும். இவற்றுக்கு இடைப்பட்ட இரு நாடுகளினதும் கருத்துக்களோடு....

தொடர்ச்சி 6ம் பக்கம் பார்க்க.....

5ம் பக்கத் தொடர்ச்சி.....

என்ன தவறுகளை....

ஊரோப்பிய ஒன்றியமும் இணையும். இந்துசமுத் திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை இருப்பதனாலேயே உலக நாடுகளின் தேவையும் பார்வையும் இதன் மீது விழுந்துள்ள துடன், அவர்கள் ஈழத் தமிழர்களின் நிலையிலும் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக, தமிழர்களின் அறிவியல், கட்டடக் கலை மரபுகள், அவர்களின் போரியல் குணங்கள், வரலாற்று நிலங்கள் மற்றும் நிலத் தடிக்குள் புதைந்து கிடக்கின்ற தொன்மையான அடையாளங்கள் ஆகியவை அவர்களின் தொன்மையை உலகிற்கு உணர்த்துகின்றன. இந்தியாவில் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்லியல் சான்றுகளும், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கின்ற தமிழர்களின் வரலாற்று நிலங்களும் இதற்குச் சான்றுகளாகும். மேலும், அண்மையில் இலங்கையின் வேலையைப் பகுதியில் கடலிலும் கடற்படுக்கையடி நிலத்திலும் கண்டெடுக்கப்பட்ட, ஏறத்தாழ 3600 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள் ஈழத் தமிழர்களின் தொன்மைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளன. ஆகவே, தொன்மையும் வரலாறும் வீரமும் கொண்ட ஒரு தேசிய இனத்தை அத்தனை எளிதாகப் புறக்கணித்துவிட்டு முடியாத நிலை எனக்கு உலகரங்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் எதனைச் செய்தாலும், அதைத் தட்டிக்கழிக்கவோ அல்லது தள்ளிவைக்கவோ கூடிய ஒரு பலவீனமான இனமாக இனித் தமிழினம் இருக்காது. வல்லரசு நாடுகளின் இந்த முக்கியத்துவம் போட்டியின் நடுவே, தமிழர்களின் ஈழத் தாயக நிலமானது புவியார் அரவியலில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக மாறும் என்பது திண்ணம்.

கேள்வி 04: பொருளாதார வலிமை, சர்வதேச தொடர்புடல் வாய்ப்புகள் மற்றும் அறிவுத்திறன் வளங்களைக் கொண்ட புலம்பெயர் ஈழத் தமிழ் சமூகம், தாயக மக்களின் உரிமைப் பேராட்சித்திற்கும் அரசியல் முன்னேற்றத்திற்கும் எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: யுத்தத்திற்குப் பின்னர், ஈழத்தமிழர்கள், குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள், ஈழத்து மண்ணில் முதலீடுகளை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகங்கள் நிலவின. ஆனால், இன்று பல தமிழர்கள் பல்வேறுபட்ட முதலீடுகளை நம்பிக்கையோடு செய்வதற்கு முன்வந்துள்ளனர். சர்வதேசப் பல்கலைக் கழகங்கள் முதல் 'ரீச்சா' போன்ற அமைப்புகளின் தொழில் நிறுவனங்கள் வரை, உள்நாட்டு முதலீட்டாளர்களையும் சிறிய அளவிலான முதலீடுகளைச் செய்யக் கூடியவர்களையும் ஊக்குவித்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக, ஈழத்தை நோக்கி, வடக்கு, கிழக்கு மாகாணங்களை நோக்கி அந்த முதலீடுகள் பாய்ந்து வருவதும், புதிய வர்த்தக நிலையங்கள் மற்றும் இந்தியச் சுவை சார்ந்த உணவகங்கள் போன்றவை தோன்றியிருப்பதும், ஒரு வகையில் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கும் ஏதுவான சூழலை

இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வளர்ச்சிக்கு உதாரணமாக, வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள கௌதாரிமுனை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர், வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா போன்ற மணற்பாங்கான கடற்கரைகளைக் கொண்ட பல பகுதிகள் சுற்றுலாவுக்கான சிறந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான, இடங்களில் மேற்கொள்ளப்படும் தமிழர் களது முதலீடுகள், ஈழத்தில் வாழுகின்ற உறவுகளின் உழைப்பை மட்டுமே நம்பியிருக்காமல், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கான புதிய முயற்சிகளாகவும் மாறியுள்ளன. இம் முயற்சிகளுக்கு உறுதுணையாகப் பல்வேறு முதலீட்டாளர்கள் இந்த மண்ணில் கால் பதிக்கக் காத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடைய அந்த முதலீடுகளை நாம் வரவேற்று உள்வாங்க வேண்டும். எனினும், இவ்வாறான முதலீடுகளுக்குத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் நிலவும் இழுபறி நிலை ஒரு பெரும் இடைச் சவாகவே நீடிக்கிறது.

"நாளை நாம் ஒரு முதலீட்டைச் செய்தால் அதற்குப் பாதுகாப்பு இருக்குமா? மீண்டும் ஒரு பிரச்சினை உருவானால் முதலீடுகளை விட்டு விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்படுமா?" என்ற அச்சம் நிலவுகின்ற போதிலும், ஈழத்தில் வாழுகின்ற பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள், தங்களது படிப்பு முடிந்ததும் எப்படியாவது ஒரு வெளிநாட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். இளைஞர்களின் இத்தகைய மனநிலையை மாற்றி, அவர்களைப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனை வேராக மாற்ற வேண்டும். அதற்கும் மேலாக, ஈழத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து, பல்வேறுபட்ட தொழில் முயற்சிகள் சார்ந்த பயிற்சிகளையும் கற்பித்தல்களையும் இந்த இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

புதிய தொழில்களை எவ்வாறு கற்றுக் கொள்வது, இங்கிருக்கின்ற இயற்கை வளங்களையும் மூலப்பொருட்களையும் பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் நம்பிக்கையோடு எவ்வாறு தொழில் முயற்சிகளில் கால்பதிப்பது போன்ற விடயங்களில் கல்வி, அறிவியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பல காத்திரமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே புலம்பெயர் தமிழர்கள் எமது சமூகத்தில் செய்யக்கூடிய பாரிய மாற்றமாக அமையும். தற்காலிகமான சிறிய வாழ்வாதார உதவிகள் உடனடித் தேவைக்கு உகந்ததாக இருந்தாலும், நீண்ட காலத் தூரநோக்குடைய நிதிப் பாய்ச்சல்களே எமது தேசத்தைக் கட்டி யெழுப்புவதற்கான உண்மையான பலமாக அமையும்.

ஆகவே, இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், வெளிநாட்டுத் தரவீன தொழில் நுட்பங்களை உள்நாட்டில் புகுத்துவதற்கும், எமது மண்ணின் வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். அவ்வாறான சிந்தனையும் செயல்பாடும் எமது மண்ணில் பெரும் பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது எமது திடமான நம்பிக்கையாகும்.

சமூக ஊடகதளங்கள் இன்றும் முனைப்புடன் இயங்குகின்றன.

இந்தப் பின்னணியில், தமிழீழ மக்களின் உரிமைகளை, பாதுகாப்பை, பொருளாதார பண்பாட்டு வாழ்வை, தேசம் எனும் தகைமையுடன் பதுகாப் பதற்கான எதிர்கால பயணத்தின் அரசியல் தளம் என்ன?

ஈழத் தமிழ் மக்கள் தாயகத்திலும், புலத்திலும் ஒன்றுபட்டு செயற்பட வேலுக்கு வேலைத்திட்டம் எது? பலதர்ப்பு அரசுகளினதும் செல்வாக்குகள் நிரம்பிய சமூக சூழலில் எவ்வாறு தமிழர் உரிமைகளை பாதுகாக்கும் வழியில் முன் நோக்கி நகரலாம்?. இதற்கான முதன்மை திறவுகோள், சனநாயக வழிப்பட்ட வெளிப் படைமான கருத்து பரிமாறல்களும், செயற்திட்டங்களுமேயாகும்.

சிறீலங்காவின் பயங்கரவாத வர்த்தமானி தமிழ்ப் புலம் பெயர்ந்தோரின் உரிமைகளுக்கு அச்சுறுத்தல்

பேரமுடிவற்று 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் சிறீலங்கா அரசு விடாது புலத்தமிழர் அமைப்புக்களை - சனநாயக வரம்புக்குள் நின்று தாயகம் பற்றி பேசுவதற்கான - தமது வன்முறை அரசியலை எதிர்கொள்ளும் வலுமிக்கவர்கள் என தான் சந்தேகிப்பவர்களை - பயங்கரவாதிகள் எனும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுகின்றது.

ஐநாவின் பயங்கரவாத செயல்கள் தொடர்பிலான பொறிமுறை வாயிலாக கிடைக்கப்பட்ட வாய்ப்புக்களை சிறீலங்கா புலத்தமிழர்களை குறிவைக்க பாவிக்கின்றது.

பயங்கரவாதம் எனும் சொல்லுக்கு உலகளாவிய பொது உடன்பாடு கிடையாது. அரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினால் பயங்கரவாதம் என்ற தட்டையான விபரிப்பை தனது உறுப்பு நாடுகளின் நிர்வாக உடன்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியம் அமுல்படுத்துகின்றது. மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை சட்டபூர்வமானதாக கருதும் சர்வதேச உடன்பாடுகளுடன் முரண்படும் இந்த விபரிப்பு ஐரோப்பிய மக்களின் சனநாயகபூர்வ உடன்பாட்டை கொண்டதல்ல. 2006ம் ஆண்டு புலிகளுக்கு எதிராக பிரித்தானிய பிரேரித்து நிறைவேற்றிய நிறைவேற்று உத்தரவு (executive decision) போர் முடித்து - ஆயுதப் போராட்டம் முடிவற்று 17 ஆண்டுகள் நிறைவற்ற போதும் மறு பரிசீலனைக்கு உட்படவில்லை. சிறீலங்கா அரசு இந்த பயங்கரவாதம் என்ற சொல்லாடலை தனக்கு சாதகமாக தொடர்ந்து பாவித்து தனது கட்டுப்பாட்டு சிங்கள தேசியவாதத்திற்கு உருமறைப்பு செய்து வருகின்றது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் இதே வழியில், ஆயுதப் போர் முற்றுப்பெற்று 17 ஆண்டுகளாகிவிட்டது என்பதை ஏற்று தம்மை மறுபரிசீலனை செய்யாது தொடர்கின்றன.

ஐநா பொதுச்சபை பயங்கரவாதம் என்பதற்கான பொதுவரையறையை வகுக்கவில்லை. ஆனாலும், பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்டது என தனிநபர்களையும், பிற நாடுகளில் இயங்கும் அமைப்புக்களையும் சம்பந்தப்பட்ட உறுப்பு நாடுகள் - அரசுகள்

ஐநா பொறிமுறைகளின் ஊடாக பிரகடனப் படுத்தி - சர்வதேச நடவடிக்கையை கோரலாம். இந்த வாய்ப்பை சிறீலங்கா பயன்படுத்தி புலம்

தமிழ் சமூகத்தின் குரலை - சனநாயக உரிமைகளை தொடர்ந்து நசுக்கி வருகின்றது. நாடு கடந்த அரசு, பல்வேறு தமிழர் அமைப்புக்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற மனித நேய அமைப்புக்கள் இந்த ஒடுக்குமுறையை சர்வதேச ரீதியாக எதிர்கொள்கின்றன. இந்த பொறிமுறை பயங்கரவாதத்திற்கான உதவி என பிரகடனப் படுத்தப்படாத வங்கிகள் இந்த தனிநபர்கள், நிறுவனங்களின் கணக்குகளை முடக்குகின்றன அல்லது தீவிர கண்காணிப்புக்குள் வைத்துள்ளன. இந்த பயங்கரவாத பட்டியலை புலத்தமிழர்கள் வாழும் நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இணைக்கப்பட்ட உலக வாழ்வியலின் ஒவ்வொரு தேவைகளும், கட்டங்களும் இந்த பட்டியலை பார்க்கும் ஆபத்து நிரம்பியுள்ளது.

எதுவித குற்றச்சாட்டுகளுமற்று, சாட்சியங்களமற்று, நீதி விசாரணைகளுமற்று, லண்டனிலோ, ஒஸ்லொவிலோ வாழும் ஒருவர் அல்லது பதிவுபெற்ற நிறுவனம் தாயகத்து மக்களின் உரிமைகள் பற்றி வாய்திறந்தால் கொழும்பு வைக்கும் பொறி இதுதான்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் சட்டபூர்வ - சனநாயக உரிமைகளை பறிக்கும் இந்த பயங்கரவாத பட்டியலிற்கு எதிராக தமிழ் சமூகம் கூட்டாக கிளர்ந்தெழு வேண்டும். இன்று பல்வேறு நாடுகளின் பாரளுமன்றங்களிலும், உள்ளூர் மட்ட சனநாயக செயற்பாடுகளிலும் புலம்பெயர் தமிழ் சமூகம் பங்குபற்றுவதால், தீர்க்கமான முறையில் இந்த விவகாரத்தினை கையாள வேண்டும். இந்த விவகாரங்களில் வாழும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள், சிறீலங்கா தீவிரமாக உருவாக்கிவரும் அரசியல் மட்டத்திலான நட்புறவு அமைப்புக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். உதாரணமாக சிறீலங்கா 17 வருடங்களிற்கு பின்னரும் தமிழர் செயற்பாடுகளை முடக்க முயல்வது பிரான்சின் உள்விவகாரங்களில் தலையிடும் போக்கு என்பது விவாதிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். குறிப்பாக இளைய தலைமுறை தனது வேர்களை தேடுவதும், அங்கு நிகழ்ந்த வரலாறுகளை மீள் பரிசோதனைக்குட்படுத்துவதும், சர்வதேச விசாரணைகளை கோருவதும் பிரான்சின் பன்மைதன்மைக்கும், உலகளாவிய இராஜதந்திர அணுகுமுறைகளிற்குட்பட்டது. அதனை மறுப்பதும், பட்டியலிடுவதும் பிரான்சின் இறைமைக்குள் தலையிடுவதாகாதா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

உழைப்பதே முன்னோக்கி செல்வதற்கான ஒளியாகும்! அதுவே ஜம்பதாண்டுகளிற்கு முன்னர் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்ற பெருந்தலைவன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும், ஈகத்திற்கும் தலை முறைகள் தாண்டிய வணக்கமாக அமையும்.



1 ம் பக்கம் பார்க்க தொடர்ச்சி.....

சனநாயக ஒளி.....

சமூக ஊடகங்கள் எமது அரசியலில், பண்பாட்டில், சிந்தனைகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அச்சம் தருகின்றது. எதுவும் புனிதமானதல்ல என்பதில் தொடங்கி எதை நம்புவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தி 2009ற்கு பிற்பாடான துயர் நிறைந்த பயணத்தை தடம்பிரளவைத்தில் சமூக ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அரசியல் திடத்தன்மைக்கும், வீரத்திற்கும், அஞ்சாமைக்கும், ஈகத்திற்கும் குறியீடான தலைவர் மேதகு வே. பிரபாகரன், தான் நேசித்தும் போராடிய மக்களை கைவிட்டு விட்டு தன் குடும்பத்துடன், இன்னும் எங்கோ வெளிநாட்டில் பதுங்கி இருக்கின்றார் என்று உரையாடல் நடத்தும்

தொடர்ச்சி 1ம் பக்கம் பார்க்க.....

புலிகள் உதயம்.....

தொடக்கத்திலிருந்தே, உறுதியான, அர்ப்பணப்படுமிக்க மற்றும் தீவிரமான இளம் புரட்சியாளர்களை இந்த இயக்கம் தனது அணியில் இணைத்துக் கொண்டது. நகர்ப்புற கெரில்லா படையாக அமைக்கப்பட்ட இந்த இயக்கம், தேசியவிடுதலைக்காக போராடும் இரும்பு மனப்பாங் குடன் செயல்பட்டது. விரைவில் அது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஆயுத எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்தது.



கிளர்ச்சியுடனும் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளுக்கு அமைப்புசார் அடித்தளத்தை வழங்கிய இந்த விடுதலை இயக்கம், தேசியப் போராட்டத்தின் ஆயுத முன்னணியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஆயுதப் போராட்டத்தை மக்கள் போராட்டத்தின் ஒரு வடிவமாகத் தேர்ந்தெடுத்தது.

புலிகள் இயக்கத்தின் தலைவரான மேதகு வே. பிரபாகரன், 1954 நவம்பர் 26 அன்று வல்வெட்டித்துறையில் பிறந்தார். பதினாறு வயதிலேயே புரட்சிகர அரசியலில் ஈடுபட்ட அவர், மிகவும் இளமையானவராக இருந்ததால் சுக போராளிகளால் "தம்பி" என்று அழைக்கப்பட்டார். வன்முறையற்ற அரசியல் முயற்சிகள் தோல்வி அடைந்ததன் பின்னர், அரசின் வன்முறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்று எண்ணிய தமிழ் இளைஞர்களின் விருப்பங்களை அவர் பிரதி நிதித்துவப்படுத்தினார்.

அசாதாரணமான இராணுவத் திட்டமிடல் மற்றும் செயலாக்கத் திறமையால், அவர் விரைவில் தமிழ் எதிர்ப்பின் அடையாளமாக மாறினார். அவர் உருவாக்கிய புலிகள் இயக்கம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னணி புரட்சிகர இயக்கமாக வளர்ந்தது.

புலிகள் இயக்கத்தின் தோற்றம், தமிழ் தேசியப் போராட்டத்தின் வரலாற்றில் புதிய கட்டத்தை உருவாக்கியது. இது போராட்டத்தை வெறும் அரசியல் எதிர்ப்பிலிருந்து மக்கள் ஆயுத எதிர்ப்பாக விரிவுபடுத்தியது.

("விடுதலைப் புலிகளும் தமிழீழ சுதந்திரப் போராட்டமும்" (1983) என்ற நூலிலிருந்து அன்டன் பாலசிங்கம் எழுதியது)

சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ தேசிய விடுதலை அமைப்பான விடுதலைப் புலிகளுக்கும் இடையே தமிழ் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளின் வரலாற்றுப் பயணம்!.

1985 ஜூலை - திம்பு பேச்சு



திம்பு பிரகடனம்

தமிழ் தேசியப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள எந்தவொரு தீர்வும் பின்வரும் நான்கு முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது எங்களின் ஆழ்ந்த கருத்தாகும்:

- இலங்கைத் தமிழர்களை ஒரு தேசமாக அங்கீகரித்தல்
- இலங்கைத் தமிழர்களுக்கு அடையாளம் காணப்பட்ட தாயகம் இருப்பதை அங்கீகரித்தல்

○ தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்

○ இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் குடியரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்தல்

(சமத்துவம் மற்றும் தன்னாட்சிக்கான தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான அடிப்படையாக திம்பு கோட்பாடுகள் அமைந்தன)

இந்திய - இலங்கை ஒப்பந்தம் 1987



பிரபாகரன் - ராஜீவ் காந்தி ஜூலை 1987 இல் புதுதில்லியில் சந்தித்தனர்.



இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சில புவிசார் அரசியல் நோக்கங்களுடன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ் பிரச்சினை, திம்பு கொள்கைகள் அல்லது வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் ஆகியவை நிராகரிக்கப்பட்டு, சில பிராந்திய ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டன. விடுதலைப் புலிகள் அந்தக் கொள்கைகளில் உறுதியாக நின்றதால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு ஆயுத மோதல் ஏற்பட்டது.

1990-ல் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள்

1994-ல் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள்

நார்வேயின் மத்தியஸ்தம்



பேரக்களத்தில் பெரும் இழப்புகளைச் சந்தித்த பிறகு, இலங்கை சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. இது 2002-ல் ஆரம்பமானது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய சமூகம், ஜப்பான் மற்றும் சில பிற நாடுகள் இதில் ஈடுபட்டன. விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகப் பாதைகள் அதே நாடுகளால் முழுமையாகத் துண்டிக்கப்படும் வரை பேச்சுவார்த்தைகள் நீட்டிக்கப்பட்டன. இறுதியில், பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்கேற்பாளர்களின் ஆதரவுடன் இலங்கை மீண்டும் போரைத் தொடங்கி, தமிழ் ஆயுத எதிர்ப்பை ஒடுக்கியது.



வடகிழக்குப் பகுதிக்கு ஒரு இடைக்காலத் தன்னாட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கான உடன்படிக்கை 2003

இடைக்கால தன்னாட்சி அதிகாரம் என்பது, தமிழ் சமூகத்தினிடையே ஆழ்ந்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, சர்வதேச மத்தியஸ்தர்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளால்

தயாரிக்கப்பட்டு இலங்கைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கிய முன்மொழிவாகும்.



அக்காலகட்டத்தின் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவரான ச.ப. தமிழ்செல்வன் தலைமையில், இந்த முன்மொழிவுக்கான கலந்துரையாடல்கள் பாரிஸ் மற்றும் ஜெனீவாவில் நடைபெற்றன.

முன்மொழிவுகள்



"வடகிழக்குப் பகுதியின் ஆட்சிக்காக ISGA-க்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, அபிவிருத்தி, ஏற்கனவே உள்ள சேவைகள்



மற்றும் வசதிகளின் மேம்பாடு, வரி மற்றும் பிற கட்டணங்கள் மூலம் வருவாய் திரட்டுதல், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரித்தல், மற்றும் நில நிர்வாகம் ஆகியவற்றின் மீதான அதிகாரங்களும் அடங்கும்."



பாதுகாப்பு

சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அதிகாரங்களை கோருவதன் மூலம், LTTE வடகிழக்கில் இயங்கி வந்த தனது காவல்துறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம், ஏனெனில், தமிழீழ காவல்துறை LTTE கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்துள்ளது. தெற்கிலிருந்து வருகை தந்த பலரும், ஊழலற்ற மற்றும் திறமையான இந்த காவல்துறையைப் பாராட்டியுள்ளனர்.

மேலும், தமிழ் மக்கள் காக்கி சீருடை அணிந்த சிங்கள காவல்துறையின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர். அதற்குப் பதிலாக, நீல நிற சீருடை அணிந்த தமிழ் ஈழ காவல்துறையுடன் அவர்கள் அதிக நம்பதியாக உணருகின்றனர்.

சர்வதேச முன் உதாரணங்களைப் பார்க்கும் போது, பப்புவா நியூ கினியா அரசு மற்றும் பூகைன்வில் கிளர்ச்சியாளர்கள் இடையே கையெழுத்தான Bougainville Peace Agreement மோதல் நிலவிய பகுதியில் ஒரு காவல்துறையை அமைப்பதற்கு வழி வகுத்தது. அதேபோல், பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இடையே கையெழுத்தான Oslo Agreement பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ளூர் காவல்துறையை அமைக்க அனுமதித்தது.

1995 ஆகஸ்டில் பேராசிரியர் G.L. Peiris மற்றும் Neelan Thiruchelvam ஆகியோரால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு (Devolution) முன்மொழிவுகளிலும் வடகிழக்கிற்கான தனி காவல்துறை பற்றிய விதிகள் இருந்தன. அதில்: "பிராந்திய காவல்துறை சேவை ஒன்று இருக்கும். அதன் தலைவராக பிராந்திய காவல் ஆணையாளர் இருப்பார். அவர் முதல்வரால், ஆளுநருடன் ஆலோசித்து நியமிக்கப்படுவார். அவர் சம்பந்தப்பட்ட

முதல்வருக்குப் பொறுப்பானவராக இருப்பார். பிராந்திய காவல்துறை நபர்கள் மற்றும் சொத்துகளுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் விசாரிக்கும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தன்னாட்சி பிராந்தியங்களுக்கு காவல்துறை அமைப்பதற்கான சர்வதேச முன்னுதாரணங்களும், இலங்கை அரசே முன்வைத்த அதிகாரப் பகிர்வு திட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகளும் இருந்ததால், ஏற்கனவே ஒரு தசாப்தமாக செயல்பட்டு வந்த காவல்துறையை பயன்படுத்த LTTE கோருவது நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமானதும் ஆகும்.

நிலம்

LTTE முன்மொழிவுகள் கூறுகின்றன:

"Clause 9-இல் குறிப்பிடப்பட்டுள்ள அதி காரங்களை நடைமுறைப் படுத்துவதற்கு நிலம் இன்றியமையாதது என்பதால், தனியார் சொத்தாக இல்லாத வடகிழக்கிலுள்ள அனைத்து நிலங்களையும் ஒதுக்கி வழங்கவும், அவற்றின் பயன்பாட்டைத் தீர்மானிக்கவும் ISGA-க்கு அதி காரம் வழங்கப்பட வேண்டும்."

நில நிர்வாகம் இனப்பிரச்சினைக்கு வழி வகுத்த முக்கிய காரணிகளில் ஒன்றாகும். சுதந்திரத்திற்குப் பிறகு வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்கள் காரணமாக, பல தமிழ் விவசாயிகள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நில நிர்வாகம், தமிழ் மக்களின் போராட்டத்தின் மூன்று முக்கியக் கொள்கைகளில் ஒன்றான "தமிழர் தாயகம்" என்ற கருத்துடன் நேரடியாக தொடர்புடையது. சிங்கள குடியேற்றம், தமிழர் தாயகத்தைப் பிரிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவதற்கும் நோக்கமுடையதாக இருந்தது. சில அளவில் அதில் வெற்றியும் கிடைத்ததாக ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க ISGA க்கு நில நிர்வாக அதிகாரங்கள் தேவைப் படுவது நியாயமானதாகும்.

1995 அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளில்:

- நிலம் ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட (devolved) விடயமாக இருக்கும்.

- ஒரு பிராந்தியத்திற்குள் உள்ள அரசு நிலங்கள் அந்தப் பிராந்திய சபைகளிடம் ஒப்படைக்கப்படும்.

- எதிர்கால நிலக் குடியேற்றத் திட்டங்களில் முதன்மையாக அந்த மாவட்ட மக்களுக்கும், பின்னர் அந்தப் பிராந்திய மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Bougainville அமைதி ஒப்பந்தமும், சூடான் அமைதி ஒப்பந்தமும் பிராந்தியங்களுக்கு நில நிர்வாக அதிகாரங்களை வழங்கின. Oslo Accord- இலும் பாலஸ்தீனப் பகுதிகளில் நில ஆணையம் அமைப்பதற்கான விதிகள் இருந்தன.

இதனால், டிவலவு கோரியுள்ள நில அதிகாரங்கள், தமிழர்களுக்கு முன்பே வழங்க முன்வைக்கப்பட்ட அதிகாரங்களுடனும் சர்வதேச முன்னுதாரணங்களுடனும் ஒத்துப்போகின்றன.

வருவாய்

வரி மற்றும் பிற கட்டணங்களை விதிக்கும் அதிகாரமும் LTTE கோரியுள்ள மற்றொரு முக்கிய அதிகாரமாகும்.

முன்மொழிவுகளின் முன்னுரையில், போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, மறுகட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக வருவாய் திரட்ட வேண்டிய அவசியம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஆட்சி அமைப்பு முழுமையாக வெளி நாட்டு உதவிகளை மட்டுமே நம்புவது புத்திசாலித் தனமான செயல் அல்ல. ஒரு பிராந்தியத்தில் நடைபெறும் வணிகச் செயல்பாடுகளின் அளவுக்கேற்ப வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் வருவாய் கிடைக்கும்.

எனவே, பெரிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலையில் டிவலவு வருவாய் திரட்டும் அதிகாரங்களை கோருவது நியாயமானதாகும்.

தொடர்ச்சி 9ம் பக்கம் பார்க்க.....

9ம் பக்க தொடர்ச்சி.....
ஆஸ்திரேலியா போன்ற கூட்டாட்சி அமைப்பு களில் மாநில அரசுகள் முத்திரை வரி, நில வரி, வாகன பதிவு கட்டணம் போன்றவற்றின் மூலம் வருவாய் ஈட்டுகின்றன.

வடகிழக்குக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை நிர்வகிப்பதில் தொடர்ச்சியான சிங்கள அரசுகளின் மோசமான செயல்திறனைப் பார்த்தால், மறு கட்டமைப்பை விரைவுபடுத்த LTTE இத்தகைய அதிகாரங்களை நாடியது ஆச்சரியமல்ல.

உதாரணமாக, 1990களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கற்பித்தல் மருத்துவமனை அமைக்க ஜப்பான் வழங்கிய நிதி தெற்கிலுள்ள Ruhunu பல்கலைக்கழகத்திற்குச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.

1995 Neelan-Peiris முன்மொழிவுகளிலும்: "பிராந்திய சபைகளுக்கு குறிப்பிட்ட துறைகளில் வரி விதிக்கும் அதிகாரம் இருக்கும் மேலும் வருவாய் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் இடம்பெறும்."

என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரி மற்றும் கட்டணங்களை விதிக்கும் அதிகாரம் புதியதோ முன்னுதாரணமற்றதோ அல்ல.

வெளிநாட்டு உதவி மற்றும் முதலீடு
LTTE முன்மொழிவுகள் கூறுகின்றன:

"ISGA உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன் பெறவும், உத்தரவாதங்கள் வழங்கவும், நேரடியாக உதவிகளைப் பெறவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடவும் அல்லது அதை ஒழுங்குபடுத்தவும் அதிகாரம் பெறும்."

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் மாநில அரசுகள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக

ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. ஆஸ்திரேலிய மாநிலங்களுக்கு தனித்தனி கடன் மதிப்பீடுகளும் உள்ளன.

1995 அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளில்:

- 0 பிராந்திய சபைகள் கடன் பெறும் அதிகாரம் பெற்றிருக்கும்.
- 0 தங்களுக்கென நிதி நிறுவனங்களை உருவாக்கலாம்.
- 0 குறிப்பிட்ட வரம்புக்கு மேற்பட்ட சர்வதேச கடன்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும்.
- 0 வெளிநாட்டு நேரடி முதலீடுகள், சர்வதேச மானியங்கள் மற்றும் அபிவிருத்தி உதவிகளை ஊக்குவிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரமும் வழங்கப்படும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை மறு சீரமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்கள் ஊழல் அரசியல்வாதிகளின் கைகளில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இலங்கை அரசு தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கடன்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ISGA முன்மொழிவுகள் இத்தகைய நிதி திசைநிர்ப்பல்களைத் தடுக்க முயல்கின்றன.

இம்முன்மொழிவுகளில் கோரப்பட்ட அதிகாரங்கள் பல கூட்டாட்சி நாடுகளின் மாநிலங்கள் பயன்படுத்தும் அதிகாரங்களே ஆகும். எனவே, மாநிலங்களுக்கு ஒத்த அதிகாரங்களைக் கொண்ட இடைக்கால நிர்வாகத்தை கோருவதன் மூலம் LTTE - Oslo கொள்கைகளை மீற வில்லை மாறாக அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது.



Imprimerie

Service pré-Press
Tél: 01 39 33 03 11 / 01 39 33 03 12

Située au nord de Paris, installée sur un site de 4400 m2 dans des locaux récents, nous fonctionnons avec un effectif de 38 salariés, nous pouvons répondre à toutes vos demandes du pré-press au brochage, optimisées par une production en 3x8 qui nous permet une prestation globale.

www.imprimerie-ras.com



6 avenue des Tissonvilliers
95400 Villiers-le-Bel.
(+33) 1 39 33 01 01
info@imprimerie-ras.fr






அதி நவீன அச்ச இயந்திரங்கள் மூலம் தரமான உயர் தரத்திலான மிக விரைவாக உங்கள் அச்ச வேலைகளை குறைந்த செலவில் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

அக்கா கடை

RESTAURANT - ASIAN FOOD - SRILANKAN FOOD






ஆரம்பிக்கலாமா!.....

OUVERT 7/7 11h-23h


174 Avenue Jean Jaurès, 93700 Drancy. Tél: 0751222458

தமிழர் குரல்

www.pulikalinkural.com www.tamint.net www.thamileelavaniol.com

தேசத்தின் வாசம்
சுமந்தபடி
24 மணி நேரமும்
ஒலிக்கின்றது



எமக்கள் வாழ்ந்தவர்.....
எமக்கள் கீழ்நிற்கார்.....
எங்கள் காவல்துறை போலீஸ்களின் நினைவுகள்.....
மலையாளிகள் வரலாறுகள்...
மீறும் செறிந்த தாக்கீத்களின் வரலாற்றுப்பதிவுகள் நினைவுகள்...
உமிழ் எழுச்சிக் காவலர்கள்

info@pulikalinkural.com



KINGS TRAVELS

"நம்பிக்கையோடு சிறகடித்திருங்கள் உங்கள் பாதுகாப்பான பயணத்திற்கு Kings Travels"

Payez moins Voyagez loin
avec nos tarifs d'Ouverture

Nous Parlons : Tamoul, Français, Anglais, Hindi, Arab, Urdu

நியாயமான கட்டணம்...
நம்பிக்கையான பயணத்திற்கான உத்தரவாதம்...

KINGS TRAVELS

30, rue Philippe de Girard - 75010 Paris
Tél : 01 42 09 19 09 - 01 40 38 18 27
e-mail : kingstravels@orange.fr M° : La Chapelle/Gare du Nord

LA PLACE EXOTIQUE

ALIMENTATION GENERALE

3 PLACE DU MARCHE
95800 CERGY.



மிஷேல் ஃபூக்கோவும் கணியன் பூங்குன்றனாரும்!

“அயலார்” என்னும் கட்டமைப்பை உடைத்தல்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தமிழ்க் கவிஞரின் வரிகளையும், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரஞ்சு தத்துவ விவிலாளர்களின் சிந்தனைகளையும் இணைத்துப் பார்ப்பது ஒரு மிகச் சிறந்த அறிவுபூர்வமான தேடல். குறிப்பாக, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் இளைய தலைமுறைக்குத் தங்கள் தாய் வேர்களுக்கும், தாங்கள் வாழும் நாட்டின் தத்துவங்களையும் இணைத்துப் புரிந்துகொள்ள இது ஒரு அற்புதமான பாலம்.

மிஷேல் ஃபூக்கோவின் தத்துவங்கள் முழு வதும் சமூகத்தில் ‘அதிகாரம்’ (Power) எப்படி நுட்பமாக இயங்குகிறது என்பதைப் பற்றியதே ஆகும்.

ஒரு சமூகம் தன் அதிகாரத்தைத் தக்கவைக்க எல்லையை உருவாக்குகிறது. “நாம்” யார் என்பதை வரையறுக்க, “அவர்கள்” அல்லது “அயலார்” என்ற ஒன்றை அரசும் அதிகாரமும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. குற்றவாளிகள், விளிம்பு நிலை மனிதர்கள், அல்லது வந்தேறிகள் என ஒரு கூட்டத்தை ‘அயலார்’ என்று முத்திரை குத்துவதன் மூலமே ஆதிக்கச் சமூகத்தின் ‘இயல்பானதாக’ உலகிற்குக் காட்டிக் கொள்கிறது என்கிறார் பூக்கோ. அதாவது, அதிகாரத்திற்குத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்போதும் ஒரு ‘எதிரி’ அல்லது ‘அயலார்’ தேவைப்படுகிறார்கள்.

ஃபூக்கோ சொல்லும் இந்த ‘அதிகாரப் பிரிவினைக்கு’ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கொடுத்த தத்துவச் சவுக் கடிதான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”.

பூங்குன்றனாரின் இந்தப் பார்வையில் ‘அவர்கள்’ அல்லது ‘அயலார்’ என்ற ஒன்று கிடையாது. கிடையாது. மனிதர்களைப் பிரிக்கும் எல்லைகளை மனதளவில் உடைத்து, ஒட்டுமொத்த மனித குலத்தையும் ‘நாம்’ என்ற ஒற்றைப் புள்ளிக்குள் கொண்டு வருகிறது தமிழ் அறம். அதிகாரம் எப்படி மனிதர்களைப் பிரிக்கிறது என்பதை ஃபூக்கோ சமூகவியல் ரீதியாகக் கிழித்துக் காட்டினார். ஆனால், அப்படிப்பட்ட பிரிவினைகளே இல்லாத ஒரு மிக உயர்ந்த இலட்சியச் சமூகத் தத்துவத்தை அன்றே

வாழ்வியலாகப் பதிவு செய்தது தமிழ் இலக்கியம்.

ஜார்ஜ் சியேரும் திருவள்ளுவரும்: சமத்துவம் என்னும் தொடக்கப் புள்ளி

ஜார்ஜ் சியேரின் அரசியல் மற்றும் கல்வி சார்ந்த தத்துவங்கள் மனிதர்களின் அடிப்படை உரிமையைப் பேசுகின்றன.

“சமத்துவம் என்பது நாம் எதிர்காலத்தில் போராடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல அது நாம் தொடங்க வேண்டிய முதல் புள்ளி” என்பது ஜார்ஜ் சியேரின் மிக முக்கியமான வாதம். அதாவது, “ஒருநாள் இந்த உலகில் எல்லோரும் சமமாவோம்” என்று காத்திருக்கக் கூடாது “நாம்” அனைவரும் அடிப்படையில் சமமான அறிவும் தகுதியும் கொண்டவர்கள்” என்ற ஆணித்தரமான முடிவோடுதான் வாழ்க்கையையும் அரசியலையும் நாம் தொடங்க வேண்டும் என்கிறார் ஜார்ஜ் சியேர்.

இந்தக் கூற்று அப்படியே “பிறப்பாக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் அறத்தோடு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்துகிறது. மன்னனாக இருந்தாலும், சாதாரண உழவனாக இருந்தாலும் பிறப்பால் வெருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற ஜார்ஜ் சியேரின் ‘அடிப்படைச் சமத்துவத்தை’ (Radical Equality) தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் அடிப்படை அறமாகவே வகுத்திருந்தார்கள். சமத்துவத்தை ஒரு கனவாகப் பார்க்காமல், அதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை உரிமை என்று இரண்டு சிந்தனை மரபுகளும் ஒரே புள்ளியில் இணைகின்றன.

தீர்வை நோக்கிய பயணத்தில் இரு வேறு பாதைகள்

இந்த இரண்டு சிந்தனை மரபுகளும் மனித நேயத்தைப் பேசினாலும், அதை அடையும் பாதையில் ஒரு மிக முக்கியமான வேறுபாட்டைக் கொண்டுள்ளன.

நவீன பிரஞ்சு தத்துவம், அமைப்பு களைக் கேள்வி கேட்பதை தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதிகாரக் கட்டமைப்புகள் எப்படி இயங்குகின்றன

என்பதைப் புகுத்தாராய்ந்து, அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்கள் மூலம் அந்த அமைப்புகளை மாற்றுவதை தீர்வாக அமையும் என்று அது நம்புகிறது. இது ஒரு புறவயமான சமூகப் போராட்டம்.

ஆனால் பழந்தமிழ் அறம், பேரியற்கையின் ஓட்டத்தைப் புரிந்துகொள்வதை தன் அடிப்படை யாகக் கொண்டுள்ளது. மனிதன் இயற்கையின் ஒரு சிறு அங்கம் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு தனிமனிதனும் தன் மனதளவில் அறத்தை வளர்த்துக்கொண்டு, சக மனிதனை நேசிப்பதே உண்மையான தீர்வு என்று தமிழ் மரபு கூறுகிறது. இது ஓர் அகவயமான, பிரஞ்சு நேசம் சார்ந்த பயணம்.

முடிவாக: இரண்டு தத்துவங்களின் அழகிய இணைப்பு

ஃபூக்கோவும் ஜார்ஜ் சியேரும் சமூகம் எப்படி மனிதர்களைப் பிரிக்கிறது, அதை எப்படி நாம் அரசியல் ரீதியாகக் கேள்வி கேட்க வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். ஆனால் கணியன் பூங்குன்றனார், மனிதர்கள் அடிப்படையில் ஒருவருக்கொருவர் எப்படிப் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அன்பு மற்றும் அறத்தின் அடிப்படையில் விளக்குகிறார்.

இன்றைய புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவர், மேற்கத்திய சமூகவியல் பார்வையைக் கொண்டு சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைப் புகுத் தாராயலாம் அதிகாரங்களை துணிவோடு கேள்வி கேட்கலாம். அதே சமயம், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ் மனப்பான்மையைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களையும் அன்புடன் அரவணைத்து வாழலாம்.

அரசியல் ரீதியாக அமைப்புகளை எதிர்த்துக் கேள்வி கேட்கும் பிரஞ்சுத் துணிவும், சக மனிதனை வேற்றுமையின்றி அரவணைக்கும் தமிழரின் அறமும் இணையும் புள்ளிதான் ஒரு முழுமையான மனிதனின் அடையாளமாக இருக்க முடியும்!

-சிவா சின்னப்பொடி-

S.P. RAJU JEWELLERY

அனைத்து நகைகள் தெரிவு செய்தும்
திருமண நகைகள் தயாரிப்பதும்
நீங்கள் நாடவேண்டியது
S P Raju Jewellery ஸ்தாபனத்தினரே!

தங்க நகைகள் தெரிவு செய்து
தவணைமுறையில் பணம் செலுத்தித்
வசதியும் செய்து தருகிறார்கள்
S P Raju Jewellery ஸ்தாபனத்தினர்

SP RAJU JEWELLERY

S. P. RAJU JEWELLERY
13 rue Caill
75010 PARIS
01 53 26 72 31
06 22 05 98 44

SP RAJU
199 rue Fbg Saint Denis
75010 PARIS
01 58 20 17 33

SP GOLD HOUSE
24 rue Caill
2 rue Perdonnet
75010 PARIS
01 53 26 72 31

அச்சகம்
IMPRIMERIE

ஒளிவெள்ளம், விளம்பரம், விவியல் ஒட்டைகள் மற்றும்
சகல ஒப்பந்தப்படிவங்களுக்கும் செயல்படுத்தும்.

100%
தரம் + வேகம் + திருப்தி

Photocopies / Impressions
Affiches / Poster
Flayers / Carte de visite
Dépliants / Plaquettes
Brochures / Catalogues
Billetries / Tickets
Carte de vœux / Faires-parts

Tracés de plan
Tampons
Rollup / X-Banner
Bâches
Stickers / Adhésifs
Panneaux / Signalétique
Marquage de vehicul

RAPID REPRO
NOUVEAU NUMÉRIQUE
09 83 32 76 61
rapidrepro17@gmail.com
10 Rue du Dr Paul Brousse, 75017 Paris

COPIE CLICHY
01 77 15 51 95
75copieclichy@gmail.com
12 Rue Gauthier, 75011 Paris

SMART-ASSU

Quel contrat d'assurance recherchez-vous ?

Yotre domicile

Assurance
Incendie
Vol
Responsabilité
Santé
Vie

Contactez nous au 0148094867

Nos agences

SMART-ASSU Saint Denis
SMART-ASSU Paris 10ème

Besoin de plus de renseignements ?
Vous souhaitez être accompagné pour le choix de votre assurance vie ?
Revenez nous dans l'une de nos agences SMART-ASSU

CEYLON SUPRADIST

அனைத்து மொத்த, சில்லறை வியாபாரங்களுக்கு..

45 GRANDE RUE,
95650 PUISEUX PONTOISE

NEITHAL

இலங்கை இந்திய உணவுப்பொருட்களை மலிவு விலையில் பெற்றுக்கொள்ள மிகச்சிறந்த தெரிவு

நெய்தல்
தமிழ்க்கடை

அனைத்து பொருட்களையும்
ஒரு கட்டத்தில் வழங்குகின்றன குடியும்..

Tél : 01 48 67 99 63
5 Rue du parc
93150 le blanc mesnil

வாகனத்தரிப்பிட வசதிகளும் உள்ளது

பிரெஞ்சு பாடசாலைகளில் மாணவர்கள் சீருடையோ, கழுத்துப் பட்டியோ (Tie) ஏன் அணிவதில்லை ?

பிரெஞ்சு பாடசாலைகளில் மாணவர்கள் சீருடையோ, கழுத்துப் பட்டியோ (Tie) அணியாத தற்குப் பின்னால், இந்த நாட்டின் கல்வித் தத்துவம், வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்த மிக ஆழமான காரணங்கள் உள்ளன. ஆங்கிலோ போனிக் (பிரித்தானிய - அமெரிக்க) கல்வி முறைக்கும் பிரெஞ்சு கல்வி முறைக்கும் இடையிலான தத்துவவார்த்த வேறுபாடே இதில் பிரதான தாக்கம் செலுத்துகிறது.

இதனைப் பின்வரும் தளங்களில் இருந்து விரிவாகப் புரிந்துகொள்ளலாம்:

பிரெஞ்சு கல்விமுறையின் தத்துவவார்த்தப் பின்னணி : பிரெஞ்சு கல்வி முறை, 1880 களில் கொண்டுவரப்பட்ட ஜூல் ஃபெர்ரி சட்டங்களின் (Jules Ferry Laws) அடிப்படையில் உருவானது. இது இலவச, கட்டாய மற்றும் மதச்சார்பற்ற (Laïque) கல்வியை மையப்படுத்தியது.

அறிவுசார் விடுதலையே நோக்கம்: பிரெஞ்சு தத்துவத்தின்படி, பள்ளிக்கூடம் என்பது மாணவர்களின் அறிவை வளர்க்கும் ஒரு நடு நிலையான பொதுவெளி. அங்கு கல்வி கற்பது குடிமக்களின் உரிமை. மாணவர்களை அறிவார்ந்த ரீதியில் சிந்திக்கத் தூண்டுவதே பள்ளியின் வேலையே தவிர, அவர்களின் உடலையோ ஆடையையோ ஒழுங்குபடுத்துவது அல்ல.

மே 1968 மாணவர் புரட்சி (May 1968): வரலாற்று ரீதியாக, பிரெஞ்சு மாணவர்கள் தங்கள் ஆடைகளில் மை படாமல் இருப்பதற்காகவும், வர்க்க வேறுபாடுகளை மறைப்பதற்காகவும் ஒரு எளிய மேலங்கியை (Blouse / Sarrau) அணிந்

திருந்தனர். ஆனால் அது இராணுவப்பாணியிலான சீருடை அல்ல. 1968-இல் பிரான்ஸில் வெடித்த மாபெரும் மாணவர் புரட்சி, அதிகாரத்துவத் தையும் கட்டுப்பெட்டித்தனத்தையும் கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக, மாணவர்களின் ஆடைச் சுதந்திரம் முழுமையாக அங்கீகரிக்கப் பட்டு, மேலங்கி அணியும் வழக்கமும் கைவிடப் பட்டது.

ஆங்கிலோபோனிக் vs பிரெஞ்சு கல்வி முறை: தத்துவவார்த்த முரண்பாடு

ஆங்கிலோபோனிக் மற்றும் பிரெஞ்சு கல்வி முறைகளுக்கு இடையிலான வேறுபாடு, 'ஒரு தனிநபர் சமூகத்தோடு எப்படி உறவாடுகிறார்' என்ற அடிப்படைப் பார்வையில் உள்ளது. ஆங்கிலோ போனிக் முறை: நிறுவன அடையாளமும் குழு மனப்பான்மையும் (Esprit de Corps)

பிரித்தானியக் கல்வி முறையில், பள்ளி என்பது ஒரு சமூகம் (Community). அங்கு சீருடையும் கழுத்துப் பட்டியும் (வுதை) பின்வரும் காரணங்களுக்காக வலியுறுத்தப்படுகின்றன:

நிறுவனப் பெருமை (Institutional Pride): மாணவர் தான் சார்ந்திருக்கும் பள்ளியின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறார்.

பண்பாட்டு உருவாக்கம் (Character Building): சீருடை என்பது ஒழுக்கம், குழு மனப் பான்மை மற்றும் ஆளுமை வளர்ச்சியின் ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.

பொருளாதார சமத்துவம்: வர்க்க வேறு

பாடுகளை மறைக்க, அனைவரையும் ஒரே மாதிரி உடுத்தச் செய்வது சிறந்த வழி என ஆங்கிலோபோனிக் முறை நம்புகிறது.

பிரெஞ்சு முறையில், கல்வி என்பது பள்ளிக்கும் மாணவனுக்குமான உறவு அல்ல அது அரசுக்கும் (State) குடிமகனுக்குமான (Citizen) நேரடி உறவு. கல்வி என்பது குடிமகனை அரசு சேவகனாகவும், அதிகார வர்க்க பிரதிநிதியாகவும் உருவாக்குவதல்ல. மாறாக ஒவ்வொரு குடிமகனையும் சுய ஆழுமையுள்ளவனாகவும், கூட்டுப்பொறுப்புடன் கூடிய தலைமைத்துவ பண்பு, மற்றும் சமூக அக்கறையுள்ளவனாகவும் உருவாக்குவதே பிரெஞ்சு கல்விமுறையின் நோக்கம். மாணவர்கள் பரீட்சைக்கு படிக்காமல் வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பரந்து பட்ட அறிவை பெறுவதற்கு படிக்க வேண்டும்.

உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், பிரான்ஸில் உயர்தரப் பள்ளி மாணவர் களுக்கு (Lycée - Terminale) தத்துவம் ஒரு கட்டாயப் பாடமாக இருப்பதும், 'பக்கலோரியா' (Baccalauréat) தேர்வில் அனைவரும் தத்துவத் தேர்வு எழுதியே தீர் வேண்டும் என்பதும் மிகச் சிறப்பான ஒரு நடைமுறையாகும்.

கல்வியை வெறும் தொழில் சார்ந்த பயிற்சியாகச் சுருக்கிவிடாமல், வாழ்வியலோடு இணைக்கும் பிரெஞ்சு சமூகத்தின் அடிப்படை முற்போக்குச் சிந்தனையே இதற்குக் காரணம். இது பிரான்ஸின் வரலாறு, அரசியல் மற்றும் அறிவுசார் மரபுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது.

பிரெஞ்சு கல்வி முறையின் அடிப்படை நோக்கம் கீழ்ப்படிதலுள்ள தொழிலாளர்களை உருவாக்குவது அல்ல மாறாக, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலுள்ள 'குடிமக்களை' (Citoyens) உருவாக்குவதாகும். அரசியல் அதிகாரம், சமூகம், அறம், சுதந்திரம் போன்றவற்றைக் கண்டமுடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல், அவற்றை விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்கான கருவியாகவே தத்துவம் கற்பிக்கப்படுகிறது.

பள்ளிகளில் தத்துவம் கட்டாயமாக்கப் பட்டதன் வரலாற்று வேர்கள் 1808-ஆம் ஆண்டு

நெப்போலியன் போனபார்ட் கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தங்களில் உள்ளன. தொடக்கக் காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே உரியதாக இருந்த தத்துவம், பின்னர் குடியரசுக் கொள்கைகள் (Republican ideals) வலுவடைந்த காலத்தில் அனைத்து மாணவர் களுக்குமான பொது உரிமையாக மாறியது.

பிரெஞ்சு தத்துவத்தின்படி, சீருடை என்பது மாணவர்களின் தனித்துவத்தை அழித்து, அவர்களை ஒரே அச்சில் வார்க்கும் ஒரு சர்வாதிகார அல்லது இராணுவச் சாயல் கொண்ட கருவி. பிரெஞ்சு சிந்தனையாளர்களின் பார்வையில் சீருடை என்பது மனித உடலை அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் (Docile bodies) ஒரு நுட்பமாகும். பிரெஞ்சு அறிவுஜீவித் சமூகம் இத்தகைய அதிகாரக் குறியீடுகளைப் பள்ளிகளில் திணிப்பதை ஏற்பதில்லை.

கழுத்துப் பட்டி (Tie) மீதான பார்வை: கழுத்துப் பட்டி என்பது பிரித்தானிய மேல்தட்டு வர்க்கம் மற்றும் தனியார் பள்ளிகளோடு (Public Schools like Eton) தொடர்புடைய ஒரு குறியீடு. பிரெஞ்சு குடியரசுத் தத்துவம் இத்தகைய மேல்தட்டு வர்க்கக் குறியீடுகளை (நுடவளைவு) நிராகரிக்கிறது.

பிரெஞ்சுப் பள்ளிகளில் சீருடை இல்லாவிட்டாலும், ஆடைகளுக்குக் கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தமல்ல. பிரான்ஸின் மிகவும் தனித் துவமான லெய்சிடீ (Laïcité - மதச்சார்பின்மை) தத்துவத்தின்படி, பள்ளிகளில் எந்தவொரு வெளிப்படையான மத அடையாளங்களையும் (உதாரணமாக: சிலுவை, ஹிஜாப், யூ-தர்களின் கிப்பா) அணிவது சட்டப்படியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், ஆங்கிலோபோனிக் கல்வி முறை "ஒரே மாதிரியான ஆடை மூலம் கல்வியாளர்களை உருவாக்க நினைக்கிறது. ஆனால் பிரெஞ்சு கல்வி முறை, "சுதந்திரமான தனிமனிதர்களை, அறிவார்ந்த தளத்தில் சமமாக நடத்துவதன் மூலம்" சமத்துவத்தை நிலைநாட்டப் பார்க்கிறது.



<https://chozhan.eu/>



மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் மற்றும் ஆடை அணிகலன்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

வாரந்தோறும் தாயகத்திலிருந்து மீன் மற்றும் மரக்கறிவகைகள் நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

மிக்சி கிறைண்டர், பிறசர் குக்கர், சாய் கதிரை ஊஞ்சல், அம்மி, உரல், ஆட்டுக்கல் இன்னும் பல சமயலறைப் பொருட்கள்

தரமான பொருட்கள் நியாயமான விலை அன்பான உபசரிப்பு உள்ளங்கள் மிகு இல்லங்கள் எங்கும் சோழன் பல்பொருள் வாணிபம்.



5, Rue Joseph Henaff, 93700 Drancy (RER - B, 50M DE LA GARE)

01 48 18 72 02
0033605779429

info@chozhanpalporulvaaniyam.com
chozhan_palporulvaaniyam

www.chozhanpalporulvaaniyam.com
@chozhanpalporulvaaniyam



யங்களாதேஷ் தளபாடம் La Courneuve

180 Avenue Paul Vaillant Couturier, 93120 La Courneuve
Ouvert 7j/7 10H00 - 20H00

Chambres à Coucher - Canapé - Aromire - Buffet & Vitrine - Lit Coffre - Meuble Chaussure - Commode & Miroir
Salles de Séjour - Table Basse - Table à Manger - Chaise - Meuble TV - Matelas de Sommeil - Cuisine - Electroménagers

www.meublesdeparis.com - Email: meublesdeparis@gmail.com

01 88 50 23 94 - 07 53 25 07 51

தளபாட விற்பனையில் 12 வருட அனுபவமும் 3000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள காட்சியறை வட்டி இல்லாத் தவணைமுறைக் கடன் வசதிகள்
இத்தால் - துருக்கி ஆகிய இடங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் வீட்டுத் தளபாடப் பொருட்கள்.



160 Avenue Paul vaillant Couturier
93120 la Courneuve
+33(0)753305109 / 0188502394

2T Boulevard Paul Vaillant Couturier
93100 Montreuil
+33(0)609458854 / 0148382224

94 Boulevard Félix Faure
93300 Aubervilliers
+33(0)753364398 / 0188502394



VS-CO

01 40 34 71 65
01 39 90 77 48

Cash & Carry



நந்தி
தயாரிப்புகள்



Vente en gros - Wholesale

Alimentation et Accessoires

Sri Lanka - Inde - Pakistan - Île Maurice - Réunion

உகப் பிரதான டிரானஸ் டெலிவரி விற்பனை நிலையம்

ZAC ENTREE SUD
1 rue JEAN Mermoz
95500 GONESSE

01 39 90 77 48
06 22 78 82 26
@ vsco@vsco.fr



கிலங்கை, தீர்த்தய மளிகைப் பொருட்கள், பசுமையான மரக்கறி,
பழலகைகள், கடலுணவுப்பொருட்கள், குளிர்பானங்கள், சமையல்ப்
பாத்திரங்கள், மீக்ஸ் கீரைண்டர், மற்றும் பூசைப் பொருட்கள்
அனைத்தும் ஒரே கிடத்தில்...

197 rue du Faubourg Saint-Denis
75010 PARIS.

01 40 34 71 65
@ vsco@vsco.fr

PHONE 2000
Your Happiness is Our Success

1999 முதல் தொலைபேசிகள், tablettes, கணினிகள், தொலைக்காட்சிகள் மற்றும் objets connectés விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டு வருகிறோம்

40 நிமிடங்களில்
தொலைபேசிகள்
திருத்தப்படும்

en 40 minutes

Réparation express



117 Rue d'Avron.
75020 Paris

2 Rue Perdonnet
75010 Paris.

உங்கள் பழைய மூஜிட்டல் சாதனங்களை நாங்கள் மீள்வாங்குகிறோம்.

PHONE 2000
Your Happiness is Our Success
Flashez-moi



01 43 67 70 50

01 40 37 11 11

Ligne Directeur : Siva SFR 06 20 21 11 11

www.phone2000.eu

gsm master
Together, let's be the future

UNE APPÉTENCE POUR LE NUMÉRIQUE ?
CONTRIBUER À UN MÉTIER D'AVENIR À
IMPACT :
DEVENEZ UN RÉPARATEUR CERTIFIÉ

Le CFA GSM Master certificateur
du titre RNCP de niveau 4 de Réparateur
de produits nomades

Formation au métier de réparateur

Possibilité de prise en charge par des
dispositifs de financement

Contactez-nous :

relation-candidat@gsmmaster.fr

www.gsmmaster.fr



Danalakshmi
GROSSISTE DES GOUTS DU MONDE

Danalakshmi
Distributor

GROSSISTE DES GOUTS DU MONDE



OUVERT TOUT LES JOURS - 09.00 - 19.00
grossiste des goûts du monde propose une large gamme de références
(épices, boissons, riz ...) en gros.

வியாபார நிறுவனங்களுக்கான மொத்த விற்பனாகத்தீர்கள்



15 IMPASSE BLOCH PRAEGER
93120 LA COURNEUVE

தமிழ்
மீடியா

tamilmedia.lk

**HEALTHY FOOD
HEALTHY LIFE**

PUDUVAI
Gramathu Suvai

PUDUVAI
Organic

உயர்ந்த தரத்துடன்... மருத்துவ குணம் நிறைந்த...

பாரம்பரிய சுவை மிகுந்த தயாரிப்புகள்

Panchogavya Diya
100% ORIGINAL

KATTUKAAL KIZHANGU
100% ORIGINAL

For Orders : 07585 84816

STN Theepan
PHOTOGRAPHY

LIVE PHOTO PRINTING
PRINT YOUR MEMORIES INSTANTLY!

5-MINUTE Photo Booth Service

PHOTO FRAMES AVAILABLE

BLACK FRAME WHITE FRAME GOLDEN FRAME

PRINT SIZES

A4 4x6 5x7 6x8 12x15 12x18

ALL EVENTS PHOTOGRAPHY

WEDDINGS BIRTHDAYS ENGAGEMENTS
CORPORATE EVENTS FAMILY FUNCTIONS SPECIAL CELEBRATIONS

PROFESSIONAL CAMERA EQUIPMENT

Canon EOS R6 Mark II

24.2 MP FULL FRAME DIGIC X PROCESSOR 4K VIDEO FAST & PRECISE AF

Every Moment... Beautifully Captured

PROFESSIONAL • CREATIVE • RELIABLE

CALL US NOW **061 213 5161**

SERVING WITH PASSION ACROSS YOUR SPECIAL MOMENTS

FOLLOW US ON Instagram TikTok

Thank you for trusting us to capture your priceless moments!

இராமயோக தியானம்

07 51 51 11 83/06 05 98 42 56
www.brahmakumaris.com
peachomemeditation@gmail.com
Peace Home, 14 Passage de la croix blanche
93120 la courneuve

- இராமயோகம், குரூள யோகம், பூதி யோகம், கர்ம யோகம், பதி யோகம் அனைத்தும் உள்ளடக்கியது.
- உடனடி வறுத்தி கொள்ள வேண்டிய கடின பயிற்சிகள் கிடையாது.
- மன அழுத்தம் மற்றும் மன நொடிகள் இருந்து விடுபடலாம், மனக்கவலையையும் இருந்து தீங்கி சுத்தோசமாக வாழலாம்.
- உடல் சார்ந்த நோய்களில் இருந்தும் விடுபடலாம்.
- யானையர்களின் மன ஒருநிலைப்பாட்டை அடிகரிக்கின்றது.
- பூதி, மது, வயது, மொழி வேறுபாடற்றி பார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
- யினியை, மற்றும் தீர்மானிக்கும் சக்தி அடிகரிக்கின்றது.
- வாழ்க்கையை புரிந்து கொள்வதால் குழப்பமின்றி வாழலாம்.
- துறியும், தொழில் போன்றவற்றில் இருந்து கொன்டே பயிற்சி செய்யலாம்.
- வாழ்க்கையில் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவதோடு எல்லாவிதமான சூழ்நிலைகளையும் அணுக சந்தர்ப்புகள் வரலாம்.
- தவறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடலாம்....
- உயிர்க்கும் 138 நாடுகளில் 8500 கிளைகள் மூலம் இலகச பயிற்சிக்கு பெருமளவில் வகுப்புகள் நிரசரி நிலையம் மற்றும் இலகசயத்தின் மூலமாக கிணகமாக நடத்தப்படுகின்றது.

SOUTIEN SCOLAIRE

2026 - 2027

Pour vos enfants de 6 à 20 ans scolarisés

Centre Tamoul d'Enseignements en France

21ter, rue Voltaire, 75011 Paris
M°: Rue des boulets

27, allée Gabriel Rabot 93300 Aubervilliers
M°: Fort d'Aubervilliers

42 Rue des 7 Arpents 93500 Pantin
M°: Hoche

06 28 22 69 89
www.paris-tec.com
info@paris-tec.com

LA ROUTE DE VOTRE ENFANT LE SUCCÈS COMMENCE ICI !

Aide aux devoirs

Avec l'aide au soutien scolaire C'est plus facile!

L CAST TV
LIVE

L CAST TV Vous propose une diffusion en live en full HD de tous vos événements (mariages, anniversaires, concerts, séminaires et plein d'autres) sur web et les réseaux sociaux (YouTube et Facebook).

உங்கள் அனைத்து விதமான நிகழ்வுகளையும் நேரடியாக அளி நவீன HD தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து மாதங்களில் இருந்து பார்த்து மகிழ L-CAST TV வகையாளர்க்கு

N'hésitez pas à nous contacter au VIGITTHARAN +33 7 82 21 16 69
lcasttv.fr@gmail.com
https://www.youtube.com/@lcasttv9438

STREAM YOUR OWN EVENTS LIVE On Web (Youtube & Facebook)

Professional Streaming Service

PREMIUM EVENT

VOTRE ÉVÉNEMENT, NOTRE PASSION LOVE

Sonorisation, Éclairage, Photobooth, Videobooth 360 et Décorations - Tout pour un événement inoubliable !

SONORISATION **ECLAIRAGE** **PACK PREMIUM LOVE**

LOCATION MATERIEL EVENEMENTIEL

- Machine à étincelle froide
- Chiffres et Lettres lumineuses
- Machine à glace lumineuse
- Machine à fumée lourde
- Tonnelle étanche 3x4,5m
- Ecran Géant LED

VIDEBOOTH 360 **PHOTOBOOTH** **PANNEAU FONTAINE** **LIVRE D'OR VIDÉO**

06 62 01 00 65

MATERIEL HAUT DE GAMME EQUIPE PROFESSIONNELLE PRESTATIONS SUR-MESURE DÉPLACEMENT RAPIDE & EFFICACE

KVM Florist - Paris -

- தருமண மாலைகள்
- சுண்டிமான் மாலைகள்
- மல்லிகைப் பூ - சரம்
- பூர்வொத்துக்கள்
- பூ தட்டங்கள்
- மலர் வளையங்கள்
- மலர்வளையங்கள்
- பூக்கள், பூ இலைகள்

- GUIRLANDES DE MARIAGE
- GUIRLANDES ANDALES
- FLEURS DE JASMIN (CORDON)
- FLEURS, PÉTALES DE FLEURS
- BOUQUETS
- PARTERRES DE FLEURS
- RONDELLES DE FLEURS
- DÉCORATIONS

0753322491
0769700372

ARUL SONO
அருள் ஒலியமைப்பு

மேடை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கலைவிழாக்கள், மற்றும் அரங்கேற்றம் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் அதி நவீன ஒலியமைப்புக் கருவிகளுடன் ஒலியமைப்பை வழங்குகிறார்கள். அழைத்து ஆனந்தமடையுங்கள். அருள் சோனோ....

Tél: 06 60 65 22 72

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
SRI THURGAI AMMAN ALAYAM

பிரான்ஸ் வில்லியே ஊரம்

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம் (துர்க்கை சக்தி மீடம்)

பிரான்ஸ் வில்லியே ஊரம்

ஆலயம் திறவுதல் காலம் 09.00 - 20.30 அரை திறந்திருக்கும்

ஓம் சக்தி

ஆலய ஸ்தாபகர், ஆலயகுரு சோய ரெய்குமார் குருக்கள்
வதவாடையே: 06 10 74 27 37

BON MARCHÉ

ASIATIQUE - AFRIQUE - ANTILLES

ÉPICERIE FINE ET EXOTIQUE - GONESSE

உயர்தர ஆசிய, ஆப்பிரிக்க & அண்டிலிஸ் உணவுப் பொருட்கள்!
புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், அனைத்தும் மலிவு விலையில்!

10 place Marc Sangnier
95500 GONESSE
Tél: 09 86 22 60 71

ÉPICERIE ASIATIQUE - AFRIQUE - ANTILLES

FAUCONNIERE MARKET

ALIMENTATION GENERALE

தரமான உணவுப் பொருட்களுடன் குளிர்நட்டப்பட்ட, பதனிடப்பட்ட உணவுவகைகள், மரக்கறி வகைகள் அனைத்தையும் எம்மிடம் மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Fauconnieremarket

1 Square des Sports, 95500 Gonesse.

SKAF KARATE TRADITIONAL

Enfants 4 ans et Plus
Adolescents
Adultes

Nous acceptons le pass loisirs de la CAF
Nos athletes participent regulierement a des competitions regionales, europeennes et internationales.
Notre club SKAF existe en France depuis 2008
Les bienfaits de karate traditionnel: renforcement physique, bienfait contre les maladies, calme et sereniten interieur Victoire et defaite

06 12 12 02 13
Sensei - K. APPAN
International - Instructeur International - 4 eme DAN ITKF
International - Examineur
Fondateur & Directeur - SKAF

INSTITUT SKAF

75 Avenue Jean Jaurès 93120 La Courneuve
SINCE 2008

(Cours de soutien - Devoirs maison)

Cours de langues Tamoul Français Anglais	Beaux - Arts Violon Guitare Piano Veena mridangam	Cours de Danse Bharata natyam Bollywood Hollywood
Atelier divers couture pâtisserie Cours de français Pour les adultes	Arts Martiaux Karate Shotokan Yoga	Cours d'essai GRATUITS

Salle d'événements avec 100-150 places disponibles à la location pour le lancement de livres, les réunions publiques, les événements d'hommage

K.APPAN : 06 12 12 02 13

01 48 38 39 23
07 52 11 11 12

www.skafkarate.fr
skafkarate@gmail.com

Skaf Karate

01 48 38 39 23
07 52 11 11 12

www.institutskaf.fr
contact@institutskaf.fr

institut_skaf


<https://www.riamoneytransfer.com/fr-fr/>

ria Money Transfer

பாதுகாப்பான பணப் பரிமாற்று வேலை...

Transferts d'argent rapides et sécurisés

உலகமெங்கும் 600,000 க்கும் மேற்பட்ட சிப்டங்களில் பணத்தை அனுப்பமுடியும். 100 க்கும் மேற்பட்ட நாணயங்கள், சிறந்த விகிதங்கள் மற்றும் வேகமான, சிரமமில்லாத பண பரிமாற்றங்களோடு, உங்கள் பணத்தை நீங்கள் பயன்படுத்தமுடியாத சீமா உறுதிசெய்கிறது.

ஐம் BHARATH

Spécialités Sri-lankaises & Indiennes

TÉL : 01 42 09 35 84 | TÉL : 01 58 20 06 20
51 RUE LOUIS BLANC 75010 PARIS | 67 RUE LOUIS BLANC 75010 PARIS

'அக்கா கடை'

SARL 17

லாச்சப்பலில் உங்களுக்கான சேவையில் நாங்கள்

- படிவங்கள் நிரப்புவதற்கு
- கடிதங்கள் வாசிப்பதற்கு, எழுதுவதற்கு
- லண்டன் நிரப்புவதற்கு
- சுயமேலாக்கணவை தயாரிப்பதற்கு
- வேலை தேடுவதற்கு
- அலுவலகங்களுக்கு உட்களுடன் சென்று பிரெஞ்சுமொழியில் கதைக்கவோ அல்லது தொலைபேசியில் கதைக்கவோ
- இன்டர்நெற்றில் உங்கள் அலுவலகம் செய்வதற்கு
- பிரெஞ்சுமொழி சரிந்த உங்கள் அனைத்து தேவைகள்

என அனைத்து தேவைகளுக்கும் எம்மைத் தொட்டிபெருகுகங்கள்



AKKA KADAI SARL 17
TÉL: 01.76.21.55.53 / 01.42.80.46.47
17 Rue Philippe de Girard, 75010 Paris. Tél : 01 42 80 46 47

கபிலன் & கோ

பாரிஸ் நகரில் ஒரு பல்பொருள் களஞ்சியம்

K.KAPILAN EUROPEENNE Ltd

தயாரிப்புகளின் கிறக்தமதியாளர்களும் ஏக வினியோகத்தர்களும்



Munchoe Biscuits வகைகள்
Rabeena தயாரிப்புகள்
Lion stout, Lion Lager,
Lion Storm Beer வகைகள்
அனைத்திற்குமான
மொத்த இறக்குமதியாளரும்
ஏக வினியோகத்தர்களும்.

இலங்கையிலிருந்து இறக்குமதியாளரும்
உள்உணவுப் பொருட்களை
மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

KKAPILAN EUROPEENNE
24 RUE DU BALLON
93160 NOISY LE GRAND.
Tél: 07.83.11.75.66
06 28 69 84 38

ASIALAND

ALIMENTATION GENERALE

உடன் மரக்கறி வகைகள், குளிருட்டப்பட்ட உணவுப்பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அனைத்தையும் குறைந்தவிலையில் பெற்றுக்கொள்ளலாம்.



46, avenue Roger Salengro
94500 Champigny sur Marne
Tél: 01 48 89 34 55



உங்களது விளம்பரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களது நிறுவனங்களுக்கு விளம்பரத்துடன் கூடிய ஆலோசனைகளையும் எங்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களுக்கும் நாங்கள் விளம்பரங்கள் செய்து தருவதற்கு தயாராக உள்ளோம்

SOCIAL MEDIA
PH : +33.7.81.75.32.03
PH : +33.7.44.10.54.52
WWW.TOPPARISTAMIL.COM



CAMBRIDGE ENGLISH Language Assessment

Authorised Centre

ஆங்கில பாட வகுப்புகள்

- லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் நுட்பநுட்பம் ஆங்கிலப் பாட வகுப்புகளில் மாணவர்களை நுட்பநுட்பத்தில் ஆணை வழங்கும்.
- புதிய ஆங்கிலம் வகுப்புகள், உயர் வகுப்புகள் மற்றும் இறுதிப்பரீட்சை கேம்பிரிஜ் ஆங்கிலம் பாட வகுப்புகள் உள்ளும் ஒரே இடத்தில் உள்ளன.
- பாட, வகுப்பு முறையில் லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் அனைத்துமாதிரியும் வழங்கப்படும்.
- எழுது ஆங்கிலம் முறைகள் பிரெஞ்சு பாட வகுப்புகள் உள்ளும் ஆங்கிலம் பாட வகுப்புகள் உள்ளும் உள்ளன.
- எழுது ஆங்கிலம் முறைகள் பிரெஞ்சு பாட வகுப்புகள் நுட்பநுட்பம் ஆங்கிலம் பாட, பதினாண்டுகள் சிறிது காலம் பரிசீலனை செய்து உடனடியாக.

06 95 21 29 37

Build your confidence in English, one step at a time

CAMBRIDGE ENGLISH Language Assessment Authorised Centre

ENGLISH CLASSES

We prepare students for the final English exams set by University of Cambridge, UK

COURSES

- ★STARTERS ★MOVERS ★FLYERS
- ★KET ★PET ★FCE ★CAE ★CPE

Teacher: Mr. Suresh Kumar
4 Rue de l'église 93350 Le Bourget
06 95 21 29 37




சிவந்தொண்டி

மாரிஸ் - ஊர்வாய்

அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம் - வாய்விளி

நாகபூசணி அலங்கார திருவிழா

அம்பிகை மெய்யடியார்களே, திகழும் மங்களகரமான பரம்பல வகுடம் ஆனித்திங்கள் 1ம் நாள் (15.06.2026) திங்கட்கிழமை அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகபூசணி அம்பாளுக்கு வருடாந்த அலங்கார திருவிழா இடம்பெற இருப்பதால் அம்பிகை அடியார்கள் அனைவரையும் அம்பாளின் அருள் பெற அழைக்கின்றோம்.

திருவிழா விபரங்கள்

- 15/06/2026 : காலை 9 மணிக்கு நயினை நாகபூசணி அம்மன் மஹேஸ்வரத்தை முன்னிட்டு அபிஷேகம் வசந்த மண்டப பூஜை, அம்பாள் உள் வீதி வலம் வருவர் ஆடியை இடம்பெறும் மாலை 6:30 மணிக்கு விஷேட வசந்த மண்டப பூஜை இடம்பெறும்.
- 27/06/2026 : சப்பரதிருவிழா மாலை 5 மணிக்கு சப்பரதிருவிழா இடம்பெறும்.
- 28/06/2026 : ரதோட்சவம் - (தேர்த்திருவிழா) காலை 8:30 மணிக்கு அபிஷேகம், 10 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 11 மணிக்கு நாகபூசணி அம்பிகை சித்திரத்தேரில் வலம் வருவர் காவடி மற்றும் பாலுட்டம் எடுக்கும் அடியார்களின் ஆவயத்தை தொடர்பு கொள்ளலாம்.
- 29/06/2026 : தீர்த்தோட்சவம் மாலை 4 மணிக்கு தீர்த்தத்திருவிழா இடம்பெறும்.
- 30/06/2026 : பூங்காவணம் மாலை 4 மணிக்கு அபிஷேகம் ஆரம்பித்து 6:30 மணிக்கு பூங்காவண திருவிழா இடம்பெறும்.
- 01/07/2026 : வைரவர் மடை மாலை 4:30 மணிக்கு ஆரம்பமாகும்.

16/06/2026 முதல் 26/06/2026 வரை இரண்டு மாலை 4 மணிக்கு அபிஷேகம் ஆரம்பித்து மாலை 7 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெறும்.

"அனைவரும் வறக அம்பிகையின் அருள் பெறுக"

இணையதள முகவரி - www.ammankovil.in
தொலைபேசி: 01 815 84 11 70 (L), 93000 888887
Ariya Bus: 2241 Republique - Orlyon Leclerc | 022 John Alfred Coates
Tamil: 06 95 21 29 37



உங்களது அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் நேரடியாகவோ மற்றும் தனித்துவமாகவும் எங்களது அனுசரணை வழங்கப்படும்

உங்களது வீட்டு விசேஷ காரியங்களுக்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளோம். அத்துடன் இசை நிகழ்வுகள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளோம்

SOCIAL MEDIA
PH : +33.7.81.75.32.03
PH : +33.7.44.10.54.52
WWW.TOPPARISTAMIL.COM

SPM DISTRIBUTION

Buy Best & Save Big

உலகத் தரமான ஆசியா, அமெரிக்கா, ஆபிரிக்கா, அரபு நாடுகள் மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், மிகப்பெரிய தள்ளுபடியுடன் இங்கே கிடைக்கின்றன!

அன்றாட தேவைகளுக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில். தினசரி புதிதாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள், அரிசியில் இருந்து அரிய மசாலா வரை, குளிர் பாணங்கள் மற்றும் மளிகைப் பொருட்களுக்கும் வியக்கத்தக்க தள்ளுபடிகளுடன் இங்கே கிடைக்கின்றன.

SPM DISTRIBUTION
GROSSISTE ALIMENTAIRE

19 IMPASSE BLOCH PRAEGER, 93120 LA COURNEUVE.
+33 1 43 63 06 02
INFO.SPMDISTRIBUTION@GMAIL.COM

SCAN ME



SPM DISTRIBUTION
GROSSISTE ALIMENTAIRE

YOUR LOCAL STORE IN THE HEART OF LA COURNEUVE

Buy Best & Save Big

PRODUITS DU MONDE, PRIX IMBATTABLES & REMISES INCROYABLES

உலகெங்கிலும் இருந்து வந்த பொருட்கள், ஒப்பிடமுடியாத விலைகள் மற்றும் அதிரடியான தள்ளுபடிகள். உங்கள் கடைகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே இடம்.

DIAMOND HOUSE Paris
FABRICANT - CRÉATEUR - BIJOUTIER JOAILLIER

ACHAT D'OR

Ne vendez rien sans nous avoir consulté !

ACHAT OR

Paiement immédiat nous vous payons aux meilleurs prix !

100% SÉRIOSITÉ

உங்களுக்குத் தேவையான தங்கத்தை வாங்கவும் விற்கவும் நியாயமானதும், நம்பிக்கையானதுமான நகைமாளிகை.

DIAMOND HOUSE Paris
FABRICANT - CRÉATEUR - BIJOUTIER JOAILLIER

138, RUE LA FAYETTE
75010 PARIS
TÉL. : 09 54 26 38 62
PORT. : 07 82 92 94 80
M Gare du Nord

BIJOUTERIE RIAN

ACHAT OR

RÉPARATIONS - TRANSFORMATIONS & CRÉATIONS

BIJOUTERIE RIAN ATELIER SUR PLACE

ESTIMATION GRATUITE

ACHAT OR

REPARATIONS

EXPERTISE GRATUITE

BIJOUX D'OCCASION

REPARATIONS MONTRES TOUTES MARQUES PILES

BIJOUTERIE RIAN
FABRICANT - CREATEUR - BIJOUTIER JOAILLIER

RYANN
Lalitha Jewellery
PARIS

210 Rue du Faubourg Saint-Denis
75010 Paris

09 53 33 53 83

22 கர்ட்
தங்கநகைகளை
உத்தரவாதத்துடன்
குறித்த நேரத்தில்
செலுத்துகப்படும்.

5, Rue de Chabrol - 75010
Gare de l'est Paris
achatorparis.fr@gmail.com
www.achatorparisdiamond.fr
07 81 71 00 19

ACHETER ET VENDRE DE L'OR, DU PLATINE, DU DIAMANT.

RÉPARATION ET ENTRETIEN DE MONTRES

RÉPARER VOS BIJOUX

ACHAT OR / ARGENT

Lalitha Jewellery

RIAN JOAILLERIE



CStar

சிறிய கடி, பெரிய சுவை!

Petites bouchées, grandes saveurs

*Délicieusement croustillant,
irrésistiblement savoureux.*

கோடை சிறப்பு சலுகை PROMO ÉTÉ

விருந்துகளுக்கான சிறந்த சிற்றுண்டி
*Une délicieuse bouchée
à partager lors de vos festivités*

Fait à la main

Qualité premium

Surgelés pour une fraîcheur optimale

100% Halal

CHICKEN SAMOSAS
MADE BY HAND
650g l

BEEF SAMOSAS
MADE BY HAND
650g l

VEGETABLE SAMOSAS
MADE BY HAND
650g l

01 83 93 61 42
tel: 01 83 93 61 40
06 01 59 39 55

Goût authentique. Qualité premium. Toujours CStar.

Express Events

PRESTATAIRE MULTI SERVICES

பிரான்சில் எந்தப் பகுதியாக இருந்தாலும் அனைத்து விதமான கண்காட்சி நிகழ்வுகளுக்கும்
(Exposition) 41 வருடம் அனுபவம் வாய்ந்த ஒரே ஒரு நிறுவனம்

Express events

சென்றம்பர் மாதத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு எமது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை
மேலதிக விவரங்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்

Tel : +33 7 67 72 54 58 / +33 6 58 62 69 70

Eurociel

www.eurociel.info

குளிர்சூட்டப்பட்ட கடலுணவு பொருட்கள் மற்றும் மனிதகப் பொருட்களின் பொத்த விற்பனை நிலையம்.

Passer votre commande 24h/7j par application EUROciel

Eurociel

CREIL
175 RUE JEAN JAURES, 60100 CREIL
Tél : 01 83 93 61 40 / 01 83 93 61 43
01 83 93 61 45 / 0756 27 35 07
07 62 46 22 14 / 06 01 59 39 55

Retrouver notre produits sur notre site internet
www.eurociel.info

Eurociel

GARGES LES GONNESSE
11/13 AV DES MORILLONS
95140 GARGES LES GONNESSE.
07 68 81 33 91
01 83 93 61 42 - 01 83 93 61 41

ROYAL SOUND

எங்கள் தெளிவான ஒலியமைப்பால் உங்களை மகிழ்விப்போம்.

ROYAL SOUND

எல்லா வைபவங்களுக்கும் ஏற்ற ஒலியமைப்பு!
Royal Sound

இசை நிகழ்ச்சிகள், விழாக்கள் அனைத்துக்கும் நவீன ஒலியமைப்பு சாதனங்களுடன்!

Royal Sound

தொடர்புகளுக்கு...
Tel: 06 09 46 37 73

ASI BOUCHERIE

மாடு, ஆடு, கோழி இறைச்சி வகைகளை ஆசையாகச் சமைத்து உண்ணவேண்டுமா? நாடுங்கள் Asi Boucherie

வீட்டுக்கு, விருந்துக்கு, கொண்டாட்டத்துக்கு எல்லாவு் தொகை வேண்டுமென்றும் தேவைக்கேற்ப வெட்டியும் தகுதிநார்கள்.

உங்கள் தேவை எதுவோ அதாவே ஆசி இறைச்சிக் கடைவிரிசின் சேவை.

Tél: 01 42 05 23 78 195, rue du fbg St.denis 75010 Paris. M°: Gare du Nord / La Chapelle

PONTOISE EXOTIQUE

ALIMENTATION GENERALE

Épicerie, asiatique, afrique, antilles

ஆசிய, ஆபிரிக்க உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள், குளிர்சூட்டப்பட்ட கடலுணவுவகைகள் அனைத்தையும் தரமாகவும் மலிவாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

PONTOISE EXOTIQUE
71 rue de Gisors,
95300 PONTOISE
Tél: 09 67 36 42 85

PONTOISE EXOTIQUE
71 rue de Gisors,
95300 PONTOISE
Tél: 09 67 36 42 85

A ONE PRINTERS

8€

POSTER, ROLL UP, IMPRESSION GRAND FORMAT

- T-Shirt
- Tampon
- Poster
- Roll up
- Dépliant
- Affiche
- Brochure
- Casquette
- Badge PVC
- Cadres photo
- Carte De Visite
- Sticker adhésif
- Impression tasse
- Customized T-shirts
- Panneau publicitaire
- Impression sur bache
- Plaquette publicitaire
- Impression grand format

aoneprinters18@gmail.com 77 RUE RIQUET PARIS 75018
09 50 40 62 95 07.67.67.65.50 HTTPS://AONEPRINTERS.FR/

PARTHEEPAN

SPECIALIZING IN

PHOTOGRAPHY AND VIDEOGRAPHY

CINEMATOGRAPHIC AND CINEMATIC

AMBAL VIDEO MOVIES

இலங்கை, இந்தியா, யூரோப் ஆகிய நாடுகளில் வீடியோ, போட்டோ & DJ சிறந்த முறையில் செய்து தரப்படும்

0603962558
avm-movies@live.fr
partheepan@live.fr
AVM PARIS



CARROSSERIE LÉNINE

CARROSSERIE - MECANIQUE - PEINTURE



வாகனத் திருத்த வேலைகளை விரைவாகவும் மலிவாகவும் செய்துகொள்ளலாம்
காப்புறுத் திருத்தவேலைகள் செய்து தருவதுடன்
மிகக் குறைந்த நடட ஈட்டைச் செலுத்தும் வசதியையும் பெற்றுக்கொள்ளலாம்.



61 RUE JULES VALLES
93380 PIERREFITTE SUR SEINE



TÉL: 01 49 51 10 20 - 06 62 36 50 07

carrosserielenine@gmail.com

Media Partner



Lankasri

LEADING TAMIL NEWS



இலங்கை
தமிழகம், உலகம்
விளையாட்டு, சினிமா
தொழில்நுட்பம்
நிமிடத்துக்கு நிமிடம்
குடான செய்திகள்
அனைத்துக்கும்



தமிழ்



தமிழ்நீன்

BAMAKO MARKET

ALIMENTATION GENERALE

PRODUITS EXOTIQUES D'AFRIQUE, D'ASIE ET D'EUROPE



மளிகைப் பொருட்கள், மரக்கறி, பழவகைகள்,
கடலுணவுப்பொருட்கள், குளிர்்பானங்கள்
மற்றும் உங்களுக்குத் தேவையான
அனைத்துப் பொருட்களையும்
ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.



BAMAKO

MARKET

ALIMENTATION GENERALE

BAMAKO

MARKET

ALIMENTATION GENERALE

9 Av. du Général de Gaulle, 95310 Saint-Ouen-l'Aumône. Tél: 09 84 26 54 50



தமிழர் விழையாட்டு விழா 2025



கஞ்சிக் கதைகளைக் கூறுவது!

- நிலாந்தன் -

ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதி பெற்ற பிள்ளைகள் மத்தியில் உரையாற்றும் போது, அதில் ஒரு பிள்ளை கேட்டார், "இனப் பிரச்சினை என்றால் என்ன?" என்று. ஒரு மருத்துவர் கேட்டார், "எனது இருபது வயதுப் பிள்ளை அனூரவின் "ரீல்ஸ்" களைத்தான் அதிகமாகப் பார்க்கின்றது. அது யாரைக் கதாநாயகனாகக் கருதும்?" என்று.

என்று கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ கூறினார். நமது காலத்தின் கதை சொல்லிகள் பெரும்பாலும் காணொளிக்காரர்கள்தான். இவர்கள் சொல்லும் கதைகளில் அதிகமானவை டொலர்களை மையமாகக் கொண்டவை. அங்கே வணிக நோக்கம்தான் அதிகமாக இருக்கும். கருத்துரு வாக்கத்துக்கும் தேச நிரமாணத்துக்குமான கதைகள், உரையாடல்கள் மிகக்குறைவு.



மற்றும் தொழில்நுட்பச் சூழலில் நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவது எப்படி? "வேர்ச்சுவலாக" மெய்நிகர் நினைவுச் சின்னங்களை உருவாக்கலாம். மெய்நிகர் ஆவணக் காப்பகங்களை உருவாக்கலாம். மெய் நிகர் தளத்தில் தலைமுறைகள் தோறும் நினைவுகளைக் கடத்தலாம். ஆனால் மெய் நிகராக முள்ளிவாய்க்கால் கஞ்சியைச் சாய்ச முடியாதுபுகி முடியாது. அது தூலமானது.

ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இலட்சிய வாதந் தான். இலட்சியவாதம் பெரும்பாலும் வணிக வாதத்தோடு சமரசம் செய்யாது. ஆனால் சமூக வலைத்தளச் சூழல் என்பது அதிகபட்சம் வணிக மயப்பட்டதாகவே மேல் எழுகிறது. இவ்வாறு அதிகமதிகம் வணிக மயப்படும் ஒரு சமூக வலைத்தளச் சூழலில் இலட்சிய வாத அரசியலை முன்னெடுப்பவர்கள் புதிய நரேடிவ்களை எடுத்துரைப்புகளை கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களை விஜயின் வெற்றி அதிகப் படுத்தியிருக்கிறது.

இளைய தலைமுறையினர் போன ஆண்டும் முள்ளிவாய்க்காலுக்கு வந்தார்கள். மாவிர் நாளுக்கு வந்தார்கள். இந்த ஆண்டும் வருவார்கள். இங்கே கேள்வி அவர்கள் என் வருகிறார்கள் என்பதல்ல. அவர்களை எப்படி அரசியல் ஆக்க சக்தியாக வார்த்து எடுப்பது? எப்படி நீதிக்கான போராட்டத்தின் கூர்முனையாகத் தீட்டி எடுப்பது? என்பதுதான்.

நடிகர் விஜய் பெற்ற வெற்றியானது பாரம் பரியமாக அரசியலில் நிலவி வந்த நம்பிக்கைகள் சிலவற்றைத் தகர்த்து விட்டது. மார்க்சிஸ்டுக்கள் கூறுவார்கள் "புரட்சிகரமான ஸ்தாபனம் இல்லாமல் புரட்சி இல்லை. புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான ஸ்தாபனம் அல்லது கட்சி இல்லை" என்று. ஆனால் விஜய் அப்படிப் பட்ட தூலமான கட்டமைப்புகள் எவற்றையும்

தமிழில் ஏற்கனவே அறிவுபூர்வமானதற்கும் பொதுப் புத்திக்கும் இடையிலான இடைவெளி அல்லது அறிவாழும் மிக்கதற்கும் ஜனரஞ்சகமான துக்கும் இடையிலான இடைவெளி அதிகம். யுடியூப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி முன்னப்பொழுதையும் விட பாரதாரமான விதங்களில் அதிகரித்து வருகிறது. வணிக வேட்கை மிகுந்த மெய் நிகர் வெளிக்குள் தமிழ் மக்கள் தமது புதிய உரையாடல்களைச் செருக வேண்டும். ஜென்சியின் தலைக்குள் இதை எப்படிச் செலுத்துவது என்று புதிதாகச் சிந்திக்க வேண்டும்.

எல்லாவற்றையும் குளிசை வடிவத்தில் கொடுத்துவிட முடியாது. எல்லாவற்றையும் ரீல்ஸ்களாகக் கூறிவிட முடியாது. ஆனாலும் ரீல்ஸ்களை அதிகம் விரும்பிப் பார்க்கும் ஒரு தலை முறைக்கு ரீல்ஸ்களில்தான் விடயங்களை எடுத்துரைக்க வேண்டியிருக்குமா?

அண்மையில் ஒரு தமிழ்த் தேசிய அரசியல் வாதி பிரபலமான ஒரு யூரியூபுருக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த வழியால் சென்றால் ஜென்சிக்களை சென்றடையலாம் என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால் ஒரு யுடியூப் எதனால் அதிகம் பிரபலம் அடைகிறார்? அவர் எந்தளவுக்கு பொதுப் புத்தியை வசீ கரிகிறார் என்பதில்தான் அது தங்கியிருக்கிறது. அதாவது பொதுப் புத்தியை வசீகரிப்பது என்றால் உள்ளடக்கம் லேசாக இருக்க வேண்டும் ஆழ மற்றதாக. மேலோட்டமானதாக, சிக்கலற்றதாக இருக்க வேண்டும். அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமற்றதாக இருக்கிறதோ அவ்வளவு அது ஜனரஞ்சகமாகிவிடும். மேலோட்டமானவை தான் பெரும்பாலும் உடனடிக்கு வைரல் ஆகும். ஒரு யூரியூப்பிரின்பிரபலத்தை முதலீடாக வைத்து கனதியான அரசியல் உரையாடல்களை வைரல் ஆக்க முடியுமா? இப்படிப்பட்டதோர் மெய்நிகர் அரசியல் பின்னணிக்குள், தமிழ்த் தேசியவாதம் என்று கூறிக்கொண்டு எம்ஜிஆரின் காலத்து எடுத்துரைப்புகளை ஜென்சிகளின் தலைக்குள் செலுத்த முடியாது.

விஜய் பெற்ற வெற்றியை மகிமைப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம். நினைவுகூர்தல் எனப்படுவது கூடித் துக்கிப்பது மட்டுமல்ல. கூட்டுத் துக்கத்தை எப்படி நீதிக்கான போராட்டத்தின் உந்து சக்தியாக மாற்றுவது என்பதுதான்.



21 வயதுப் பிள்ளை ஒன்று இனப்பிரச்சினை என்றால் என்ன ஒன்று கேட்கும் ஒரு சமூகத்தில் தான். முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் காய்ச்சிக் கொடுத்து. இறுதிக் கட்டப்போரின் கதைகளை எடுத்துக்கூற வேண்டியிருக்கிறது. "ஜெனரேஷன் ஸ்ர" அல்லது "ஜென்சி" என்று அழைக்கப்படுகின்ற இளையோரின் கவனக் குவி மையத்துக்குள் தமிழ்த் தேசிய உரையாடல் பெரும்பாலும் இல்லை. அவர்களுக்கு பார்க்கக் கிடைக்கின்ற கேட்கக் கிடைக்கின்ற மிகக் குறைந்த அளவுக்கு வாசிக்க கிடைக்கின்ற விடயங்களில் அந்த உரையாடல் குறைவு. அவர்கள் ரசித்துப் பார்க்கின்ற சில நிமிட ரீல்ஸ்களில் அந்த உரையாடல் குறைவு.

அவ்வாறான உரையாடல்களை உள்ளடக்கமாகக் கொண்ட காணொளிகள் வணிக ரீதியாக வெற்றி பெறுவது குறைவு.

ஒரு தலைமுறை விரும்பிப் பார்க்கும் விடயங்களுக்குள், விரும்பிக் கேட்கும் விடயங்களுக்குள், விரும்பி ரசிக்கும் விடயங்களுக்குள், திரும்பத்திரும்ப கேட்கும் விடயங்களுக்குள், இனத்தின் கதையை எப்படிக் கொண்டு போய்ச் செருகுவது? என்ற வித்தையைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் போதிய அளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறார்களா?

ஒருபுறம் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரவலாக எடுத்துச்செல்லும் பல்கலைக்கழக மாணவர்களும் ஜென்சிடான். அதேசமயம் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியிடமும் ஜென்சியை அமைப்பாக்கும் பொறிமுறையோ, அல்லது அதற்கு வேண்டிய அரசியல் தரிசனமோ இல்லை.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக பகிரங்கமாக எடுத்துரைக்க முடியாத சட்டச் சூழல் ஒன்று தாயகத்தில் உண்டு. சமூக வலைத்தளங்களிலும் அவ்வாறான சட்டத் தடைகள் உண்டு. அதனால் அதனை அரசியல் வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் துணிந்து பகிரங்கமாக எடுத்துரைக்கிறார்கள்.

சமூக மட்டத்தில் குறிப்பாக குடும்ப மட்டத்தில் அந்த உரையாடல் குறைவு என்று தெரிகிறது. அவ்வாறான உரையாடல்களை தங்கள் பிள்ளைகள் மத்தியில் ஊக்குவிப்பதற்கு ஒரு பகுதி பெற்றோர் அஞ்சுகிறார்கள். பிள்ளைகள் ரத்தம் சிந்தும் அரசியலின் பக்கம் போய்விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை ஒரு காரணம். அவ்வாறு தலைமுறைகள் தோறும் போரின் கதைகளை எடுத்துக் கூறத்தக்க ஏற்பாடுகள் தமிழ்க் கட்சிகள் மத்தியிலும் குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் குறைவு என்பது மற்றொரு காரணம். சமூக வலைத்தளச் சூழலுக்குள்ளும் அதுதொடர்பாக தடைகள் உண்டு என்பது மூன்றாவது காரணம். இதனால் ஈழத் தமிழர்களின் இறந்த காலத்தின் ஒரு பகுதி குறிப்பாக ஆயுதப் போராட்ட காலகட்டம் மறைக்கப் பட்ட ஒரு கதையாகவோ அல்லது மறைக்கப்பட்ட ஒரு கதையாகவோ அல்லது நினைக்க விரும்பாத ஒரு கதையாகவோ மாறி வருகிறதா?

"கதை சொல்லிகள் சமூகத்தை ஆள்வார்கள்"



1970களில் முன்வைக்கப்பட்ட அதே தமிழ்த் தேசிய "நரேடிவ்களை" எடுத்துரைப்புகளை கிட்டத்தட்ட அரைநூற்றாண்டின் பின் இப்பொழுதும் முன்வைக்க முடியாது. எம்ஜிஆரின் காலத்தில் முன்வைக்கப்பட்ட எடுத்துரைப்புகளை விஜயின் காலத்தில் முன்வைக்க முடியாது.

இதில் ஜெனரேஷன் ஸ்ர மட்டுமல்ல. அவர்களால் "பூமர்கள்" என்று அழைக்கப் படுகின்ற நடுத்தர வயது கடந்தவர்கள் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் கைபேசி ஆறாவது புலனாக மாறிவிட்டது. கேபின் தொலைக்காட்சி வரவேற்றையில் ஒரு நிரந்தர விருந்தினராக மாறிவிட்டது. இளைய தலைமுறை மட்டுமல்ல வயது போனவர்களும் கைபேசிகளில் மெனக் கெடுக்கிறார்கள்.

இப்படிப்பட்டதோர் அரசியல், சட்டச் சூழல்

கொண்டிராமல் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மட்டும் வெல்லவில்லை ஏற்கனவே ட்ரம்ப் வந்து விட்டார் எங்ளாரில் அர்சுனா வந்திருக்கிறார். இப்பொழுது அனூர ஒரு ரீல்ஸ் நாயகனாக வலம் வருகிறார்.

தவிர். இந்த தசாப்தம் முழுவதிலும் நடந்த ஜெனரேஷன் ஸ்ர உடைய பெரும்பாலான போராட்டங்கள் அவ்வாறான கட்டமைப்பு அடிப்படையிலே அல்லது தத்துவார்த்த அடித்தளமோ இல்லாதவை தான். அவர்கள் "கலைக்கிவாக" திரளாக இருக்கிறார்கள். ஆனால் அரசியல் ரீதியாக இலட்சியத்தால் வார்த்து எடுக்கப் படவில்லை.

இங்கேதான் தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது. தமிழ்த் தேசியவாதம் என்பது

குற்றவணர்ச்சியும் இனப் பிரச்சினைக்கான தீர்வும?

- நிலாந்தன் -



“நான் அவதானித்திருக்கிறேன். அண்மை காலங்களில், சமூக ஊடக வலைத்தளங்களில், போர்க் குற்றங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களில் அனேகமானவர்கள் சிங்கள இளையோர்தான். அவர்கள் அனைவரும் தகவல் யுகம், செயற்கை நுண்ணறிவு யுகம் என்பவற்றில் பிறந்தவர்கள். செய்யப்பட்ட குற்றங்களை அவர்கள் நிராகரிக்க வில்லை. இறுதியிலும் இறுதியாக அவர்கள் அதைக் ஏற்றுக்கொள்கிறார்கள். அதைக் குறித்து பெருமைப்படுகிறார்கள். இங்கே பிரச்சனை என்னவென்றால், தகவல்கள், கிடைக்கக் கூடிய தரவுகள், சான்றுகள் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதல்ல. பிரச்சனை அதற்குமப்பாலானது. யூத சியோனிசத்தைப் போல அது அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது ஆழமாக வேரோடிப்போய் உள்ளது”. இக்குறிப்பை கடந்த வாரம் முகநூலில் எழுதியவர் சஞ்சலா என்ற பெயரைக் கொண்ட, ஒரு தென்னிலங்கையைச் சேர்ந்த ஓர் அரசியல் செயற்பாட்டாளர்.

அண்மை வாரங்களாக, குறிப்பாக முள்ளி வாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தமிழ் மக்களும் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கின்ற சிங்களச் செயற்பாட்டாளர்களும் தமிழிலும் சிங்களத்திலும் சமூகஊடக வலைத் தளங்களில் எழுதும் குறிப்புகளுக்கு சிங்களப் பெயரைக் கொண்ட ஒரு தொகுதியினர் பதில் வினையாற்றி வருகிறார்கள். இப்பதில்கள் அநேக மானவை தமிழ் மக்களை அவமதிப்பவை. இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் அல்ல என்று கருத்து தெரிவிப்பவை. அது ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான போர் என்பதனால், அங்கே கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளே என்று கருத்துரைப்பவை. அங்கே இன அழிப்பு நடக்கவில்லை என்று வாதிடுபவை. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அதன் தலைவருக்கும் எதிராக வெறுப்பைக் கக்குபவை.

இதேகாலப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் இதே விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இசைப்பிரியா பற்றிய ஒரு பதிவின் கீழ் வந்த சிங்களப் பெயர் கொண்டவர்கள் எழுதிய பதில் குறிப்புகளை அவர் அங்கே தொகுத்துப் போட்டிருந்தார். அப்பதில் வினைகளில் ஒரு பகுதி கொல்லப்பட்ட இசைப்பிரியாவை ஆபாசமாகச் சித்தரிப்பவை. இன்னொரு பகுதி அவர் ஒரு பயங்கரவாதி என்ற அடிப்படையில் கொல்லப்பட வேண்டியவர் என்று நியாயப் படுத்துபவை.

இன அழிப்புக்கு நீதி கேட்கும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்களின் பதிவுகளுக்கு எதிராக ஓர் அணி திட்டமிட்டு அந்த

டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்துகிறது என்ற ஒரு தொகுக்கப்பட்ட அவதானிப்பு உண்டு. ஆனால் அவ்வாறு திட்டமிட்டு அணியாகச் செயல்படுபவர்களின் பின்னணியில் அரசாங்கத்தின் “டிஜிட்டல் புரோமோஷன்” அணி உண்டு என்ற முடிவுக்கு உடனடியாக வரத் தேவையில்லை. இதுபோன்ற தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்கள் கேட்கும் நீதிக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் நன்கு நிறுவன மயப்பட்டு காணப்படுகிறார்கள் என்பதுதான் இப்போதைக்குத் தெரிய வருவது.

தமிழ் மக்கள் ஓர் அரசு இல்லாத தரப்பு, அதேசமயம் சிங்கள மக்களைப் பொறுத்த வரையிலும் போரில் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு ஓர் அரசாக அவர்களிடம் எல்லா விதமான உபகரணங்களும், வளங்களும், தளங்களும் வசதி வாய்ப்புகளும் உண்டு, உதாரணமாக ஊராவிலும் உலகத் தலைநகரங்களிலும் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் உண்டு. இலங்கை வெளிவரவு அமைச்சு அதனை ஒரு மையத்திலிருந்து திட்டமிட்டு செயல்படுத்தும்.

குறிப்பாக கடந்த 16 ஆண்டுகளிலும் கோத்தபாய ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில், முன்னாள் கடற்படை பிரதானி ஆகிய சரத் வீரசேகர ஊராவிலுக்கு சென்றிருந்தார். தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான பதில் குற்றச்சாட்டுகள் அவரிடம் இருந்தன. அதற்கென்று நிறைய வீட்டு வேலை செய்து, தொகுக்கப்பட்ட ஆவணங்களோடு அவர் ஊராவிற்குச் சென்றிருந்தார். அங்கே அவர் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை என்பது வேறு விடயம். ஆனால் அப்படி ஒரு ஏற்பாடு அங்கே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது.

இந்த அனுபவத்தின் பின்னணியில் வைத்து அண்மை மாதங்களாக சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற சிங்களத் தரப்பு விமர்சனங்களைத் தொகுத்து பார்க்கலாம் என்று சில தமிழ் செயற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். அதே சமயம் இது பொதுவான சமூக வலைத் தளச் சூழல் என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள்.

சமூக ஊடக வலைத்தளச் சூழல் என்பது உலகம் முழுவதும் அப்படித்தான் காணப்படுகிறது என்று அவதானிக்கப்பட்டுள்ளது. அது பெருமளவுக்கு சமூகியர்களின் தளம். சமூகியர்களிடம் இருக்கக்கூடிய கூட்டு உணர்வுகளையும் கும்பல் மனோ நிலை யையும்

பிரதிபலிப்பது. அத னால்தான் அக்கும்பல் மனோ நிலைக்கூடாக இன்னொரு இனத்துக்கு எதிராக, மதத்திற்கு எதிராக, பால் பிரிவினருக்கு எதிராக கருத்துக்களை நொதிக்க செய்யும் ஒரு தளமாகவும் அது காணப்படுகிறது. அதனால்தான் ரோகியங்கா முஸ்லிம் இனப்படுகாலையில் முகநூலுக்குப் பங்குண்டு என்று ஊரா நிபுணர்கள் குற்றம் சாட்டினார்கள். எனவே இது உலகப் பொதுவான ஒரு விஷயச் சூழல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அது பெருமளவுக்கு அறிவாமும் இல்லாதது மேலோட்டமானது மேம்போக்கானது எதையும் அதன் உணர்ச்சித் தளத்திலேயே விளங்கிக் கொள்வது. இதற்கு சிங்கள சமூகத்துக்குள்ளேயே மற்றொரு உதாரணத்தை இங்கு காட்டலாம். சில ஆண்டுகளுக்கு முன் காலிமுகத்திடலை தம் வசப்படுத்திய இளைய தலைமுறை, அங்கே அரசாங்கத்திற்கு எதிராகப் போராடியது. அப் போராட்டக் கிராமத்தில் புத்திஜீவிகள், படைப் பாளிகள், செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் உரையாற்றினார்கள். ஒருநாள் அங்கே பிரிட்டோ ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர், தென்னி இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர், கடந்த வாரம் அவருக்கு இந்த ஆண்டுக்கான “Per Anger Prize” விருது கிடைத்தது.

பிரிட்டோ, காலிமுகத்திடலில் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய பேச்சின் நேரலைக்கு கீழே வந்த நூற்றுக்கணக்கான குறிப்புகளைத் தொகுத்த எனது சிங்கள நண்பர் ஒருவர் பின்வருமாறு சொன்னார் “இந்தப் போராட்டம் சிங்கள இளையோர் மத்தியில் அரசியல் அறிவை (Political literacy) ஓரளவுக்கு வளர்த்திருக்கிறது. ஆனால் வரலாற்று அறிவை (Historical literacy) வளர்த்திருக்க வில்லை” என்று. ஏனென்று கேட்டேன். அங்கே பிரிட்டோவின் பேச்சை ரசித்த பலருக்கும் அவருடைய மனித உரிமைச் செயற்பாட்டு வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருக்க வில்லை என்று அவர் சொன்னார்.

இதுதான் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் உள்ள பொதுப் போக்கு. “தனக்குத் தெரியாத ஒன்றைக் குறித்துக் கருத்துகூறும் துணிச்சல்”. எனவே இப்பொழுது இன அழிப்புக்கு நீதி கேட்கும் தமிழ், சிங்கள பதிவுகளுக்கு எதிரான குறிப்பு களிலும் அதன் பிரதிபலிப்புகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது என்பதுதான் அடிப்படை உண்மை.

அதேசமயம், இங்கு “அரகலய”வுக்குப் பின்னரான உற்சாகமூட்டும் மாற்றம் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் துணிந்து முன்வந்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அண்மை ஆண்டுகளில் தென்னிலங்கையில் அவர்கள் முள்ளிவாய்க்கால் நாளை அனுஷ்டிக்கிறார்கள். அதேசமயம் சமூக ஊடக வலைத் தளங்களிலும் தமிழ் மக்களின் கோரிக்கை களுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்.

இது இனஅழிப்புக்கு எதிரான நீதியைக் கேட்கும் தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு விடயம். அண்மையில் கத்தோலிக்க மதகுருவும் அரகலய போராட்டத்தின் பிரதானிகளில் ஒருவரு மாகிய, அருட்தந்தை ஜீவந்த பீரீஸ் தெரிவித்த தகவல்களும் அந்த அடிப்படையிலானவைதான். கடந்த வாரம் மே 18 நினைவு நாளை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்று துணிந்து சொன்னார். ஏற்கனவே 202 ஆம் ஆண்டு நான்கு தமிழ் ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையும் நடந்தது இன அழிப்பு என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தது.

ஆனால் அருட்தந்தை ஜீவந்த தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, அவர் சார்ந்த கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு ஆயர் இல்லத்தின் உத்தியோகபூர்வ செய்திக் குறிப்பு ஒன்று மறுப்புத் தெரிவித்திருந்தது. அது இலங்கை கத்தோலிக்க சமூகத்துக்குள்ளேயே பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைத் தீவின் மதப் பிரிவுகளுக்குள் இனப்பிரச்சினையை அதிகம் ஆழமாகப் பிரதி பலித்த ஒரு மதப்பிரிவு கத்தோலிக்கத் திருச் சபைதான். இரண்டு சமூகங்கள் மத்தியிலும் மிகப்பலமாகக் காணப்பட்ட இத்திருச்சபையானது, கடந்த பல தசாப்தங்களாக இன முரண்பாடு களைக் கூர்மையாக பிரதிபலித்திருக்கிறது. சிங்கள பகுதிகளில் காணப்படும் ஆயர்களும் அருட்தந்தைகளும் தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகத்தின் இன உணர்வுகளை அதிகம் பிரதிபலித்தார்கள். இதில் ஜீவந்த போல விதி விலக்குகள் உண்டு. அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் கத்தோலிக்க சமூகத்துக்கு வழிகாட்டிய குருவானவர்களும் ஆயர்களும் தெளிவாக இன அழிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன் நின்றார்கள். அவ்வாறு முன்னின்றவர்களில் மகிமைக்குரிய ஒருவராக முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களைக் கூறலாம்.

இப்பொழுது மட்டுமல்ல யுத்த காலங்களிலும், கத்தோலிக்கத் திருச்சபை எவ்வாறு இன முரண்பாடுகளைப் பிரதிபலித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் காட்டுவார்கள். அப்பொழுது “வெரிதாஸ் வானொலி” தமிழ் மக்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்டது. அந்த வானொலிக் கூடாகவே ஒரு ஜெகத் கல்பார் என்ற மதகுரு தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். வெரிதாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவு செய்தி கூறும்போது, தமிழ் இளையோரை போராடிகள் என்று விழிக்கிறது என்றும், அதேசமயம் சிங்களப் பிரிவு அவர்களை “ரஸ்தவாதிகள்” அதாவது பயங்கர வாதிகள் என்று அழைக்கிறது என்றும் ஒரு விமர்சனம் அப்பொழுது வந்தது.

இவ்வாறு இன முரண்பாட்டை ஆழமாகப் பிரதி பலித்த ஒரு திருச்சபைக்குள், 17 ஆண்டுகளின் பின்னரும் அந்த முரண்பாடுகள் ஆழமாக வேரோடியுள்ளன என்பதைத்தான் கடந்த முள்ளிவாய்க்கால் நாளிலிருந்து இடம்பெற்று வருகின்ற வாதப் பிரதிவாதங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல, சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை ஆதரித்து குரல் எழுப்புவவர்கள் துணிச்சலாக தமது பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பதைத்தான் அருட்தந்தை ஜீவந்த தெரிவித்த கருத்து நமக்குக் காட்டுகிறது. எழுத்தாளர் தீபச்செல்வனின் நூலுக்கு தடை வந்த விடயத்திலும் சிங்கள செயற்பாட்டாளர்கள் தமிழ்மக்களை விடவும் அதிகமாகப் போராடினார்கள்.

இதுநீதிக்கான போராட்டத்தில் தமிழ்மக்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய விடயம். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதியை ஏற்றுக் கொள்பவர்களின் தொகை எந்த அளவுக்கு அதிகரிக்கின்றதோ, அந்த அளவுக்கு இனப் பிரச்சனைக்கான தீர்வும இலகுவாகிவிடும். இலங்கை இனப் பிரச்சனைக்கு பிரிவினை அல்லாத ஒரு தீர்வைக் காண்பது என்று சொன்னால், சிங்கள பெளத்த கூட்டு உளவியலின் குற்றவணர்ச்சியைத் தூண்ட வேண்டியது ஒரு முன்னறிந்தனை ஆகும். அதேசமயம் தமிழ்க் கூட்டு உளவியலின் குற்றவணர்ச்சியும் தூண்ட வேண்டும். அதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக இதயத்தை நோய் நீக்கும் செழிப்பாக்கும்.

MICHEL FOUCAULT ET KANIYAN PUNGUNDRANAR

Déconstruire le concept de l'« Autre »

Mettre en résonance les vers d'un poète tamoul vieux de deux millénaires avec la pensée des plus éminents philosophes français du vingtième siècle constitue une démarche intellectuelle d'une rare profondeur. Pour la jeune génération tamoule vivant dans des pays européens comme la France, cela représente une formidable passerelle permettant de comprendre et de concilier leurs racines maternelles avec les paradigmes philosophiques de leur pays d'adoption.

Toute la philosophie de Michel Foucault s'articule autour du fonctionnement subtil et insidieux du « Pouvoir » au sein de la société.

Pour maintenir son emprise, une société érige des frontières. L'État et le pouvoir construisent délibérément la figure de l'«Autre» (l'altérité) pour mieux définir qui «Nous» sommes. Foucault démontre que c'est en stigmatisant un groupe-qu'il s'agisse des criminels, des marginaux ou des étrangers-comme l'«Autre», que la société dominante parvient à se présenter au monde comme la «norme». En d'autres termes, pour s'affirmer et se légitimer, le pouvoir a perpétuellement besoin de fabriquer un ennemi ou un «Autre».

La réponse philosophique fulgurante que la pensée tamoule a apportée à cette « division par le pouvoir » théorisée par Foucault, et ce, il y a plus de deux mille

ans, se résume en un vers : « Yaadhum Oorè Yaavarum Kelir » (Tout lieu est ma patrie, tout être humain est mon semblable).

Dans cette vision de Kaniyan Pungundranar, le concept même de l'« Autre » n'existe tout simplement pas. En abolissant les frontières mentales qui séparent les individus, l'éthique tamoule (l'Aram) rassemble l'humanité tout entière en un seul point de convergence : le « Nous ». Là où Foucault a déconstruit sociologiquement la manière dont le pouvoir divise les hommes, la littérature classique tamoule avait déjà érigé en mode de vie un idéal de société suprême, totalement affranchi de telles dichotomies.

Jacques Rancière et Thiruvalluvar : L'égalité comme point de départ

La philosophie politique et émancipatrice de Jacques Rancière traite fondamentalement des droits inhérents à l'être humain.

L'argument central de Rancière est le suivant : l'égalité n'est pas un objectif lointain que l'on atteindrait au terme d'une lutte à venir ; c'est le postulat premier, le point de départ même. Selon lui, nous ne devons pas attendre passivement le jour où « tous deviendront égaux ». Au contraire, nous devons aborder l'existence et la politique avec cette certitude inébranlable : nous sommes tous dotés, à la base, d'une intelligence et d'une dig-

nité égales.

Ce postulat résonne à la perfection avec la maxime de Thiruvalluvar : « Pirappokkum ella uyirkkum » (Tous les êtres sont égaux à la naissance). Cette « égalité radicale » dont parle Rancière—stipulant que, par la naissance, il n'y a aucune hiérarchie entre un monarque et un simple paysan—les Tamouls l'avaient érigée en principe éthique fondamental il y a deux millénaires. Loin de considérer l'égalité comme une utopie lointaine, ces deux traditions de pensée se rejoignent sur un point cardinal : l'égalité est un droit inhérent à la condition humaine dès la naissance.

Deux voies distinctes vers une même quête

Bien que ces deux traditions philosophiques prônent un humanisme profond, elles diffèrent fondamentalement quant à la voie à emprunter pour y parvenir.

La philosophie française moderne se fonde sur la remise en question critique des systèmes établis. Elle s'attache à analyser le fonctionnement des structures de pouvoir et postule que la solution réside dans la transformation de ces structures par l'action politique et la lutte sociale. Il s'agit d'une démarche extérieure et systémique.

À l'inverse, l'éthique tamoule antique se fonde sur l'harmonie avec le rythme

de la Nature suprême. Reconnaisant l'homme comme une infime parcelle du cosmos, la tradition tamoule affirme que la véritable solution réside dans la culture intime de l'éthique (Aram) par chaque individu, et dans l'amour inconditionnel porté à son semblable. C'est une quête intérieure, un amour à l'échelle cosmique.

En conclusion : La magnifique synthèse de deux philosophies

Foucault et Rancière nous enseignent comment la société divise les hommes et avec quelles armes intellectuelles nous devons la contester politiquement. Kaniyan Pungundranar, quant à lui, nous éclaire sur les liens indéfectibles qui unissent tous les êtres humains à travers le prisme de l'amour et de l'éthique.

Aujourd'hui, un jeune Tamoul de la diaspora peut analyser les inégalités de la société en s'appuyant sur la sociologie occidentale et défier courageusement les pouvoirs établis. Simultanément, nourri de la sagesse du « Yaadhum Oorè Yaavarum Kelir », il peut embrasser avec amour et compassion l'ensemble de l'humanité qui l'entoure.

L'audace française qui conteste politiquement les systèmes, alliée à l'éthique tamoule qui enlace son prochain sans la moindre distinction, constitue la synthèse absolue : celle qui forge l'identité d'un être humain pleinement accompli !

— Siva Sinnapodi

LES DROITS DE LA DIASPORA TAMOULE MENACÉS PAR LA 'DÉCLARATION TERRORISTE' DU SRI LANKA

Dix-sept années se sont écoulées depuis la fin de la guerre. Pourtant, l'État sri-lankais continue de publier des notifications officielles qualifiant de « terroristes » les organisations tamoules de la diaspora, les personnes qui parlent de la patrie dans les limites démocratiques, ainsi que celles qu'il soupçonne d'être capables de faire face à sa politique de violence.

Le Sri Lanka utilise les mécanismes mis en place par l'ONU concernant les activités terroristes afin de cibler les Tamouls vivant à l'étranger.

Il n'existe pas de consensus universel sur la définition du mot « terrorisme ». L'Union européenne applique, avec l'accord administratif de ses États membres, une définition simpliste selon laquelle le fait de prendre les armes contre un État constitue du terrorisme. Cette définition entre en contradiction

avec des accords internationaux qui reconnaissent comme légitime la lutte contre l'oppression des peuples. Elle ne repose pas non plus sur un véritable consensus démocratique des peuples européens.

La décision exécutive adoptée en 2006 à l'initiative du Royaume-Uni contre les Tigres tamouls n'a toujours pas été réexaminée, malgré la fin de la guerre et de la lutte armée depuis maintenant 17 ans. L'État sri-lankais continue d'utiliser cette terminologie du « terrorisme » à son avantage afin de masquer son nationalisme cinghalais radical.

Les États-Unis, le Canada et d'autres pays poursuivent également dans cette voie sans réévaluation, malgré la reconnaissance du fait que la lutte armée a pris fin depuis 17 ans.

L'Assemblée générale des Nations unies n'a pas établi de définition universelle du terrorisme. Toutefois, les États membres

peuvent, par le biais des mécanismes onusiens, désigner des individus ou des organisations opérant dans d'autres pays comme étant liés à des activités terroristes et demander des actions internationales à leur encontre. Le Sri Lanka exploite cette possibilité afin de réduire au silence la voix de la diaspora tamoule et de réprimer continuellement ses droits démocratiques.

Le Gouvernement transnational tamoul, diverses organisations tamoules ainsi que des organisations humanitaires comme l'Organisation tamoule de réhabilitation font face à cette répression sur le plan international. Comme ce mécanisme est présenté comme une lutte contre le financement du terrorisme, les banques gèlent les comptes de ces individus et organisations ou les placent sous une surveillance stricte. Même si les pays où vivent les Tamouls de la diaspora ne reconnaissent

pas officiellement ces listes terroristes, les réalités d'un monde interconnecté font que chaque besoin et chaque étape de la vie quotidienne risquent d'être affectés par ces listes.

Sans aucune accusation formelle, sans preuve et sans procédure judiciaire, voici le piège tendu par Colombo contre toute personne vivant à Londres, Oslo ou ailleurs, ou contre toute organisation légalement enregistrée, dès lors qu'elle ose parler des droits du peuple tamoul dans la patrie.

La communauté tamoule de la diaspora doit se soulever collectivement contre ces listes terroristes qui privent les Tamouls de leurs droits légaux et démocratiques. Aujourd'hui, alors que la diaspora tamoule participe aux parlements de plusieurs pays ainsi qu'aux activités démocratiques locales, cette question doit être abordée de manière décisive.

Les ministères des Affaires étrangères des pays concernés ainsi que les réseaux d'influence politique que le Sri Lanka développe activement doivent être interpellés. Par exemple, le fait que le Sri Lanka tente encore, 17 ans plus tard, d'entraver les activités politiques tamoules peut être considéré comme une forme d'ingérence dans les affaires intérieures de la France.

En particulier, le fait que la jeune génération cherche ses racines, réexamine l'histoire qui s'est déroulée dans la patrie et réclame des enquêtes internationales relève du pluralisme français ainsi que des approches diplomatiques universelles de la France. Refuser cela et inscrire ces activités sur des listes terroristes ne constitue-t-il pas une atteinte à la souveraineté française ? Cette question doit être posée.

-Rajan-

POURQUOI SOMMES-NOUS TAMOULS ?

Une quête philosophique, juridique et sociologique de nos racines

La question « Pourquoi sommes-nous Tamouls ? » ne se résume pas à une simple quête d'identité ethnique ancestrale ; c'est une profonde introspection sociologique, philosophique et politique visant à comprendre nos racines et à nous affirmer dans le monde contemporain. Cette interrogation revêt une acuité toute particulière pour la jeune génération diasporique, née et ayant grandi dans les banlieues parisiennes, les étendues glacées du Canada ou les rues de Londres.

Le simple fait de parler la langue tamoule ne suffit pas à faire de quelqu'un un Tamoul. On ne saurait rejeter ni dénier la qualité de « Tamoul » à un jeune homme ou une jeune femme de la diaspora qui penserait en français ou en anglais et peinerait à s'exprimer couramment dans sa langue d'origine. La langue n'est que le porche de notre identité ; elle n'en constitue pas l'édifice tout entier.

Explorons cette identité dans toute sa complexité à travers les prismes de l'anthropologie, de la sociologie, du droit et de la philosophie moderne.

Perspective anthropologique : L'ADN culturel

L'anthropologie étudie les modes de vie, les coutumes et l'évolution d'une société. Sous cet angle, l'identité tamoule se révèle être une identité culturelle collective.

Dans les sociétés occidentales, le cercle familial se restreint souvent au modèle nucléaire (mari, femme, enfants). La tradition tamoule, en revanche, nomme et honore chaque lien de parenté de manière spécifique—oncles, tantes maternelles ou paternelles—tissant ainsi de profonds liens affectifs. Ce système de « parenté élargie » constitue un trait anthropologique distinctif du peuple tamoul.

Nos ancêtres ont conceptualisé leur territoire en cinq paysages écologiques (Kurinji, Mullai, Marutham, Neithal, Paalai), célébrant ainsi un mode de vie en parfaite symbiose avec la nature. Aujourd'hui, même si nous résidons dans les jungles de béton du monde entier, ce code génétique du respect de la nature continue de voyager en nous.

L'« hospitalité » (Virundhombal)—le fait de ne point manger seul mais d'accueillir et de nourrir l'hôte—est une vertu primordiale de l'humanité ; elle demeure la marque anthropologique indélébile du Tamoul.

Perspective sociologique : La conscience collective

La sociologie examine la façon dont l'individu évolue au sein de son groupe.

Individualisme contre collectivisme : Là où le monde occidental exalte souvent la liberté individuelle, la société tamoule puise son identité dans sa cohésion sociale. Même en terre d'exil, les Tamouls ne vivent pas comme des îles isolées ; ils fondent des associations, coordonnent des événements culturels et recréent une « microsociété tamoule », portés par cette impulsion fondamentalement sociologique.

Bien qu'ils aient perdu leur terre et quitté leur pays, ils perpétuent sociologiquement leur identité en transmettant à la génération suivante leur art, leur littérature, leur gastronomie et leurs festivités, telles que le Pongal.

Perspective juridique et politique : Le concept de « Nation »

Du point de vue de la politique et du droit internationaux, il est crucial de cerner ce qui définit l'identité tamoule.

L'État contre la Nation : L'État se définit par des frontières territoriales, une armée, des passeports et un corpus législatif. À l'inverse, la « Nation » repose sur une langue, une histoire et une culture communes, ainsi que sur un lien psychologique profond dictant que « nous formons un seul et même peuple ». Bien que les Tamouls soient dispersés à travers le monde et dépourvus d'un État politiquement souverain, ils constituent une véritable « nation sans État », dotée d'une souveraineté culturelle absolue.

Citoyenneté contre Nationalité : Un jeune Tamoul né en France ou en Grande-Bretagne acquiert la « citoyenneté » de ce pays. Il s'agit là d'un contrat juridique. Cependant, son « identité nationale » de-

meure fondamentalement tamoule. Les chartes des Nations Unies elles-mêmes reconnaissent juridiquement le droit à l'autodétermination des minorités nationales, ainsi que leur droit inaliénable à préserver et cultiver leur identité.

Perspective philosophique moderne : L'identité comme « processus continu »

La philosophie tamoule ne se cantonne pas à la nostalgie des gloires passées ; elle interroge la manière dont nous positionnons face aux structures de pouvoir modernes.

L'identité n'est pas une entité figée : Selon les courants de la pensée critique française et européenne contemporaine, l'identité d'un individu n'est pas une donnée immuable, sclérosée par la naissance. C'est un processus en perpétuelle construction (une subjectivation). Ainsi, s'affirmer consciemment en tant que « Tamoul » pour un jeune de la diaspora, et ce malgré l'influence des cultures dominantes, relève d'un choix philosophique éminemment existentiel et politique.

L'Intérieur (Aham) et l'Extérieur (Puram) : Le peuple tamoul a conceptualisé l'existence humaine en distinguant le for intérieur (les sentiments intimes) du domaine public (le devoir social, la politique), accordant à l'un comme à l'autre une égale dignité grammaticale. Aujourd'hui, si l'individu intègre les codes du monde moderne dans sa vie intime, sa quête de justice et de droits pour sa communauté dans l'espace public n'est que le prolongement direct de cette ancienne philosophie.

Un cosmopolitisme fondé sur l'éthique (Aram)

Voici le point culminant de l'identité tamoule. Notre philosophie ne relève d'aucune religion ni ne s'inféode à une divinité spécifique ; elle est intrinsèquement et absolument fondée sur l'« Aram » (l'Éthique).

• Yaadhum Oore Yaavarum Kelir : Ces vers du poète Kaniyan Pungundranar offrent la définition suprême de l'identité tamoule pour la génération diasporique actuelle. Cette vision universelle—« Tout

lieu est ma patrie, tout être humain est mon semblable »—habitait déjà l'esprit tamoul il y a plus de deux millénaires. C'est sur ce socle philosophique qu'un jeune Tamoul résidant aujourd'hui en Europe ou en Amérique peut chérir son pays d'adoption tout en préservant intactes ses racines.

• L'Égalitarisme : Le Tirukkural proclame avec force que « tous les êtres sont égaux à la naissance » (Pirappokkum ella uyirkkum). Cette voix égalitaire, qui s'élève avec constance contre toute forme d'oppression, constitue la véritable philosophie politique universelle des Tamouls.

En conclusion, quelle est la définition de l'identité tamoule ?

Pour le résumer à l'intention de la jeune génération issue de la diaspora : L'identité tamoule ne se confine ni à un territoire géographique délimité ni à un simple groupe linguistique. C'est une Nation forte d'une très longue histoire, un peuple porteur d'une densité culturelle qui exige d'être reconnue par le droit politique international.

Par-dessus tout, c'est un mode de vie tout entier structuré autour de ce mot fondateur qu'est l'« Aram ». (Comme le rappelle l'adage classique : L'Aram se fera le bourreau de celui qui faillit à son devoir politique). C'est une identité dont la richesse englobe une philosophie, une littérature et une grammaire d'une immense profondeur. Nous ne sommes pas Tamouls uniquement parce que nous en parlons la langue ; nous le sommes parce que nous incarnons l'ensemble de cet héritage.

Respecter la nature, chérir les liens humains, aspirer à l'égalité sans craindre les pouvoirs absolus, et vivre avec cette noblesse d'esprit qui proclame que « tous les habitants de ce monde sont mes semblables ». Quiconque porte dans son cœur, au-delà du seul prisme de la langue, ces préceptes philosophiques, cette conscience nationale et cette haute idée de l'éthique, est un véritable Tamoul !

– Siva Sinnapodi



MALA MALIGAI
60, rue Louis Blanc,
75010 Paris.
Tél: 01 40 34 42 49
M°: La Chapelle

GOPAL
SUPER MARCHE

72, rue Louis Blanc
75010 Paris.
M°: La Chapelle
Tél: 01 46 07 12 30

மக்கள் கடை
MAKKAL KADAI

61-63, rue Louis Blanc,
75010 Paris.

Tél: 01 42 05 13 67
Fax: 01 42 05 99 02

M°: La Chapelle / Gare du Nord

Vishnu Café

187, rue du Faubourg Saint-Denis,
75010 Paris
M°: Gare du Nord ou La Chapelle
Tél: 01 42 80 26 04

Entretien

ENGAGEMENT POLITIQUE DE LA DIASPORA FRANCO-TAMOULE.

Ce résultat est le fruit d'un travail de fond mené pendant des années par le tissu associatif franco-tamoul, dont le rôle dans l'éveil politique de notre communauté est absolument déterminant et trop souvent sous-estimé. Les associations ont été les premières à sensibiliser les Franco-Tamouls à l'importance de la vie politique française, à les encourager à s'inscrire sur les listes électorales, à comprendre les enjeux locaux, à se sentir légitimes à prendre la parole dans l'espace public républicain. Elles ont organisé des réunions d'information, accompagné des primo-arrivants dans leurs démarches citoyennes, créé des ponts entre la communauté et les institutions françaises. En un mot, elles ont fait un travail d'éducation civique et politique que ni l'État ni les partis n'avaient su accomplir en direction de notre diaspora. Sans ce socle associatif, les élus de 2008 n'auraient tout simplement pas existé.

Ce socle fondateur de 2008 aurait dû servir de tremplin durable. Or, les élections municipales de 2014 sont intervenues dans un contexte radicalement différent et douloureux. Elles sont tenues cinq ans seulement après le massacre de Mullivaikkal de mai 2009, le génocide de notre peuple, perpétré sous les yeux d'une communauté internationale qui n'a pas su, ou pas voulu, arrêter la guerre.

Beaucoup de Franco-Tamouls ont alors éprouvé une profonde désillusion à l'égard de la classe politique, qui n'avait pas exercé les pressions nécessaires pour mettre un terme aux massacres. Cette déception fut d'autant plus grande que les ministres des Affaires étrangères français et britannique s'étaient rendus au Sri Lanka afin de tenter de faire cesser la guerre, mais étaient revenus sans avoir obtenu de résultat concret.

Comment continuer à s'investir dans un système politique qui avait failli à ce point devant notre douleur collective ? Ce sentiment de déception légitime a engendré un retrait, un repli sur soi communautaire, et une baisse sensible de l'implication dans le tissu politique français lors de ce scrutin.

Les élections municipales de 2020 ont quant à elles souffert d'un tout autre obstacle : elles se sont déroulées en pleine crise sanitaire du Covid-19, dans des conditions de participation générale profondément perturbées. Pour notre communauté, déjà fragilisée par les incertitudes économiques et sociales liées à la pandémie, la mobilisation électorale ne pouvait pas être celle d'un scrutin ordinaire. L'abstention record enregistrée au niveau national a naturellement affecté notre diaspora comme l'ensemble du corps électoral français.

Ces deux cycles électoraux 2014 marqué par le deuil politique de 2009, 2020 paralysé par la pandémie expliquent donc les ruptures dans notre trajectoire d'engagement. Mais la dynamique reprend aujourd'hui sur des bases plus solides, avec une nouvelle génération qui s'appuie à la fois sur l'héritage de 2008, sur la mémoire vive de Mullivaikkal comme moteur d'action plutôt que de résignation, et sur la vitalité renouvelée du monde associatif.

Peut-on parler d'une véritable évolution politique ? Oui, à condition de nuancer. Il s'agit moins d'une révolution soudaine que d'une maturation progressive, faite

d'avancées, de ruptures et de rebonds. La première génération a posé les fondations : associations, réseaux, structures communautaires. La deuxième génération a démontré dès 2008 qu'elle pouvait s'imposer dans l'arène électorale.

Aujourd'hui, il s'agit de retrouver cette ambition collective, de la structurer davantage, et de la projeter au-delà du seul échelon municipal vers les conseils départementaux, les assemblées régionales, et à terme le Parlement.

Question 2 : Facteurs motivant l'engagement politique

Les motivations sont multiples et ne s'excluent pas mutuellement, c'est précisément ce qui fait la richesse et la complexité de notre engagement.

Il y a d'abord des motivations proprement françaises : l'aspiration à l'égalité réelle, la lutte contre les discriminations, les enjeux de logement, d'éducation, de sécurité dans nos quartiers. Je peux en témoigner personnellement : élu municipal au sein de ma propre ville de résidence, je mesure chaque jour combien l'engagement local est d'abord un engagement de proximité, au service de l'ensemble des concitoyens quelle que soit leur origine. Un élu franco-tamoul siégeant dans un conseil municipal répond avant tout aux préoccupations quotidiennes des habitants et c'est cette légitimité de terrain que nous devons continuer à construire et à élargir. C'est là une réalité que nous assumons pleinement.

Mais il serait malhonnête de nier la dimension transnationale de notre engagement. Pour beaucoup d'entre nous, s'investir en politique française, c'est aussi acquérir une légitimité, une tribune, un réseau, des outils qui peuvent servir la cause tamoule sur la scène internationale. La France est membre permanent du Conseil de sécurité des Nations Unies. La France a une voix en matière de politique étrangère européenne. Que des Franco-Tamouls siègent dans des institutions françaises, qu'ils interpellent des parlementaires, qu'ils alertent des ministres, cela a une portée qui dépasse largement les frontières de l'Hexagone.

Ce double ancrage n'est pas une faiblesse : c'est une force. Nous sommes des citoyens français qui portent une mémoire, une blessure, une aspiration légitime à la justice pour un peuple massacré. Ces deux dimensions sont indissociables. Mon propre parcours, élu local le jour, Vice-Premier Ministre du TGTE dans l'arène transnationale, en est l'illustration concrète.

Question 3 : Contribution des nouveaux acteurs politiques franco-tamouls

La nouvelle génération d'acteurs politiques franco-tamouls dispose d'atouts considérables que les générations précédentes n'avaient pas : la maîtrise des codes institutionnels français, la légitimité démocratique conférée par le suffrage universel,

les réseaux partisans, et une capacité à s'exprimer dans l'espace médiatique français avec fluidité et crédibilité. Concrètement, ces acteurs peuvent agir sur plusieurs leviers. D'abord, au niveau parlementaire : interpellier des députés et sénateurs, contribuer à la formation de groupes d'amitié franco-tamouls, porter des questions écrites sur la situation des Tamouls au Sri Lanka ou dans les pays de la diaspora. Ensuite, au niveau diplomatique : peser sur les

positions françaises dans les enceintes internationales, Conseil des droits de l'homme de Genève, Parlement européen, sommets bilatéraux. Enfin, au niveau de l'opinion publique : rendre visible une cause que les médias français ignorent trop souvent, en établissant des ponts avec des journalistes, des universitaires, des ONG.

Le TGTE, en tant qu'institution représentative de la diaspora tamoule mondiale, travaille précisément à articuler ces différents niveaux d'action. Les élus franco-tamouls ne sont pas isolés : ils peuvent s'appuyer sur un cadre politique transnational qui donne du sens et de la cohérence à leurs initiatives locales.

Question 4 : Les jeunes Tamouls et leur connaissance du pays d'origine

Je serai sincère : le niveau de connaissance et d'implication des jeunes Tamouls de France sur les questions relatives au Sri Lanka est très inégal, et globalement insuffisant. Ce constat, je ne le porte pas comme un reproche, je le formule comme un défi collectif que nous devons relever ensemble. Et je le formule avec d'autant plus de conviction que j'ai moi-même consacré une partie de ma vie à y répondre.

De 2006 à 2010, j'ai eu l'honneur de présider l'Organisation des Jeunes Tamouls de France, appelé TYO. Ces quatre années ont été parmi les plus intenses et les plus déterminantes de mon engagement communautaire. C'est dans ce cadre que nous avons organisé les grandes manifestations d'août 2008 à mai 2009, mobilisant des milliers de personnes pour alerter l'opinion internationale sur la situation dramatique des Tamouls au Sri Lanka. Nous n'attendions pas que le drame soit consommé pour crier : Nous avons sonné l'alarme avant Mullivaikkal, nous avons dit ce qui allait arriver, nous avons tenté d'empêcher l'inévitable. L'histoire nous a donné raison dans le pire des sens et cette douleur ne nous a jamais quittés.

Mais notre action ne s'est pas limitée à la rue. Parallèlement aux mobilisations, nous avons mis en place des séminaires itinérants dans les associations franco-tamoules d'Île-de-France, avec un double objectif : transmettre aux jeunes l'histoire de leurs parents, l'exil, la guerre, les persécutions, l'identité tamoule et les accompagner dans leur orientation scolaire et professionnelle. Car nous avions compris très tôt que l'émancipation d'une jeunesse diasporique passe par deux piliers indissociables : la mémoire et l'avenir. Un jeune qui ignore d'où viennent ses parents ne peut pas pleinement comprendre qui il est. Un jeune sans perspectives scolaires solides ne peut pas devenir l'acteur du changement que sa communauté attend de lui.

C'est à l'aune de cette expérience que je mesure aujourd'hui les lacunes persistantes. Les raisons de ces lacunes sont multiples. La première est générationnelle : beaucoup de jeunes nés ou grandis en France n'ont pas vécu le génocide de 2009, n'ont pas connu les camps de réfugiés, n'ont pas de mémoire incarnée de la guerre. La transmission intergénérationnelle a souvent été douloureuse, fragmentaire, voire délibérément épargnée par des parents qui souhaitaient préserver leurs enfants d'un traumatisme. La deuxième raison est structurelle : notre système associatif, malgré ses forces, n'a pas toujours su maintenir des espaces de formation politique et historique adaptés

aux nouvelles générations, qui consomment l'information différemment. La troisième est linguistique : le tamoul recule dans les foyers, et avec lui l'accès aux sources, aux récits, aux témoignages en langue maternelle. Cependant, plus de 5000 élèves participent aux épreuves annuelles de tamoul chaque année et c'est là que réside notre force.

Comment y remédier ? En s'appuyant sur ce qui a fonctionné et en l'adaptant au contexte d'aujourd'hui. Les séminaires que nous organisons dans les années 2000 doivent trouver leurs équivalents numériques des contenus accessibles en français et en tamoul sur l'histoire du conflit et sur le droit à l'autodétermination. Les mobilisations de 2008-2009 ont montré que la jeunesse tamoule de France pouvait se lever et faire entendre sa voix sur la scène internationale : il faut raviver cette flamme. Quand j'observe le travail de certaines associations de jeunes comme EMINAM ou d'autres, je reste optimiste dans l'implication de notre jeunesse.

Il faut aussi associer les jeunes à la gouvernance du TGTE, leur donner des responsabilités réelles, pas simplement symboliques. C'est ce que nous nous efforçons de faire, et nous devons accélérer.

Question 5 : Réponse aux initiatives diplomatiques du Sri Lanka

La diplomatie sri-lankaise déploie effectivement, avec des moyens conséquents, une stratégie d'influence en Europe en France comme ailleurs. Cette stratégie repose sur un principe simple : normaliser, banaliser, faire oublier. Multiplier les contacts avec des élus, des chefs d'entreprise, des responsables culturels ; présenter le Sri Lanka comme un pays tourné vers l'avenir, réconcilié avec son passé, sans jamais répondre aux questions fondamentales : où sont les disparus ? Qui a ordonné les bombardements sur les zones civiles de Mullivaikkal ? Qui rendra compte des dizaines de milliers de morts de mai 2009 ?

Face à cette stratégie, notre réponse est triple.

Premièrement, le contre-récit : nous documentons, nous témoignons, nous produisons des preuves. Le TGTE a soutenu des efforts de documentation des crimes de guerre, et nous travaillons à rendre ces éléments accessibles aux rencontres de leurs homologues sri-lankais.

Deuxièmement, la présence institutionnelle : là où la diplomatie sri-lankaise cherche à occuper le terrain, nous cherchons à être présents dans les cercles parlementaires, dans les espaces universitaires, dans les médias. Un diplomate sri-lankais peut difficilement ignorer la question tamoule lorsqu'un élu franco-tamoul siège en face de lui.

Troisièmement, la coordination transnationale : nous agissons en lien avec les autres composantes de la diaspora tamoule mondiale au Royaume-Uni, au Canada, en Allemagne, en Suisse, pour que la pression soit cohérente, coordonnée et continue. La diplomatie de la diaspora doit être aussi organisée que la diplomatie d'État.

Question 6 : La désignation des LTTE comme organisation terroriste

Cette question est centrale, et je veux y répondre avec la clarté et la rigueur qu'elle mérite. >>> P-29>>>

Entretien

ENGAGEMENT POLITIQUE DE LA DIASPORA FRANCO-TAMOULE.

La désignation des LTTE comme organisation terroriste par l'Union européenne, le Royaume-Uni, les États-Unis et d'autres entités constitue un obstacle réel à notre action politique. Elle crée une confusion délibérément entretenue entre la lutte armée des LTTE qui appartient au passé, les LTTE ayant été militairement anéantis en 2009 et la revendication politique légitime et pacifique du peuple tamoul à l'autodétermination, qui, elle, est reconnue par le droit international. Ce sont deux réalités distinctes que l'on cherche à amalgamer pour délégitimer toute forme de représentation tamoule.

Cette désignation affecte concrètement notre travail : elle complique les levées de fonds de la diaspora, elle rend certains responsables politiques frileux à l'idée d'afficher publiquement leur soutien à la cause tamoule, et elle est instrumentalisée par Colombo pour qualifier de "terroristes" toutes les voix dissidentes, y compris les nôtres.

Cela dit, je refuse de m'y résigner et la réalité juridique elle-même nous donne des raisons solides d'espérer. Deux faits majeurs illustrent parfaitement la nature profondément politique, et non juridique, de ce maintien sur les listes terroristes.

Le premier : le TGTE a saisi la justice britannique afin d'obtenir la levée de la désignation des LTTE comme organisation terroriste. L'issue de cette procédure est éloquent : la justice britannique a conclu qu'il n'existait pas de raisons suffisantes pour maintenir les LTTE sur cette liste. C'est un arrêt d'une portée considérable, une juridiction indépendante reconnaissant que la désignation ne reposait plus sur des fondements juridiques solides. Pourtant, le gouvernement britannique a opposé son veto à cette décision et a maintenu la désignation, invoquant des considérations qui relèvent manifestement d'enjeux politiques et diplomatiques, et non de la sécurité publique.

Le second fait est tout aussi significatif : la Suisse n'a jamais classé les LTTE comme organisation terroriste. Ce choix souverain d'un État européen respecté sur

la scène internationale démontre qu'il est parfaitement possible, juridiquement et politiquement, de ne pas apposer cette étiquette sur une organisation qui n'existe plus militairement et dont la cause sous-jacente, l'autodétermination du peuple tamoul relève du droit international.

La Suisse, pays de tradition humanitaire et siège de nombreuses institutions internationales, a fait ce choix en toute connaissance de cause. Cet exemple doit être brandi comme une référence dans nos plaidoyers auprès des gouvernements européens.

Ces deux épisodes révèlent au grand jour ce que nous affirmons depuis des années : la désignation terroriste des LTTE est aujourd'hui un instrument politique au service d'intérêts diplomatiques, non un outil de sécurité légitime.

Quand une juridiction indépendante dit qu'il n'y a pas lieu de maintenir cette désignation, et quand un État comme la Suisse ne l'a jamais appliquée, le maintien de cette liste par d'autres gouvernements ne peut s'expliquer que par des calculs politiques étrangers à toute considération de justice.

Voici ce que nous faisons et ce que nous pouvons faire davantage.

D'abord, dissocier clairement le plaidoyer politique tamoul de toute référence aux LTTE en tant qu'organisation. Le TGTE est une institution démocratique, élue par la diaspora, qui ne prône aucune violence et agit exclusivement dans le cadre du droit international. Cette clarté doit être constamment affirmée et démontrée par nos actes.

Ensuite, poursuivre et amplifier le combat juridique. La décision britannique, même bloquée par le veto gouvernemental, constitue un précédent moral et juridique que nous devons exploiter. Elle doit être portée devant d'autres juridictions européennes, utilisée dans nos plaidoyers devant le Parlement européen, et relayée auprès de tous les gouvernements qui maintiennent une désignation similaire. L'exemple suisse, quant à lui, prouve qu'une autre voie est possible et nous devons convaincre nos partenaires européens de l'emprunter.

Enfin, construire des alliances avec des parlementaires européens, des juristes, des défenseurs des droits humains qui comprennent que l'outil anti-terroriste ne peut pas servir à étouffer une revendication de justice pour un génocide documenté.

La question tamoule n'est pas une question de sécurité : c'est une question de justice transitionnelle et d'autodétermination. C'est sur ce terrain, celui du droit et de la morale internationale que nous devons imposer le débat.

POURQUOI LES ÉLÈVES FRANÇAIS NE PORTENT-ILS NI UNIFORME NI CRAVATE ?

L'absence d'uniforme et de cravate dans les écoles françaises n'est pas fortuite; elle s'enracine dans de profondes raisons philosophiques, historiques et sociologiques inhérentes à la vision éducative de la nation. La divergence philosophique fondamentale entre les systèmes éducatifs anglophone (britannique et américain) et français en constitue la clé de voûte.

Nous pouvons analyser cette réalité à travers les prismes suivants :

Le fondement philosophique du système éducatif français

Ce système s'est forgé sur les fondations des lois de Jules Ferry des années 1880, instituant une école publique gratuite, obligatoire et, par-dessus tout, laïque.

- **L'émancipation intellectuelle comme finalité:** Selon la philosophie française, l'école est un espace public neutre voué à l'élévation de l'esprit. L'instruction y est un droit citoyen inaliénable. La vocation de l'école est de stimuler la réflexion intellectuelle des élèves, et non de régimenter leurs corps ou d'ordonner leurs tenues vestimentaires.
- **La révolution étudiante de Mai 68:** Historiquement, les élèves français portaient une simple blouse (ou un sarrau) afin de se prémunir des taches d'encre et de gommer les disparités sociales. Il ne s'agissait nullement d'un uniforme d'inspiration militaire. Le vaste mouvement de Mai 68, s'insurgeant avec véhémence contre l'autoritarisme et le conservatisme moral, a consacré la liberté vestimentaire des élèves, reléguant définitivement la blouse aux oubliettes.

Le système anglophone contre le modèle français: Une antinomie philosophique

Le clivage entre ces deux modèles réside dans la conception même du rapport de l'individu à la société.

Le modèle anglophone : Identité institutionnelle et «Esprit de corps» Dans le système britannique, l'école forme une communauté. L'uniforme et la cravate y sont érigés en nécessités pour les raisons suivantes :

- **La fierté institutionnelle:** L'élève est perçu comme l'étendard des traditions de l'établissement auquel il appartient.
- **La formation du caractère (Character building):** L'uniforme est envisagé comme un vecteur de discipline, d'esprit d'équipe et de structuration de la personnalité.
- **L'égalitarisme économique:** Le système anglophone postule qu'imposer une tenue identique à tous demeure le moyen le plus expédient pour masquer les clivages de classe.

Le modèle français: L'école de la République Dans le paradigme français, l'éducation ne se résume pas à un contrat entre une école et un élève ; c'est un lien direct entre l'État et le Citoyen. L'éducation ne vise pas à forger des serviteurs de l'État ou des dociles représentants de la classe dirigeante. Au contraire, le dessein du système français est de façonner chaque citoyen en un être

autonome, doté d'un esprit d'initiative, d'un sens de la responsabilité collective et d'une conscience sociale aiguë. Les élèves ne doivent pas étudier pour le simple franchissement d'examens, mais pour acquérir un savoir universel indispensable à l'exercice de la vie elle-même.

La philosophie comme rempart critique et exigence absolue

Fait unique au monde, l'enseignement de la philosophie est obligatoire pour les lycéens en classe de Terminale en France, et l'épreuve de philosophie au Baccalauréat est un passage obligé pour tous.

Cette singularité découle de la pensée progressiste de la société française, qui refuse de réduire l'éducation à un simple apprentissage utilitariste et professionnel, préférant l'arrimer à la condition humaine. Cette conception est intimement tissée dans la trame historique, politique et intellectuelle du pays.

L'ambition première de l'école française n'est pas de produire des travailleurs obéissants, mais d'élever des « Citoyens » capables de penser par eux-mêmes. La philosophie y est dispensée comme un outil critique, empêchant l'acceptation aveugle des dogmes entourant le pouvoir politique, la société, la morale ou la liberté.

L'obligation de la philosophie au lycée puise ses racines historiques dans les réformes éducatives instaurées par Napoléon Bonaparte en 1808. D'abord apanage des élites, l'accès à la philosophie s'est démocratisé sous l'impulsion des idéaux républicains, pour devenir un droit commun et universel.

La déconstruction des symboles de pouvoir

Pour la pensée française, l'uniforme est un instrument aux relents autoritaires, voire martiaux, qui oblitère la singularité de l'élève pour le couler dans un moule unique.

Aux yeux des intellectuels français, l'uniforme participe d'une technologie de pouvoir visant à soumettre le corps humain (renvoyant à la notion de corps dociles chez Michel Foucault). La sphère intellectuelle française rejette catégoriquement l'imposition de tels symboles coercitifs au sein de l'institution scolaire.

- **Le regard sur la cravate:** La cravate demeure le symbole de l'aristocratie britannique et de ses écoles privées élitistes (à l'instar des Public Schools comme Eton). L'éthos républicain français rejette farouchement ces marqueurs d'élitisme.

Absence d'uniforme, mais primauté de la Laïcité

Toutefois, l'absence d'uniforme dans les écoles françaises ne rime pas avec une absence totale de règles. Conformément au principe éminemment singulier de la Laïcité française, le port de signes religieux ostensibles (tels que la croix, le hijab ou la kippa) y est rigoureusement et légalement proscrit.

En conclusion: Si le système éducatif anglophone ambitionne de forger des êtres éduqués par le truchement de l'uniformité vestimentaire, le modèle français aspire, quant à lui, à asseoir l'égalité en traitant des individus libres avec une stricte équité sur le seul terrain de l'intellect.

-Siva Sinnapodi

LES LEÇONS SOCIOLOGIQUES QUE LA DIASPORA TAMOULE D'EELAM DOIT TIRER DE LA SOCIÉTÉ FRANÇAISE !

L'exil n'est pas un simple changement de territoire ; c'est un saut existentiel (existentiel) vertigineux. Poussée par la guerre et les pertes, la première génération de Tamouls d'Eelam ayant trouvé refuge sur les terres européennes a dû courir après des nécessités absolues : la « survie » et la « sécurité économique ». Cependant, pour qu'une communauté puisse s'élever vers des sphères supérieures, elle se doit d'assimiler les valeurs philosophiques et culturelles de la microsociété au sein de laquelle elle évolue.

En ce sens, voici les profondes dimensions sociologiques et philosophiques de quatre traits fondamentaux que nous nous devons d'apprendre de la société française :

La ligne de démarcation entre le travail et la vie : (L'équilibre entre vie professionnelle et vie privée)

Le système capitaliste s'acharne à réduire l'être humain à un simple « moyen de production ». Il prêche que le temps, c'est de l'argent, et que le repos n'est qu'un rituel destiné à préparer le corps pour le labeur du lendemain. La philosophie française, en revanche, rejette farouchement ce consumérisme.

Pour un citoyen français, l'« identité » ne réside pas dans son emploi, mais dans ses goûts, dans le livre qu'il lit, dans le café qu'il déguste, et dans les soirées qu'il passe en famille. Pour eux, le repos n'est pas le reliquat du travail ; c'est un droit inaliénable à la vie (Le droit à la déconnexion).

Le grand drame psychologique de la diaspora tamoule réside dans cette mentalité qui érige le labeur en seule et unique vertu. L'angoisse de s'extraire de la pauvreté et la lourde responsabilité de soutenir ceux restés au pays nous ont transformés en machines de travail inépuisables. Nous devons surmonter cette tragédie qui consiste à passer à côté des beaux instants de l'existence pour, au crépuscule de la vie, ne contempler que nos économies. Nous devons puiser dans le quotidien du peuple français ce cri fondamental du marxisme : « Nous ne vivons pas pour travailler ; nous travaillons pour vivre ».

La logique qui décortique le pouvoir : (L'esprit critique et les débats ouverts)

C'est dans le célèbre postulat du philosophe français René Descartes, « Je pense, donc je suis », qu'est née la rationalité du monde moderne. Refuser d'accepter aveuglément la moindre idée—qu'elle émane de Dieu, de l'État ou des aînés de la famille—et interroger systématiquement ses racines, telle est la grande tradition de la société française.

Dans nos structures sociales tamoules, « poser des questions » est trop souvent perçu comme un acte d'insolence. L'« obéissance » y est enseignée comme une vertu suprême. À l'inverse, la société française considère la logique et le débat comme les véritables clés du savoir. Attablés à la terrasse d'un café, deux Français peuvent débattre des heures durant de la politique étrangère de l'État. Cet « esprit critique », qui transforme les divergences d'opinions non pas en inimitiés person-

nelles mais en une noble confrontation des idées, est d'une nécessité impérieuse pour la prochaine génération de la diaspora. C'est cela même qui brisera les fausses idoles et forgera une société authentiquement intellectuelle.

Le temps figé et la mémoire collective : (La préservation de l'histoire et de la culture)

Les bâtiments ne sont pas faits que de briques et de mortier ; ils sont du « temps figé ». L'avenir d'une société se détermine à l'aune de la manière dont elle chérit son passé. La France est le témoignage vivant de la théorie de la « mémoire collective » avancée par le sociologue français Maurice Halbwachs.

Les Français n'ont pas abandonné leur histoire à la seule tradition orale. Ils l'ont « institutionnalisée » dans la pierre, dans le bronze et au sein de leurs musées. Même les pavés d'une rue datant de deux siècles sont préservés avec une dévotion intacte.

Pour la société tamoule d'Eelam—dépossédée de sa terre, dont les identités ont été effacées et qui porte les stigmates d'un génocide retentissant—cette caractéristique constitue une leçon magistrale. Nous devons puiser dans leur esthétisme cette immense responsabilité historique : celle de ne pas réduire nos douleurs, notre histoire et notre bravoure à de simples larmes ou à de vains discours, mais de les transmuter en écrits, en documentaires, en art et en mémoriaux pour assurer leur transmission aux générations futures.

La rue comme arène politique : Le contrat social et l'éthique collective (Le sens civique et la solidarité)

L'essence même du célèbre traité Du contrat social rédigé par Jean-Jacques Rousseau coule dans les veines du peuple français. L'État est une entité créée pour servir le peuple ; lorsqu'il manque à son devoir, le peuple détient le droit inaliénable de descendre dans la rue pour le sanctionner—telle est la grande leçon léguée par la Révolution française.

Ici, la « manifestation » n'est pas un banal trouble à l'ordre public ; c'est une célébration de la démocratie. Si une injustice frappe un syndicat particulier ou des étudiants, d'autres pans de la société, pourtant non concernés directement, descendront dans la rue pour leur prêter main-forte. C'est cela qu'ils nomment la « Fraternité ».

Les Tamouls ne doivent pas se limiter à descendre dans la rue uniquement pour les causes de leur terre natale ; ils doivent s'impliquer dans les enjeux civiques locaux de leur pays d'accueil, qu'il s'agisse des droits des travailleurs, des luttes antiracistes ou des revendications écologiques. Briser cette mentalité de repli qui murmure « pourquoi s'attirer des ennuis ? », et assimiler ce sens aigu de la responsabilité sociale postulant que « lorsque les droits de mon semblable sont bafoués, ma propre liberté est amputée » : voilà en quoi consiste la véritable intégration sociétale.

– Siva Sinnapodi

தமிழர் விழையாட்டு விழா 2025



Bilan de la Grande Rencontre Sportive 2025			
தமிழர் விளையாட்டு விழா - 2025 வரவு செலவு			
Date	Details	Recettes	Dépenses
11/05/2025	Tournoi de foot உடையத்தாட்டச் சுற்றுப்போட்டி	1 270,00 €	1 282,91 €
	Tournoi de Cricket துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி	0,00 €	0,00 €
06/07/2025	Billets d'entrées உள்நுழைவு	0,00 €	
06/07/2025	Places de parking வாகனத் தரிப்பிடம்	0,00 €	
06/07/2025	Tirelire à l'entrée உள் நுழைவு வாசல் உண்படியல் மூலம்	3 325,70 €	
06/07/2025	Diverses activités sur place உள் மைதான விளையாட்டுக்கள்	9 124,00 €	
13/07/2025	Volleyball கரப்பந்தாட்டம்	390,00 €	80,00 €
	Sponsors வர்த்தக ஆதரவு	27 241,00 €	750,00 €
	Top Chef - frais de participation கூட்டில் சமீ விண்ணப்பக்கட்டணம்	350,00 €	375,20 €
	baill de restauration Kalyani உணவுக்க குத்தகை	7 674,00 €	
	baill de restauration Chozhan உணவுக்க குத்தகை	2 200,00 €	
	Barbe à Papa தம்பு முட்டாக	135,00 €	
	Electricité மின்சாரம்		5 500,00 €
	2 Bennes 2 சுப்பைக் கலன்கள்		1 200,00 €
	Live télécast நேரலை		250,00 €
	Couverture de vidéo காணொளிப் படப்பிடிப்பு		150,00 €
	Mise à disposition du site George Valbon - trésor public மைதான வாடகை		3 500,00 €
	2 jours de nettoyage du site மறு 2 நாட்கள் மைதான துப்புரவுப் பணி		310,00 €
	billets d'entrées, A1 & A2 affiches (Tamil Achagam) உள்நுழைவுச் சீட்டைகள் மற்றும் துண்டுப்பிரகாரங்கள்		1 110,00 €
	Affiches, flyers A4, A2, photocopie, cachet, invitations துண்டுப்பிரகாரங்கள், அச்சு (A1 printers)		1 471,00 €
	A3 Affiches (Shribharathi) துண்டுப்பிரகாரம்		300,00 €
	Edition du journal spécial (RAS) சிறப்புப் பத்திரிகை - தமிழர் வாணம்		1 300,00 €
	L'aire des tamouls தமிழர் வளாகம்		1 671,68 €
	Impression des billets d'activités, banniers (Copie Courneuve) உள் மைதான விளையாட்டுக்களுக்கள், பனிகள்		695,00 €
	Sanitaires - PSV மலச்சலக்கூடம்		2 717,08 €
	Poste de secours முதுகுதவிச் சேவை		885,30 €
	Les matériaux de sécurité பாதுகாப்பு உபகரணங்கள்		694,00 €
	Location des chapiteaux கோட்டகைகள்		12 000,00 €
	Mise à disposition de 2 navettes மக்கள் போக்கு வரத்திற்கான 2 பெருந்துகள்		1 790,00 €
	Sécurité privée pour les 3 jours தனியார் பாதுகாப்பு - 3 நாட்கள்		5 920,00 €
	Femmes de ménages + produits (2pers x 60 & 175,13) துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பொருட்கள்		295,13 €
	Trophées et médailles வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள்		6 510,66 €
	Artistes + transports + repas + hotels (2800 kani) கலைஞர்கள், போக்குவரத்து, உணவு, தங்குமிடம்		2 983,20 €
	Location matos concert நிகழ்ச்சிக்கான ஒலி உபகரண வாடகை		1 350,00 €
	Location de sonorisation - Royal sono ஒலி உபகரணம்		500,00 €
	Instrument pour la danse இனியத்திற்கான வாத்தியக்கருவி		90,00 €
	Repas + boisson pour les bénévoles பணியாளர்களுக்கான காலை உணவு மற்றும் தேநீர்.		690,92 €
	Cadeaux pour enfants சிறுவர்களுக்கான பரிசீல்கள்		1 137,32 €
	Matériaux pour l'aménagement du par விளையாட்டு மைதானத்திற்கான உபகரணங்கள்		2 369,58 €
	Structure gonflable pour enfants சிறுவர்களுக்கான பழுளன் மாளிகை		3 090,00 €
	Les dépenses administratives et autres நிர்வாக மற்றும் இதர செலவுகள்		718,22 €
Totale / மொத்தம்		50 439,70 €	62 404,29 €
Différence / கழகத்திற்கு கடைபிடிக்க வேண்டிய தொகை		-11 964,59 €	

- 1990-1995 : L'organisation a géré efficacement les déplacements dans le sud du Tamil Eelam, fournissant abris temporaires, nourriture, santé et soins médicaux, fonctionnant comme une véritable administration.
- Octobre 1995 : Lors du plus grand déplacement de l'histoire de la guerre de libération, vers Vanni depuis la péninsule de Jaffna, l'organisation a coordonné la nourriture, le logement, l'eau, la santé primaire et la prévention des maladies pour environ 500 000 personnes, en collaboration avec les autorités et les associations gouvernementales et non gouvernementales.
- 1995-2002 : Les combats intenses et brutaux dans le Vanni ont provoqué des déplacements fréquents, des pertes humaines et matérielles, des embargos économiques, alimentaires et médicaux. L'organisation, avec le mouvement, les fonctionnaires, les ONG et la diaspora, a affronté ces défis et soutenu les moyens de subsistance et l'espoir de la population.

Plan de prévention de la famine infantile au Vanni pendant l'opération militaire « Jayasikuru » : 30 000 enfants sauvés.

Rénovation des étangs du Vanni, protection contre les inondations, projet de sécurité alimentaire visant l'autosuffisance. Exemples : réhabilitation des barrages d'Udayarkattu et de Muthaiyan Kattu.

Accélération des programmes Venpura, développement préscolaire, nutrition infantile, santé mentale, autonomie des femmes, développement économique autonome, parfois en partenariat avec la Banque mondiale, la BAD et l'ONU.

- 2002-2006 : Pendant le cessez-le-feu, l'organisation s'est imposée comme une grande ONG mondiale, obtenant des financements directs de la diaspora et des ONG internationales pour des projets de grande envergure : économie, réinstallation.
- Déménagement et reconstruction dans les zones libérées : déminage, reconstruction, logement, toilettes, réhabilitation des routes et écoles.
- 2004 - Tsunami : La vague du 26 décembre 2004 a marqué l'histoire. L'organisation a immédiatement coordonné les secours et la réhabilitation avec la population, le mouvement, les ONG locales et internationales, la diaspora. Elle est devenue une ONG internationale reconnue par l'ONU et les États Unis, recevant des

financements directs.

- Interdictions et attaques : Le gouvernement sri lankais a gelé unilatéralement les comptes bancaires de l'organisation en 2007. Sept employés ont été enlevés et tués dans la province de l'Est avec le soutien de l'armée. Le gouvernement a ensuite cherché à l'interdire au niveau mondial. Les procédures juridiques pour contester ces interdictions se poursuivent.
- Jusqu'en mai 2009 : L'organisation a servi la population de Vanni jusqu'à la fin de la guerre de Mullivaikkal.
- Opération humanitaire Vananga mam : Projet d'envoi par bateau des médicaments et des nourritures pour les Tamouls piégés à Vanni. Ce projet, initié par la diaspora tamoule et certains membres de l'ONU, a été bloqué par les forces sri lankaises.
- Projet Kanji : Pendant la phase finale de Mullivaikkal, l'organisation a mis en place la distribution d'une bouillie unique par jour. C'est devenu le dernier projet mené conjointement par combattants, civils et travailleurs humanitaires. Encore aujourd'hui, cette bouillie est servie lors des commémorations de Mullivaikkal dans le monde entier. 41 membres de l'organisation de réhabilitation ont été tués par l'armée sri lankaise pendant cette opération. Après la guerre, de nombreux dirigeants et bénévoles se sont rendus et ont été arrêtés sans procès.

Situation actuelle :

L'organisation reste interdite au Sri Lanka mais poursuit son travail via diverses structures. Dans la diaspora, elle fonctionne dans certains pays non interdits et mène quelques projets. Pour l'avenir du pays natal, une planification à long terme et des programmes intégrés sont nécessaires pour l'éducation, l'économie et le développement de l'emploi. Il est aussi essentiel de créer des ONG et des réseaux professionnels internationaux. L'organisation entre dans sa 41e année dans cette perspective.

Au cours des 40 dernières années, 12 000 personnes ont travaillé à temps plein et environ 20 000 à temps partiel comme employés, bénévoles, coordinateurs, responsables, membres de la diaspora et experts. Nous honorons et saluons leur contribution. Nous rendons hommage aux combattants, travailleurs et bénévoles qui ont donné leur vie, ainsi qu'à leurs familles.

L'organisation affirme poursuivre sa mission grâce au soutien continu de la communauté tamoule.

சமூக ஊடக அனுசரணை.....

திண்ணா

Paris Natpu

MINIAL FLASH

தமிழ் ஒலி

EUROPE TAMIL VISION

வளரி வலைக்காட்சி

EESAN

RJ DHARANI

Paris Namian

QUELQUES MOTS EN GUISE DE PRÉSENTATION



L'Organisation de Réhabilitation Tamoule (ORT-France) est une association humanitaire indépendante fondée en 1990 qui s'est donnée pour objectif de porter assistance aux populations victimes de guerre ou des calamités naturelles et particulièrement auprès de la population tamoule du Sri Lanka durement éprouvée tant par de longues années d'une guerre civile à caractère fortement génocidaire que par la force brutale et

inopinée d'un tsunami extrêmement dévastateur. Même après la fin de la guerre, jusqu'à ce jour, les tamouls du Ceylan font face à de nombreuses crises.

Association régie par la loi française de 1901, est consciente que seule la force humaine ne supplée évidemment pas à l'exigence pécuniaire nécessaire pour réaliser les divers projets de l'ONG ainsi que pour répondre aux besoins, souvent impérieux et multiples, de la population touchée. Aussi l'ONG fait-elle appel à la générosité de toute personne, aux subventions des mairies, des autorités publiques, aux sponsors des entreprises et commerçants, aux dons des particuliers.

Ses activités, pour faire court, s'ordonnent autour de quatre axes : la construction de loge-

ments pour redonner un toit à nos compatriotes qui ont vu leur maison détruite et leurs terres endommagées, l'encadrement et l'accueil des personnes âgées privées de familles; l'édification d'écoles et d'orphelinats pour scolariser les populations déplacées et offrir une structure d'accueil aux enfants privés de famille ; le développement d'une assistance professionnelle ou sanitaire.

S'ajoutent à ces actions initiées au Sri Lanka des activités opérées en France à caractère plus directement culturel qui répondent à une double perspective, d'une part sensibiliser les français à la souffrance des tamouls et les associer à ces projets de coopération et de l'autre favoriser la construction d'un solide lien

d'amitié entre les deux nations. C'est ainsi qu'à côté de "soirées tamoules" visant à faire connaître par le biais de la gastronomie certains aspects de la culture tamoule ou encore le Salangai, un annuel de danse traditionnelle, riche en couleur ainsi que le « Ragasangamam, un concours de chant traditionnel. L'ORT France est très fière d'organiser chaque année pour un public toujours plus nombreux la "Grande Rencontre Sportive Tamoule", une journée festive, pour faire découvrir les jeux ancestraux des tamouls du Sri Lanka.

Sans oublier l'accompagnement social des tamouls accueillis sur le sol Français, dans leurs démarches administratives, qui font face aux problèmes de la langue française.

Ainsi et c'est le dernier point mais peut-être aussi le plus crucial – malgré la fin des combats intervenus dans l'île en 2009 et en dépit du climat officiellement annoncé de réconciliation nationale, la méfiance pour ne pas dire la sourde hostilité des autorités sri-lankaises vis-à-vis de tout ce qui émane de la minorité tamoule demeure de mise et très concrètement nous empêche d'exercer librement notre mission.

Voici donc en résumé la vocation qui est la nôtre et la philosophie qui l'inspire au quotidien. Mais les proclamer ne suffit pas toujours à les rendre effectives sur le terrain

"Unissons-nous pour mieux agir"

ORT FRANCE

40 ANS D'HISTOIRE

Organisation de Réhabilitation Tamoule TRO – Tamil Rehabilitation Organization

L'Association de Réhabilitation Tamoule a été créée à la suite du génocide mené par l'État cinghalo-bouddhiste ? contre le peuple tamoul au Sri Lanka. Un déplacement massif de populations tamoules provoqué par les violences ethniques de juillet 1983 au Sri Lanka, connues sous le nom de «Juillet noir», un grand nombre de Tamouls ont fui leur terre natale pour se réfugier dans le sud de l'Inde.. Dans les camps de réfugiés, les conditions de vie étaient extrêmement difficiles, notamment en raison du manque d'accès à l'alimentation, aux soins de santé et aux services médicaux.

Conscient de cela, le leader national du Tamil Eelam, M. Prabhakaran, a fondé en 1985 l'Organisation de Réhabilitation Tamoule afin de répondre aux besoins fondamentaux, notamment dans les domaines de la subsistance, du développement social, de la santé et de l'assistance médicale. À l'époque, il a versé une première donation de 50 000 roupies indiennes.

Fondée sur les principes de «secours, réhabilitation, développement», l'organisation a d'abord œuvré au Tamil Nadu, puis à partir de 1987 sur la terre natale du Tamil Eelam. Depuis, elle a développé un réseau international et mis en œuvre divers programmes d'aide humanitaire, tels que la nourriture, l'eau potable, la santé primaire, les soins médicaux, la construction d'abris temporaires pendant les catastrophes de guerre et naturelles, ainsi que des programmes de développement socio-économique : éducation primaire, nutrition, amélioration des moyens de subsistance.

Structure de l'organisation dans le pays natal :

Des comités de développement socio-économique ruraux au niveau des villages, composés de 7 personnes dont un président. Chaque membre était responsable d'un domaine : logement, éducation, santé, réhabilitation, emploi, agriculture, actions en période de catastrophe. Cette structure locale a ensuite été reprise par le projet Niyap de la Banque mondiale comme modèle de renforcement communautaire.

Les présidents de ces comités ont été regroupés pour créer des ONG locales, régionales fonctionnant sur le principe de planification et d'exécution indépendantes. Ensuite, des secrétariats de district ont été mis en place pour mettre en œuvre et superviser les programmes de l'organisation.

Au niveau national, des organisations caritatives spécialisées ont été créées pour fonctionner de manière indépendante :

1. Institut de développement des femmes travailleuses – pour l'autonomisation des femmes
2. Organisation Venpura et Centre de vie pour personnes handicapées
3. Développement de l'enfant Centres de nutrition pour jeunes enfants, foyers de garde, écoles maternelles, centre de développement préscolaire, foyer « Vie Heureuse » pour enfants handicapés
4. Foyers pour personnes âgées

5. Centre de formation au développement économique et éducatif – pour le développement des ressources humaines
6. Développement sanitaire – Conseil de développement hospitalier, association de bien-être des patients, centres de santé primaires
7. Développement de l'emploi – Fonds d'initiative d'auto-emploi, banque de développement socio-économique
8. Comité national de gestion des catastrophes
9. Organisation humanitaire de déminage

Au niveau international, l'organisation est active aux États-Unis, Canada, France, Allemagne, Italie, Suisse, Royaume-Uni, Belgique, Norvège, Danemark, Finlande, Suède, Pays-Bas, Autriche, Australie, Nouvelle-Zélande, Afrique du Sud, Botswana, Malaisie, Singapour, Myanmar.

L'Organisation de Réhabilitation Tamoule et la lutte du peuple tamoul sont indissociables. Ses activités se poursuivent depuis 40 ans, au cœur de la vie quotidienne en temps de guerre.

Principales étapes de son histoire

1. 1987 : Interventions humanitaires lors des opérations militaires et des déplacements de populations à Vadamarachchi.

>>>> P-31

Entretien ENGAGEMENT POLITIQUE DE LA DIASPORA FRANCO -TAMOULE.



-Makinthan Sivasubramaniyam (Gouvernement Transnational du Tamil Eelam - Vice-Premier Ministre)

Question 1 : Participation de la diaspora tamoule à la politique française

La participation politique des Franco-Tamouls a connu une évolution réelle et encourageante, dont les racines sont plus anciennes qu'on ne le croit souvent. Il faut rappeler un fait historique fondamental : dès les élections municipales de 2008, la communauté franco-tamoule avait déjà su se mobiliser pour porter des candidats jusqu'à l'élection, avec environ seize élus municipaux en Île-de-France. Ce chiffre, remarquable pour l'époque, témoigne d'une maturité politique précoce et d'une capacité d'organisation collective qui mérite d'être reconnue et valorisée. Notre communauté n'a pas attendu les discours sur la "diversité" pour prendre toute sa place dans la vie démocratique locale.

>>>> P-28